

திரு

போய்கையார்

இ ன் னி லை

திரு

வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள்
விருத்தி யுரையுடன்

தில்லையாடி

த. வேதியப் பிள்ளையால்

பதிப்பிக்கப் பெற்றது.

இரண்டாம் பதிப்பு.

அம்பாசமுத்திரம்,
அகஸ்தியர் அச்சுக்கூடம்.
விபவ வருஷம்.

இன்னிலை.

போருட்குறிப்பு

பொருள்

செய்வுள் முதற்குறிப்புகள்

அரும்பத அகாதி ...

உரை மேற்கோள் அகாதி

உரிமையாக்கல்

முன் துரை

ஆசிரியர்

உரைப்பாயிரம்

இரண்டாம் பதிப்புரை

கடவுள் வாழ்ச்சு ...

அறப்பால்

பொருட்பால்

இன்பப்பால்

வீட்டுப்பால்

இல்லியல்

அறவியல்

இன்னிலை

செய்யுள் முதற்குறிப் பகராதி.

சொல்.	பக்கம்.	சொல்.
அம்சம்	43	ஈல்கலத்தாற்
அழுக்குடம்பு	75	கருட்டாயன்
அளகு	87	கோலப்
அறங்கரை	68	தாமிட்
அந்தமரிட்	35	திஜரத்த
ஆம்போம்	64	துணையென்ப
இடிப்புதென்	50	துயகோல்
இங்பு	77	தவி
உடைஞமயரு	54	தோற்றுசே
உண்ணமயாரா	52	நல்விளைஞ்
உண்ணமயமா	105	பட்டாக்கு
உள்ளவா	97	பாலை
எய்ப்பில்லவைப்	98	பேராப்
ஐங்குரவு	98	பொருஷ்விழுதுவார்
ஐம்புல்த்தோர்	96	மண்ணீ
இத்த	89	மண்ணிக்கோளிசேய்
ஒப்புயர்வில்	71	மாசங்கல
ஒங்குங்கே	111	முப்பாலை
கடன்முகக்கு	48	முப்பாரு
கழிவிரக்கக்	40	முனியா
கறங்குப்பற	83	மெப்புணர்வே
காதல்	86	மெய்வலீயுஞ்
காமக்கீ	81	வேலற்

இன்னிலை

அரும்பத அகராதி

பதம்	பெரருள்
அண்ணுவிலை	முத்திசிலை
அண்ணுவும்	பொருத்தாகும்
அம்மை	முற்பிறப்பு
அங்கு	சேவல்
இட்டல்	சருங்குதல்
இறக்கல்	இருக்கிக்கட்டல்
ஈர்க்கல்	இழுத்தல்
ஈந்தல்	ஷத்தல்
யெர்புலம்	மோழும்
யழன்தட	துன்பம்
யாங்கு	சிறங்கது
யழுத்தல்	{ சொரிதல்
யப்புதல்	{ சிறந்தல்
ஒட்டு	ஏஞ்சிதல்
ஒண்மை	ஒப்பு
ஒங்கல்	அறிவு
கட்டணை	தனர்தல்
கதுப்பு	உரைகல்.
கங்குழி	மூடு-வேர்
கழுது	கடவுச்
களைகண்	பேய்
காற்றெழுழில்	நூதரங்
கென்னிலை	முயற்சி
சொல்லாட்டு	செல்வாக்கு
குங்கர்	சொல்லுதல்
தட்பம்	அழிப்பக்கம்
தண்டா	பாசம்
தண்ணீர்	கீங்குதல்
தளியங்கார்	கெடாத
திரங்கல்	அங்கு
	காப்பாட்டுப்பிரியர்
	மெவிதல்

இன்னிகை.

கிருவந்தர்	செல்வமுடையேர்
திரைத்த	கருண்டகை
துப்பார்	தனைவர்
தோல்	அழுகு
யன்	க்கி
காகு	பெட்டை
காப்பண்	சுவர்க்கம்
காரம்	உரம்
பட்டாங்கு	மெய்ம்மை
பரிவு	துண்பம்
பழிச்சல்	துறித்தல்
பாலி	ஆஸ்மரம்
பாலை	பிரிவு
பிறகு	பின்பக்கம்
புண்	துண்பம்
பூப்பு	பொலிவு
பூயல்	பொருஞ்சுதல்
பேரவாய	செலவுகள்
மதி	வயிறு-பிறப்பு
முடித்தல்	அநுபவித்தல்
மிழையார்	அதுபவியாதார— } இல்லாதார— }
முன்னல்	விளைத்தல்
முச	அழியாத
மேற்பால்	மோசும்
மையா	காட்டுப்பசு
மோத்தை	ஆட்டுக்கூடா
மாணர்	புதிது
வட்டல்	திரட்டுதல்
விழுப்புங்கள்	அறிவு
வீறுதல்	ஒங்குதல்
வென்னீர்	வென்னம—அறிவின்கை
வெளி	பரவெளி—சிதங்காயம்
வேறுக்கை	சேல்வம்; வெறுப்பு.

அரும்பத அகாதி முற்றிற்று.

இன் கிலை

உரை மேற்கோள் அகராதி.

முதற்குறிப்பு.	மேற்கோள்கள்	இந்துஸ்தங்கம்.
ஆடவேண்டும்	திருக்குறள்	97
அருளில்லார்க்	"	38
அருளென்றும்	"	57
அனப்பறும் விஞ்சையே	கந்தபுராணம்	55
அவற்றின் வாழான்	திருக்குறள்	95
அறஞ்சாரா எல்குரு	"	55
அறஞ்சாரத்தம்	காசிகண்டம்	91
அறிவுகடையார்	திருக்குறள் ...	43
அறங்மயத்தோர்க்	திருக்குற்றிருவெப்புராணம்	100
அற்றது பற்றெனில்	திருவைய்மொழி	111
அனிச்சமும்	திருக்குறள்	73
அன்புற் றமர்க்கத	"	75
ஆகா நாவிட்டி	"	95
ஆக்ரமிக்காருவரான்	கந்தபுராணம்	55
ஆக்கங் கருதி	திருக்குறள் ...	98
ஆக்கு மல்கும்	நாளாயிரப்பிரபந்தம்	107
ஆதுவர் சாலை	திருக்குற்றிருவெப்புராணம்	100
இத்தனைய கால்வர்	"	69
இயல்பினு வில்லாத்து	திருக்குறள்	97
இவனும் பத்னாறு	இதையனுரகப்பொருளுகை	75
இவவா ரிரப்பார்க்	திருக்குறள்	57
இருங்கீங்கி	" ...	107
இருவிழிகள்	திருக்குற்றிருவெப்புராணம்	93
இறங்கலூம் பிறத்தல்	கம்ப ராமாயணம்	46
இறங்க பிறப்பில்	அறடைறிச்சாரம்	45
இன்பம் கடன்மற்று	திருக்குறள்	82
இன்னம் யெனவொரு	"	58
இன்னுசெய் தார்க்கும்	"	61,101
இன்ன தின்னில்லூர்	"	81
இன்னுமை இன்பம்	"	108

இன்னிலூ.

ஏட்டலூக் துங்பம்	நாலடியார்	53
உடம்போ விரிகட	திருக்குறவ்	73
உடைத்தம் உலியியதியார் ...		98
உணர்வெழுங்வங்கமேறும்	சுவிவஞ்சேஷம்	110
உப்பக்கம் கோக்கி	திருக்குலுவமானை	72
உப்பிற்கும் காடிக்கும்	திருக்குறவ்	67
உழுவா ரூலகத்தார்க்		93
உற்பால நீக்கல்		46
உறிதூயி ரஞ்சா		93
உதபொருளும்	"	63
ஊடலிற் ரேந்தவர்	"	85
ஊட்டுஞ்சாந்தல்	"	83
ஊடுதல் காமத்திற்	"	84
ஊர்வ பதினெட்டாம்	"	105
ஊரினு கண்ணால்	"	93
ஊயத்தி எங்கி	"	109
ஒத்தேற முருவ	பிரபோத சங்திபோதயம்	77
ஒந்தநன்ன முண்ண	திருக்குறவ்	112
கடுத்தின்குதானை	இறையனுரைப்பொருளுக்கை	71
கண்டகம் பற்றி	தொல்காப்பியவுரை...	46
கண்டவர் காமுஹாம்	அறவெறிச்சாரம் ...	61
கயங்கெழு தூமலர்	பிரமோத்தா காண்டம்	84
கல்லாணை யாதுதூங்	கல்வழி	67
கல்லரான் வெகுளும்	திருக்குறவ்	63
கற்றுர்முற்	காண்மனிக்கடிக்கை ...	41
காணிற் குவளை	திருக்குறவ்	81
காமக் கடண்மன்னும்	"	82
காமம் தாகர்தற்கு	திருக்குறவும்மனக்குடவருகை	78
காமம் வெகுளி	திருக்குறவ்	103
காலாடு போழ்நில்	நாலடியார்	55
காலையரும்பி	திருக்குறவ்	75
குடரும் கோழுவும்	நாலடியார்	76
குலமகட்குத் தெய்வும்	நீதிமாறிவிஜக்கம்	62
கொடையே யெவாக்கும்... .	காஞ்சிப்புராணம்	57
கொண்டாங் குறிப்பறினான் திரிகடுகம்		91

உரை மேற்கொள் அகராதி

கொண்டான் குதிப்பெருமூல் அறிவெறிச்சாரம்	91
சலத்தாற் பொருள்	41
சாங்தளையும்	51
சிறுமையுன் நீங்கிய	48
சுடச்சுடரும்	108
செய்கபொருள்	53
தமிய லிருங்கு	78
தமிழுயிர் நீப்பிழும்	51
தலை மகட்கு காண்	இறையலூரகப்பொருளுக்கார 93
தனக்குத் தூணையாகி	69
தாய்வீத்திஹார் தமலீழி	84
தாய்வீத்திஹார் மென்குரோன் ...	88
தாரம்கல்லிதம்	60
தெண் புலத்தார்	97
நடுக்குற்று	65
நலத்தகை நல்லவர்க்	திருக்குற்றங் 83,90
நல்குருவென்னும்	58
நல்லாரைக் காண்பது	101
நூலுறுதல் விணைய	67
நெடிதுபற்பகல்	88
நேரியச விண்ணியச	யரப்பருங்கலக் காரிங்க 50
பங்கமெயன்னும்	41
பல்லாவு ஞாய்த்து	46
பற்றற்ற கண்ணே	திருக்குற்றங் 111
பற்றிவிடாது இடும்பை	105
பிசா ஸாலதா	37
பிறப்பே குழிமை	தோல்காப்பியம் 90
புலத்தலீற்புத்தே	திருக்குற்றங் 83
பூரியர் தமைவேங்	கம்ப ராமாயணம் ... 05
பேண்ணால்தானை	பிரமோஶ்தரகாண்டம் 82
பேண்ணிற் பெருந்தக்க	திருக்குற்றங் 79
பொய்க்கம யுற்றிடு	கந்தபுராணம் ... 87
போருவரு பந்தம்	குசலோபாங்கியாணம் 65
போருள்ளவற்றை	திருக்குற்றங் 105
மடமென்பது	இறையலூரகப்பொருளுக்கார 93

இன்னிடை

கருவிய காதல்	அறதெறிச்சாரக்	73
மலரினு மெல்லீத்	திருக்குறள்	78
மரத்தவ வெகுசியை	"	41
மதுவிவாத	கந்தபுராணம்	87
கணகவத்தி வூதும்	திருக்குறள்	48
மனைத்தக்க மாண்பு	"	91
முறிமேனி முத்தம்	"	78
முனிவரும் மன்னரும்	திருக்கோவையர்	67
மூட வேங்கின்ற	இக்ரயஞ்சுகப்பொருளுடை	84
மெல்லிய ஏல்வாருங் ...	காவடியார்	73
அமர்தன் மனைக்கு மனி ...	நிதிவண்பா திதிதிவடி	83
யாரினும் காதவம்	திருக்குறள்	73
வழிவிவா வையத்து	காவடியார்	66, 95
வருமெற் கோண்கள்	திருக்குறள்	75
வருவாயுட் கால்வழங்கி	நிரிகடுகம்	95
வெண்டை வீரவியும்	தொல்காப்பியம்	48
வென்றி யாக்கலூம்	சிவகிள்தாமணி	58
வையத் துச் சாழ்வாக்கு	திருக்குறள்	60
வையமாந்தான்	சிவப்பதிகாரம்	72

உரை மேற்கோள் அகாதி முற்றிற்கு.



இன்னிலை.

உ. ரி மையாக்கல்.

தெய்வ ரோக்கமுங் நிருங்கள் சேர்க்கையும்
 நாயகள் கேண்மையும் நாமக்க வேர்மையும்
 நன்னிய முத்தமிழ் நாட்டிற் சிறந்த
 சோழன் ஞுட்டிற் கொன்றுதொட்ட டெல்லாச்
 சேஸ்வரம் மின்பழுஞ் செப்பொருண் ஞானமும்
 அமைந்து விளக்கும்ஜூண்டிப் பட்டி
 அரசரரய் நின்றபல் ஸறங்க எரியற்றியும்
 பாண்டிகன் ஞுட்டிற் பாடல்கொண் மதுவாக
 தமிழ்ச்சங் குத்தின் உபாக்கிர சாவா
 நின்று தமிழ்லை சிளையற வளர்ந்தும்
 சேரகள் ஞுட்டின் சேமூங்கலை நகரோாச்
 சரித்திர வண்மையைப் பிரித்துண ருஞ்சிலர்
 ரமூறு கின்ற கருவுரப் பாலாச்
 சங்கத் தலைவரரய்த் தகவொடு நின்று
 பண்பொடு மண்பொடும் பாலீக்குஷ தப்பரல்
 வந்தபுல வர்க்கும் வரா தவர்க்கும்
 வேண்டிய பொருளெலாம் வேண்டியாக் களித்தும்
 கைவம் வளர்ந்துக் தருமம் புரியும்
 பெத்தாச்சிச் செட்டிப் பெரியார்க்
 குவப்புடன் இன்னிலை யுரிமையாக கிணனே.

வ. உ. சிதம்பரம்.

இன்னிலை.

முன் நூற்றை.

“இன்னிலை” என்னும் இங்கால் “கீழ்க்கணக்கு” என்னும் பெயரால் தொகுக்கப்பட்டிருள்ள நால்களில் ஒன்று. நால்கள் “மேற்கணக்கு” எனவும் “கீழ்க்கணக்கு” எனவும் இரு வகைப்படும். “மேற்கணக்கு” என்பது பெரும்பான்மை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக்கொண்ட வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வந்திப்பா அல்லது மருட்பா பெரும்பான்மை ஜம்பு மூதல் ஜங்காது வரையில் தொண்டு அறம் பொருள் இன்பங்களையிரித்தும் வீட்டிழைச் சுருக்கியும் குறும் நால்களின் தொகுதியாம். “கீழ்க்கணக்கு” என்பது பெரும்பான்மை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக் கொள்ள தவண்பா அவ்வதுவெண்செந்துறைபெரும் பான்மை ஜம்புதுக்கு மேலும் ஜங்காற்றுக்குக் கீழும், சிறுபான்மை ஜம்புதுக்குக்கீழும் ஜங்காற்றுக்குமேலும் கொண்டு அறம் பொருள் இன்பங்களையிரித்தும் வீட்டிழைச் சுருக்கியும் குறும் நால்களின் தொகுதியாம். இதை, “மேற்கீழ்க்கணக்கையை விடித்தனர் புலவர்” எனவும், “ஜம்பது முதலா ஜங்காற்றீரு, ஜவகைப் பாவும்பொருள் தெரிய மரவின், தொகுக்கப்படுவது மேற்கணக்காக்காகும்” எனவும், “அடிநிமிர் வில்லாச் செய்யுள் தொகுடி, ஆறும்

பொருள் தீவ்பம்சுடிக்கி அவ்வகைத் திறம்பட வந்து கீழ்க்கணக்காரும்” எனவும்வரும் பன்னிருபாட் நியல் குத்திருக்கால் விளக்கும். மேற்கணக்கு நூல் கள் பல அவை “பற்றுப் பாட்டு”, “ஈட்டுக்கொண்டு”, களில் அடங்கியவை முதலாயின. கீழ்க்கணக்கு நூல் கள் பந்தினாட்டு. அவை நால்டி நானுறு, சான்மணிக் கட்டுகை, இனிப்பவானாற்பது, இன்னுநாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, ஜூஞ்தினை ஜூந்பது, ஜூஞ்தினை எழுபது, தினையொழிலாப்பது, தினையாசிலநாற்றறம் பது, நிருக்குறவ் என்னும் முப்பால், நிரிகுடுகம், ஆசா ரக்கோவை, பழுயொழிகானுறு, சிறுபஞ்சமூலம், இன் னிலை, முதுமொழிக் காஞ்சி, வளர்தி. இவையே கீழ்க்கணக்கேச்பது “நால்டி நான்மணி கால்காற்ப ததங் தினையுப், பரல்கடிகம் கோவை பழுமொழி—மார்மூலம், இன்னிலைசொல் காஞ்சியடன் வளர்தி என் பலே, கைக்கிளிய வாட்கிழுக் கணக்கு” என்னும் வென் பாவால் விளக்கும். இவ்வேவண்பாயில் ‘நாற்பது’ என் பதற்கு முன்னுள்ள “கால்” என்பதை “ஜூஞ்தினை” என்பதுதே கூட்டி, “நால் ஜூஞ்தினை” எனக்கொண்டு அதற்கு ஜூஞ்தினைகளையும் ப, ஸ்ரீக் கூறும் ஜூஞ்தினை கைம்பது முகவிய காஞ்சு நூல்களுமெனவும், ‘சொல் காஞ்சி’ என்பதற்கு (முது)‘மொழிக் காஞ்சி’ எனவும், ‘கைக்கிளியவாம்’ என்பதற்கு ‘ஏழுக்கத்தைப் பற்றிக் கூறும் நூல்களாம்’ எனவும் உரைத்துக் கோள்க. இவ் வேவண்பாயி லுள்ள அடைமொழிகளின் சுருக்கத்தை

வெண்பாவின் கிடக்கையையும், இவ்வெண்பா மோனைகளையும் உற்றுநோக்குவார்க்கு ‘இங்னிலை’ என் பதனைக் ‘காஞ்சி’ என்பதற்கு அடைமொழியாகக்கொள் ளுதலும், ‘காஞ்சியிடன் எவ்விட யெனபவே’ என்பதற்குப் பின்னுங்கள் ‘கைந்திலைப்’ என்பதற்குங்கள் ‘கைந்திலை’ யென்பதனை ஒரு நாலெனக் கொண்டு அதனைப் பதினொன்று கீழ்க்கணக்கில் ஒன்றாகக் கொள்ளுதலும், “இங்னிலைசொல்” என்பதற்குப் பந்திலாக “மேப்பந்திலைய்” என்று பாடத்தைக் கொள்ளுதலும், “கங்கிலைய்” என்று பாடத்தைக் கொள்ளுதலும் பொருத்துவாவல்விவரங்களுக்கு விளை விடுதலை கொடுத்து விடுதலை

* இந்துக்கூடலூரினாவர், தெப்ப அருளும் செந்தமிழ் நூலாமும் ரிடங்கப் பெற்ற ஆழவார் பார்வீகுவர்களில் ஒருவராகிய பெரய்ணக்யர். அவரே இந்துக்கூடலூரினாவர் தொல்வதற்குரிய காரணம் முதலியவற்றை “இங்கிலை ஆசிரியர்” என்றும் தலைப் பெயருடன் இக்காலீனார் எழுதியுள்ளேன். இந்துக்கூடலூரின் தொகுத்தவர் மதுரையாசிரியர். இந்துக்கூடலூரின் காலை வாழுத்துச் செப்பினை இயற்றியவர் பசுதம்பராடிய பெருக்கேவனுர். இவ்விருவரைப் பற்றியும் ஒரு சில மொழிகள் “இங்கிலை ஆசிரியர்” என்றும் தலைப்பின் கீழ்க்கண்டுள்ளன. இந்துஸ்துதப்பால், பெருட்பால், இள்பப்பால், வீட்டிப்பால் என்ன நான்கு பகுதி

காகமும், அவற்றில் வீட்டுப்பால் ‘இல்லியல்’ ‘துறவியல்’ என இரண்டு இயல்கள்ரகமும் பகுக்கப்பட்டுள்ளன. அறப்பால் பத்து வெண்பாக்களையும், பொருட்பால் ஒன்பது வெண்பாக்களையும், இங்பப்பால் பன்னிரண்டு வெண்பாக்களையும், வீட்டுப்பால் ('இல்லியல்' எட்டு வெண்பாவும் 'துறவியல்' ஆது வெண்பாவுமாகப்) பதினாற்கு வெண்பாக்களையும் கொண்டுள்ளன. இவற்றில் ஒருசில, இவக்கண இவக்கியப் பயிற்சி இல்லாதவர்களுக்கும் பொருள் விளங்கத்தக்கவையாகவும், வேறு ஒருசில இவக்கண இவக்கியப் பயிற்சியிடையார்க்கு மாத்திரம் பொருள்விளங்கத்தக்கவையாகவும், மற்றவை இவக்கண இவக்கியப் பயிற்சியிடையராகும் கலக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. இவற்றில், பல நேரிலை வெண்பா; சில இவ்வினை வெண்பா; மூன்று சிந்தியல் வெண்பா; இரண்டு பங்கிருணை வெண்பா. இந்தாலின் செப்புள்ளவில் சில மிக அருமையான இவக்கணங்களுக்கு இவக்கியங்களாக அமைக்கும்படிகளை. பலர்பால் பார்க்குகின்செரல் ‘செப்பும்’ என்றும் ஊப்பாட்டுச் சொல்லியப் பயனினையாகப் பொருத்தி அருவரற்குப் பொருட்பால் இரண்டாவது செப்புஞ்சு நான்காவது செப்புஞ்சு இவக்கியமாகும். குற்றவழுகாத்தின்பின் உயிர் அருங்கால் வகுவடம் பொடுமேய் தோன்றுவதற்கு வீட்டுப்பால் ‘துறவியல்’ இரண்டாம் செப்புஞ்சு ஓங்காம்செப்புஞ்சு இவக்கியமாகும். வெண்பாக்கள் ஒன்றுசிர்களைக்கொண்டுசிறு

பாள்ளம் வருதற்கு அறப்பால் ஏழாம் செய்யுள்ளும், பொருட்பால் ஒன்பதாம் செய்யுள்ளும், இன்பப்பால் ஐந்தாம் செய்யுள்ளும் இலக்கியமாகும். முற்றியதுகா வீற்றுச் சோங்கொண்டும் வெஷ்பா முடியன்மென் பதற்கு இன்பப்பால் எட்டாம் செய்யுள் இலக்கியமா கும். ‘உம்’ என்பது ‘உஞ்சு’ என்றாதற்கு இந்நாலின் கண்டிசிச்செய்யுள் இலக்கியமாகும். இந்நாலில்லூருசெய்யுளேனும் சர்வகலாசரலீச் சங்கத்தார் முகலியோர் இடக்கிரேன்று கடியும் ஒரு சொல்கியாவது கொண் டிராதது இந்நாலாசிரியரது நாகரிக மேம்பாட்டிடக் காட்டுகின்றது. இந்நாலாசிரியர் வீட்டுப்பாளை ‘இல்லையல்’ என்றும் ‘துறக்கியல்’ என்றும் விரித்திருப்பது, மாந்தர் இல்லாம்புக்கையில் நின்று இல்லறங்களைப் புரிச தூய், இல்லாம்புக்கையைக் குறங்கு தவம்புரிந்தும், மெய்யுணர்ந்து வீட்டினை அணையன்மென்பதை ஒய்மர நினைவாட்டுகின்றது.

நாற்பத்தைக்கு செய்யுள்களைக்கொண்டு உருவத் தில் சிறிகாகக் கோற்றிதும், இந்தாலின் ஒவ்வொரு செய்யுளிலும் அடக்கிக்கிடக்கும் பொருள்களின் அரு மையும் பெருமையும் அளவிற்கு அடங்காதனவு. இந்நாலின் ஒவ்வொரு பாவும் ஒவ்வொர் இரச்சினம் என்ற சொல்லத்தக்க பெருமையுண்டது. அறப்பாலே ஒவ்வள “கழிவிரக்கங்கொள்ளார் கதழ்வாளார்வேர்த்துப், பழி முறகக் கோடைர் பயன்பேர்த்—தழிமுதலை, இல்லங்

கொன்டாக்கார் இடும்பைச் தனைதணப்பர், கல்லறைச் சாலைகளிலோவர்' என்னும் செய்யுள், அறந்தினோயும் அகண்பயணியும்னவளவுதெளிவாக விளக்குகின்றது? பொருட்பாலிலுள்ள "மெய்வளியுஞ் செவ்வளியையும் வா ணஞ்சுவொழுக்கும், மெய்யாவளிக்கும் வெறுக்கை விலார்-வையத்துப், பல்கிணையும் வரடப் பணியணை தோள் சேய்திருக்க, வொல்குயிர்நிதி தாரு சரகு" என்னும் செய்யுள், பொருளினது சிறப்பையும் பொருளை ஈட்டுகளின் இங்கியலமையாமையையும் எவ்வளவு நன்றாகக் கூறுகின்றது? அப்பாலிலுள்ள "கால்கலத்தால் சேவ்பொருளும் கண்ணாற்றுர்தேர்பொருளும், நான்கள் டால் கூடும் ஒலப்பொருளும்—கோல்காங்கிக, கோடும் அரசிற் குரியாமே தொல்புகிக்கீற், ஆடும் பொருளோ டைனாங்து" என்னும் செய்யுள்போல அரசர்க்குரிய பொருள்களைக்கண்த்தையும் ஒருங்கு கூறும் வேறு செய்யுள் உண்டோ? இங்பெப்பாலிலுள்ள "துவி கேருஞ் சிக்காப் ஸீர்முள்ளி தூங்கையலர், காவியன சேற்கண் குறுங்தொடியா-ராகிக், கினிய ரினைசோ ரீர்ங்கண்மா ஞாலத், தவிமைக் கவரேர் கரி" என்னும் செய்யுளைப் போல இங்பத்தின் மேம்பாட்டை எடுத்துக்கூறும் வேறு செய்யுளை எவ்கேளும் கண்டதுண்டோ? அப்பாலிலுள்ள "காதல் விரிவிலத் தாரா வகைகாலூர், சாத எவ் றென்ப தகணமேயார்—காதலும், ஆக்கி யளிக் தழிக்குங் கந்தழியின் பேருநுவே, கோக்கிலவை கோவ தெவங்" என்னும் செய்யுளைப்போல இங்பத்தின்

இறப்பினை எடுக்குத் தூக் கூதும் வேது செய்யுளை யாரே
தும் கேட்டதுண்டோ? வீட்டுப்பால் 'இல்லிய' லி
துள்ளன : "நல்லினாஞ் சாரல் கயதுஞார்தல் பல்லாந்றான்,
நல்லினா மோப்பல் பொறையாளல்-இல்லும்வாய், இன்
ஞர்க் கிணிய புரிதல் கெநிசிற்றல், நன்னுப்பன் உய்ப்ப
தோ சாது" என்னும் செய்யுள் இல்லாம்வாரது கடவு
யையும் அவர் அடையும் பயனையும் எவ்வளவு நன்றா
கங் கூறுகின்றது? அப்பாலின் 'நூற்றிய' லி ஒள்ளன "ஒன்
ருண்டே மற்றுடலிற் பற்றி விளையிதூக்கும், பொன்று
உணர்வால் விலங்கொறுக்கப் பயம்மறியாத், தன்பால்
பெயர்க்குக்கு பற்றித் தணிப்பட்டோர், நன்பால் அறந்
கார் நூற்கார் வரதுய்த்தார், புன்பாவால் சுற்றுப்
படரா?" என்னும் செய்யுள் மெய்ஞ்ஞானத்தையும் அது
ஞாலாம் பயன்களையும் எவ்வளவு தெளிவாகக் கூறுகின்
றிது? இவ்வாறே, இந்தாலின் ஒவ்வொரு செய்யுளும்
ஒப்புயர்வற்ற பெருமையினை யுடையசாயிருக்கின்றது.
அதனால், இந்தாலின் செய்யுள்களினாது பெருமையை
ஆராய்தலே இம்மட்டில் கிழக்குகின்றேன்.

இந்தாலை நமது தமிழ்க்கொல்லாசிரியர்களில் பலர்
எடுத்துக் கூது நாலின்கண்ணேன ஆண்டுள்ளார்கள்.
அவர்களில் நமது தெப்பவப்புவனமத் திருவங்குவ சா
யனுர் "முன்னேஷுர் மொழிபொருளே வன்றி அவர்மொ
ழியும், பொன்னேபோல் போற்றுவாம்" என்று இந்தாற்
செய்யுள்களில் பலவற்றின் பொருள்களையும் சொற்
களையும் எடுத்துக் கூது திருக்குறளிங்கலங்களே ஆண்

உருப்பதை சண்டுக்காட்டுகின்றேன். இந்துவின் உடும் செய்யுளிற்கண்ட “அன்னத்தின் பெற்றியரின் என் பெறும் பேறு” என்பதன் பொருளன்றே “பெண்ணிற பெறுத்தக்க யாவுள்” என்னும் குறளா? இந்துவின் உசு-ம் செய்யுளிற் கண்ட “தூயி செருஞ்சிக்காய் நீர் முள்ளி தும்பையவர்” என்பதன் வேறுபொழி யன்றே “அவிச்சலும் அன்னத்தின் தூயிய மாதர், அடிக்கு கெருஞ்சிப்பறும்” என்னும் நிருங்குறள்? இந்துவின் உசு-ம் செய்யுளிற்கண்ட “காமங்கி மின்பக் கடலா மே” என்பதன்றே “இன்பக் கடல் மற்றுக் காமம்” என்னும் குறளா? இந்துவின் உசு-ம் செய்யுளிற் கண்ட “ஷடி யுணர்வாரே தாமிசைவர் பல்காலம், ஈடிவதோர் இன்ப விருந்து” என்பதன் சாரமன்றே “ஷடுகல் காமத்திற் கின்பம் அசற்கின்பம் கூடி முயங்கப் பெற்றான்” என்னும் குறள்? இந்துவின் உசு-ம் செய்யுணரகிய “தோற்றுரே வெல்வர் துணைமிசையார் கேட்டியானை, யேற்றுக் கழுப்புத்தியார் மிக்கரை யாவவா வர், போற்றனி கடல் கரி” என்பதன் தொகையன்றே “ஷடலிற் ரேந்தவர் வென்று ரதுமன்னும், கூட விற் காணப் படும்” என்னும் குறள்? இந்துவின் நடு-ம் செய்யுளிற்கண்ட “ஸும்புலத்தோர் நல்குரவோர் ஒம்பி” என்பதன் விரியல்லவோ “தென்புலத்தார் தெய்வம் விருக்கொக்குல் தானென்றாக, கைக்புலத்தார் ஓம்பல் தலை” என்னும் குறளும் “ஆற்கார்க்கும் துவ்வா தவர் க்கும் இறங்கார்க்கும், இல்வாழுவா ஜன்பான் துணை” என்னும் குறளும்? இந்துவின் நடு-ம் செய்

யுவிற்கண்ட “கைப்பொருள்வாய்க்குடிடி நூய்வாயிடுக்கு”, என்பதன் மிளக்கமான்கோ “ஆகூ நளவிட்டி தாயிலும் கேட்டல்லை, போகா றகலாக் கடை” என்னும் குறள்? இந்தாலீன் ஈடு-ம் செய்யுளிற்கண்ட “நல்லும்வாய். இன்னுர்க் கிணிய புரிதல்” என்பதன் விரியன்கோ “இன்னு செய்தார்க்கு மினியவே செய்யாக்கால் என்ன பயத்தோ சால்பு” என்னும் குறள்? இந்தாலீன் ஈடு-ம் செய்யுளிற்கண்ட “கனிகாக்கும் ஒன்றை உறைப்படுத்தும் பங்கோன், பனிசிலத்தின் விக்காய்ப் பெயரான் “என்பதன் வேறு மொழியன்கோ “ஏர ஜென்னுங் தோட்டியான் ஓவர்ஸ்துங் காப்பான், வார் ஜென்னும் வைப்பிற்கோர் வித்து” என்னும் குறள்? இந்தாலீன் ஈடு-ம் செய்யுளிற்கண்ட “மாசகல வீது மொளியன்ன கேரன்புடையோர், மூசா வியற்கை நிலை தூணர்வார்” என்பதன் விரியன்வேரா “சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துங்பம், சுடச்சுட கேற்கிற பவர்க்கு” என்னும் குறளும் “கற்றும் குநிக்கத்தும் கைகடும் கோற்றவின், ஆற்றல் தலையிப்பட்ட டவர்க்கு” என்னும் குறளும்? அச்செய்யுளிற் கண்ட “இன்னால் இனிவாயாக கொள்வார் பிறப்பிறப்பில், துன்னுர் அடையும் நிவங்” என்பதன் வேறு மொழியன்கோ “இன்னும் இன்பம் எனக்கொள்ள ஆகும்கண், ஒன்னுர் விழையும் கிறப்பு” என்னு குறள்? இந்தாலீன் ஈடு-ம் செய்யுளரகிய “பேரங்ப் பெருஞ்சிலன் சேய்க்கே யுடம்பொன்கு, போர் ஒருங்கிலனு ஸிங்காப் பெரும்பொருக்கீர, ஓர் அநிக்குயிம் போழ்து” என்பதன் தொ

காயன்றே “ஸ்யத்தின் நீங்கித் தெளிச்தார்க்கு வையத்தின், வாணம் கணிய துடைத்து” என்னும் குறள்? இந்நாலின் சூம் செய்யுளிற்கண்ட ஜெபுணர்வான் ஆய்வது அறஞ்சார்பாச் சார்பொறுக்க, காயா நிலை வேண்டுவார்” என்பதன்றே “சார்புவார்ந்து சார்பு கெடவோழுகின் மற்றழித்துச், சார்தார சார்தரு கோய்” என்னும் குறள்? இந்நாலின் கடு-ம் செய்யுளிற் கண்ட (மெய்ப்பொருளை) “பற்றித் தலையீட்டேர், நன்பால் அறஞ்சார் துறஞ்சார் வராய்ச்சார்” என்பதன் விரிபவன்றே “கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மற்றீண்டு வாரா கெறி” என் ஆம் குறள்? திருக்குறளின் பொருள்களையும் சொற் களையும் இந்நாலாசிரியர் எடுத்துத் தமது நானின்கண் ஆண்டுள்ளாரன்று கொள்ளலாகாகோ வென்னின் ஆகாது. என்கை? இந்நாலாசிரியர்போன்ற தக்க புல வர் திருக்குறவின் பொருள்களையும் சொற்களையும் எடுத்து ஆண்டிருப்பின், இந்நாற் செய்யுள்களது அழகு முதலியவை திருக்குறட்செய்யுள்களது அழகு முதலியவற்றிற்கு மிக மேம்பட்டன வரசிருக்கும்.

இந்நாலித் தொல்லுரையாசிரியர்களிலும் பஸ் எடுத்தாண்டுள்ளார்கள், “உரையாசிரியர்” எனச் சிறப்புப் பெயர் பெற்றவரும், தொல்காப்பியம் மூன்று அநி காரங்களுக்கும் முதலில் உரையெழுதியவரும், தெய்வத்தன்மை வாய்க்கூட பெரியசெனப் பல பெரியோரால் புகழுப்படுகின்றவருமாகிய இன்மூரணர்த்தமது தோ

ஷகாப்பியக் 'களமியல்' உ-ம் சூத்திரவுரையில் இந்தால் இன்பப்பரவின் உ-ம் செய்யுளாகிய “துணையே ஸ்ப காம விருந்துப் பார் தோமில், இன்னவிழைச்சிள் மிக்காகா ராகல்-புனைதழி இக், கட்டுங் கடுமிசையாள் கட்டியிற் கொண்டற்றால், வேட்டபோழ் தாரு மனி” என்பதை எடுத்தாண்டு, “இப்பரட்டு இத்தன்மைத் தாய் (இன்பம்) நுய்த்தல் வேண்டுமென அறவுரை ஈட்டி வந்தது” எனவும், ‘கற்பியல்’ ரு-ம் சூத்திரவுரையில் இந்தால் வீட்டுப்பரல் ‘இல்லிய’வின் கூ-ம் செய்யுளாகிய “ஸ்ரூப்குரவ சேம்பல் இனாலீக்கங் சேர்க் கோர்க்கும், பைங்கழி களைக்குப் பார்த்தவித்தல்— வாய்யுளத்தாக், குற்ற பனிக்கிர்த்தல் எண்ணுங் கற்றெ நிலில், உற்ற புரிதல் கடன்” என்பதை எடுத்தாண்டு, “இது தலைவன் மனைக்கிழுக்கித்திக்குரிய செயல் கறிப் புரி பெண்றது” எனவும், ‘கற்பியல்’ கூ-ம் சூத்திரவுரையில் இந்தால் இன்பப்பரல் ஏ-ம் செய்யுளாகிய “கேற் கூரே வெல்வர் துணைமிசையார் கோட்டியாஜீ, யேற் துக் கழுதெடியார் மிக்காகை யாவரைவர், போனிற்ற கடல் கரி” என்பதை எடுத்தாண்டு “இஃது இன்பம் பற்றி வந்தது, தலையகன்மாட்டு ஒழுகும் நிறங் கூறு மாற்றுஞ்” எனவும், அச்சுத்திரவுரையிலேயே இந்தால் வின் வீட்டுப்பரல் ‘இல்லிய’வின் முதற் செய்யுளாகிய “ஒத்த வுரிமையளா ஓட்டற் கிளியளாக், குற்ற மெர்ரு உங் குணத்தளாக—கற்றந்தூர்ப், பேஞ்சுங் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து, நானுங் தகையளாள் பெண்” என்பதையும், அவ்வியலின் கூ-ம் செய்யுளாகிய “ஸ்ரூப்

புலச்தோர் எல்குாவேர ரோப்பித் தலைப்பட்ட, செம் பாகம் கண்மதையைப் பேணிக்-கடாவுய்த்த, வைம்புவி நிலைபேணி ஜூப்பிப் பலுவெடார், ஜூம்புலமீர்த் தாரிற் ரைஸ்” என்பதையும் எடுத்தாண்டு, இவை “இல்லறத் தமர்ந்து உலகோர் மாட்டு ஒழுகும் நிறைக் கூற வந்தன” என்னும் குறிப்பெழுதியுள்ளார். ஆசிரியர்களிலேல்ல ளாம் பெரிபவரேணப் பலராலும் புகழுப்பெற்ற பேரா கிரியர் தமது தொல்காப்பியச் ‘செய்யுளியல்’ ககங்-ம் ரூத்திரவுரையில் இந்துளின் அறப்பால் ஞ-ம் செய்யு ளாகிய “நிரைத்த விரிக்கிற நிரைப்பினு வாய்போல், உரைத்த வுரையதனைக் கேட்டும்—உரைத்த, பயன்ற வர செய்வார் சிலசேதங் நெஞ்சுசுத், நியன்றவா செய் வார் பவர்” என்பதை எடுத்தாண்டுள்ளார். உச்சி மேற் புலவர்கொள் கச்சினுர்க்கிளியர்” என்னும் ஒரை யாசிரியர் தமது தொல்காப்பியச் செய்யுளியல் ககங்-ம் ரூத்திரவுரையில் இந்துளின் மேற்கண்ட “நிரைத்த” என்னும் தொடக்கத்துச் செய்யுளை எடுத்தாண்டுள்ளார். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்துளின் பொருட்பாஸ் உ-ம் செய்யுளாகிய “உடைமையரு தீட்ட டல்உ துலையாம் யாண்டும், உடைமையராச் சென் றக்கால் ஈசெல்லாம்—கற்றம், உடைமைக்கோல் இன் றங்குச் சென்றக்காற் சுற்றம், உடையவரும் வேறு படும்” என்பதை எடுத்தாண்டு “இது ஆரிடவாசகம்” என்று கூறியுள்ளார். இவ்வாறு தொல்வாசிரியர்களும் கொல்லுமையாசிரியர்களும் இந்துளினை எடுத்தாண்டிரு ப்பகே இந்துவின் மேம்பாட்டைக் கூட்டாலிற்கும்.

எனக்குக் கிடைத்த இந்துவின் எட்டுப்பிரதி திரு
நெல்வேலி ஜில்லா ஆழ்வார்த்திருக்கரியில் மூன்று தூர்த்
ஞாப்புத்தங்க்கு முன்னர் அவதரித்துத் தமிழ் இலக
கிய இலக்கணங்களை முற்றுறக் கற்று “மாதங்களங்களா
ரம்” முதலிய சில அரிய நால்களை இயற்றிப்பருளிய
நீமான் இரத்தினக் கணிரயரவர்களால் எழுதப்
ட்டுள்ளது.இவ்வேட்டுப்பிரதியின் முதல் ஏட்டில் “ஒரி
ஷம் நன்றாக. மாதங்களியரால் தொகுக்கப்பட்ட
இல்லாங்கில் நாற்பத்தைக்கு. சேனரூ மகிழ்ச்சொடை,
யது மெளவியுங் திருக்கிளரக் குழந்தைகளும், கானரூ
மலர்க்கிருமுகச் சோதியுங் கமிரவத் தவர்வாயு. மோன
மாதிய வடிவமு மார்வமு முக்கிவரத் திருக்கையு, நூன
தேசிகன் சரணதா மனாயுமெ ணயனாம்ஹிட் டகஸாவே.
சிபூர் திருவடிகளே சரணம். வயித்தியாத குவே
நம. திருமேனி ரத்திரக் கமிராயன் எழுநிவரும் இன்
னிலை நாற்பத்தைக்கு நன்றாக. குருவே நூண. ஆண்
டாள் நூணோ.” என்பதை எழுதப்பட்டுள்ளது. இரண்
டாவது ஏட்டின் தொடக்கத்தில் “வேலைற்றுகிறோ” என்ற
தொடக்கத்துச் செய்யுஞ்சுக்குமுன் “கடவுள் வாழ்க்கு”
என்னும் சொற்களும், அதற்குப்பின் “பாரதம் பாடிய
பெருக்கேவனுர்” என்னும் சொற்களும் எழுதப்பட்ட
உள்ளன. பின்பு “நூல்” என்ற சொன்னொடு
தொடக்கி இந்துால் செய்யுள் நாற்பத்தைக்கும் எழு
தப்பட்டுள்ளன. பின் “பொய்க்கையார் பாடிய இன்
னிலை முற்றிற்று” என்ற சொற்களும், அவற்றின்
பின் “நாலடி நான்மனி” என்ற தொடக்கத்து

இன்னிலை

வெண்பாவும், அகஸ்டின் "தாய பதுவ தலைப்படுவாரிக் குலகி, முய பயதுணர்வா ரச்சழியார் வெங்கென்றும், போச விழைவியாண விண்பப் புணரியாப், பிப்ளின் ரி நிற்பே களி" என்னும் வெண்பாவும் எழுதப்பட்டுள்ளன. இவ்வேட்டுப்பிரதியை எனக்கு அளித்தவர்கள் திருக்கல்வேலி ஹிக்ருக்கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீமாண் த.மு. சௌரங்கம்பிள்ளைவார்கள். இவர் களுக்கு இவ்வேட்டுப் பிரதியை வேறு பல தொன்று வேட்டுப் பிரதிகளோடு சேர்த்தனித்தவர்கள் திருமே னிக் கனிராயரவர்கள் சுதந்திபார்களுக்குத் தலைவராக வும், எனக்கு உறவினாரக்கும் நன்பாரகவும், திருக்கல் வேலி ஜில்லா தாறுகா போர்டி மெம்பரக்கும் நின் துவினங்கிய மா-ா-ஸ் அ. மீ. மலையையாப் பிள்ளையவர்கள். இதுகாறும் இந்தாளின் பெயரும், இந்தால் பீற்கணக்குப்பதினெட்டில் ஒன்றெல்லபதும் தெரியாதிருந்த எம் தமிழ்சாட்டார்க்கு இந்தாலை அளிப்பதற்கு க்காரண கர்த்தர்களாயிருந்த இவ்விருவர்களுக்கும் தமிழுலகம் கண்டிப்பாட்டுக் கடன்பட்டுள்ளது.

—
பிரம்புர், சென்னை. १
பிப்ளக்குடு ஆட்சிப்பூர் २ வ. உ. சிதம்பரம்பிள்ளை.

இன்னிலை

ஆ சிரியர்.

இந்துவின்து எட்டுப் பிரதியின் முதல் எட்டுத் தொடக்கத்தில் “மதுவரபாசிரியரால் தொகுக்கப் பட்ட இன்னிலை காற்பத்தைக்கு” என்றும் சொற்க ஆம், அம்முதல் எட்டின்முடிவில் “திருமேவீக்கனிராவன் எழுதிக்கரும் இன்னிலை காற்பத்தைக்கு கண்குக” என்றும் சொற்களும், அவ்வேட்டுப் பிரதியின்கண்டதில் எட்டு முடிவில் “பொய்க்கயரச் பாடிய இன்னிலை முற் றிற்று” என்றும் சொற்களும் எழுதப்பட்டுள்ளன. இந்துவின் எட்டுப்பிரதியை எழுதிய திருமேவீக்குத் திருக்கவிராயரவர்கள் செங்கமிழுப் புல்யையும் கீரிய ஒழுக்கரும் தெவ்வபத்தியும் சிறந்து விளக்கியவர்கள். இந்துவின் எட்டுப் பிரதியை அளித்த ஸ்ரீமாண், மகை கயயாப்பின்னோயவர்கள் அங்கவிராயரவர்களின் ஒடுக்கை பொல்லாம் போற்றி வைத்திருக்கும் அவர்களுக்காட்ட சங்கதியார்களின் தலைவராகச் சிளக்கியவர்கள். பொய்க்கயரச் சன்பவர் “இன்னிலை” என்றும் நூலை இபற்றிற்றில் ரென்றுவது, அந்துலை வேறு ஹாஸ்தோம் இபற்றினாரென்றுவது எம் கேள்விப்பை கிள்கி. ஆதலால், “இன்னிலை” பென்பது இந்துவே பென்றும், இந்துலை இயற்றியவர் பொய்க்கயரசே

யென்றும்கூம் கொள்ளவாகும். ஆகவே, காலாயிரப்பிர
பந்தத்திலுள்ள “முதற்றிருவங்தாதி” யையும், “கள்
வழி” யையும், புறாதுற்றிலுள்ள “கோதை மார்பிற்
கோதை யாதுக், கோதையைப் புணர்க்கோர் கோதை
யாது, மாக்கழி மலர்க்க கெப்த வாநுக், கண்ணுறும்
மே காணவக் கோண்டி, யஃதெம் மூசே யவஜைம்
மிஹாவங் அன்னேற்படர்தி சாயிஞ்சியும், எம்மு முன்
அமோமுதுவா யிரவல், அமர்மேம் படுங் காலைன்,
புகழ்மேம் படுத்தைக் காண்டன மென்வே” “காட்டனென்
கோ ஸூர ஜன்கோ, பாதிமிழ் பனிக்கடற் சேர்ப்ப
ஜன்கோ, யாங்குள மொழி கோ வோங்குவாட் கோ
தையைப், புனவர் தட்டை புடைப்பி ளயல், திறங்கு
கறி ரவமரு கழனியும், பிறக்குநிச்ச சேர்ப்பினும் புள்
ளொருங்கெழுமே” என்றும் செய்யுள்க ளிரண்டையும்
பன்னிரு பாட்டியகில் ‘பொய்கையார்’ என்னும் பெய
ரொடு காணப்படும் குத்திரங்களையும், யாப்பருங்கல்
விருத்தியுரைகாரர் “பொய்கையார் வாக்கு” என்றும்
குறிப்பொடு காட்டியுள்ள தனிச் செய்யுள்களையும்,
இந்துஸையும் இயற்றியவர் “பொய்கையார்” என்றும்
பெயரின் ரெண்பது பெறப்பட்டது.

முதற்றிருவங்கள்தையையும் யாப்பருங்கல் விருத்தி
உதாரணத்தனிச் செய்யுள்களையும், இயற்றியபெரும்கை
யார் வேறுகளாவழிநாற்பதையும் மேற்கூறியபுறாதுற்
தின் செய்யுள் களிரண்டையும் இயற்றிய பெரும்கை
யார் வேறு என்றும், அவ்விருவரும் வெவ்வேறுகாலத்

தினர் என்றும் ஒருசாரர் கூறுகின்றனர். “முதற்றிருவக்தாதி” முதலிய எல்லாவற்றையும் இயற்றியவர் “பொய்கையார்” என்றும் பெயரைக் கொண்ட புலவர் ஒருவரே மூன்று மற்றிருக்காரர் கூறுகின்றனர். பின்திய சாரர் கூற்றிற்கு ஆகாரமாகச் சிற்பது, காலைக்கு நூற்றுண்டுக்கணக்கு மூங்கில் தோன்றிய யாப்பருங்கல கிருக்கியில் முதற்றிருவக்தாதி செய்யுளிரண்டோடு குறித்துள்ள தனிச்செய்யுள் சிலவற்றைப் “பொய்கையார் வாக்கு” என்று குறிப்பிட்டிருப்பதே. அவ்வரைகாரர் களுமிகுச் செய்யுள்கணையாவது மேற்கூறிய புறா ஞாற்றுச் செய்யுள்கணையாவது உதாரணமாக எடுத்தாளுவு மிகவும்; அவற்றைப்பற்றி ஓன்றும்கூறவு மிக்கீடுகள், வால், அவ்வரைகாரரது குறிப்பிட்டிருந்துகொள்ளத்தக்க தெல்லாம்துவர் “பொய்கையார் வாக்கு” என்று எடுத்தாண்டுள்ள தனிச்செய்யுள் சில “பொய்கையார்” என்பவரால் பாடப்பட்டனவென்று அவர் கருதின சென்ப தொன்றே. இத் தனிச்செய்யுள்கணையும், முதற்றிருவக்தாதி செய்யுள்கணையும், மேற்கூறிய புறா ஞாற்றுச் செய்யுளிரண்டையும், களுமிகுச் செய்யுள்கணையும் பாடிய பொய்கையார் ஒருவரே யென்று அவர் கருதியதாகக்கொள்ளுகல் மிகக்கீடோ கும். முதற்றிருவக்தாதி கையப்பாடிய பொய்கையார் தொண்டை காட்டுக் காஞ்சி நகரத்தவர். அதற்குச் சான்று சந்தேற்றக்குறையையுயிரம் வருடங்களுக்குமுன் ஏர் முதற்றிருவக்தாதி முதலியர்கள்டான் அருளிக்

செய்த “காகத்சேர் பூம்பொழில்குழ் கச்சிகளை வந்து தித்த, பொய்க்கப்பிரான் கம்பூர் போரேநு-கூவயத், தடியவர்கள் வாழ அரூர்தமி முக்தாதி, படிசிளங்கச் செய்தான் பசிந்து’ என்னும்தனியன். புறாஞாற்றுச் செய்யுளிரண்டுவையும் பாடியபெரங்கவர்க்கஞ்சிபுரத் திற்கு கானுறுவைச் சூரத்தி தூண்ணமலைநாட்டுத்தெரன் டிரகாத்தவர். அதற்குச்சான் துறுவர்பாடிய புறாஞாற் றுக் செய்யுளான்தீன் ‘கானவும் தொண்டி யஃதீம் மூரே’ என்னும் சொற்கள். காஞ்சிகாத்துப் பெரங்கவர் பூர்ணி விழில்து பிரான் ஒருவருக்கே ஆள். அதற்குச் சான்று முதற்றிருங்கதாதியின் “அடுத்த கடும் பக்கஞ்சுக் காற்றேனோன் கேடுப்பு, படுத்தபெரும்பாழி குழுத்த—விடக்காலை, வல்வாளன் கக்கொடுத்த மாமேனி மாயவனுக், கல்லது மாவரோ ஆள்” என்னும் செய்யுள். தொண்டி காரத்துப் பெரங்கவர் மலை நாட்டாசனுக்கே ஆள். அதற்குச்சான் து புறாஞாற் றுக் “கோகுமார்பின்” என்னும் தொடக்கத்துக் செய்யுளிலுள்ள “அவனேம் மிறைவன்” என்னும் சொற்கள். முதற்றிருங்கதாதியைப் பாடிய பெரங்கவர் பூர்ணி விழில்து உதவுக்களில் தொண்டி நாட்டுக் காஞ்சிவெண்கவையும், அதனை வடித் தள்ள நடுநாட்டுத் திருக்கோவல்ஜூவையும், வடத்தாட்டுக் திருவேங்கடத்தையும், சேஷமாட்டுச் திருவாங்கத்தையும் நிருவிண்ணகரையும் பாடியுள்ளார். இதனால் இவர் காஞ்சியிலே திறந்து, காஞ்சியிலே வழி

ந்து, காஞ்சியின் சமீபத்திலுள்ள இடங்களில் மாத்திரம் சஞ்சரித்திருந்தவரென்பது தெரிகின்றது. அவர் மலை நாட்டிலுள்ள தொண்டி நகரில் வறித்திருந்தனராயின், அத்தொண்டி நகரை அடுத்துள்ளவையும் தொன்று தொட்டுப் பிரசித்தமாக விளக்குபடுவதுமான திருப் புளியூர், திருவனக்கபுரம் முதலிய மலைநாட்டு விழ்ஞா ஸ்தலங்களில் ஒன்றையேதும் அவர் பாடாமலிருக்கிற க்கமாட்டார். ஆதவால், அவர் தொண்டிநகரில் வறிந்தா ரென்பது தவறு. மூதற்றிருஉக்தாதிச்செய்யுள்களின் இனிமையையும் கனவழிச் செய்யுள்களின் துவிகம் கையும் கோக்கும் எவரும் அவ்விரண்டு நூல்களும் ஒரு வரால் பாடப்பட்டவை யென்று கூறு. மூதற்றிருஉ ந்தாதிச் செய்யுள்களில் சில, மிகதுரிய வென்பா இலக்கணவிதிகள் சிலவற்றிற்கு ஆகாரமாயிருக்கின்றன. கனவழிச் செய்யுள்களைத்தும் வென்பா இலக்கண விதிகளைப் பின்பற்றிப் பாடப்பட்டவையாகவே மிருக்கின்றன. மூதற்றிருஉக்தாதிச்செய்யுள்களிற் சிலவற்றில் இப்பொழுது பழக்கத்திலில்லாத நன்பு, புலரி, குரா, திருவன், மரிதல், ஏதும் முதலிய தமிழ்ச்சொற்கள் பல கானப்படுகின்றன. கனவழிச் செய்யுள்களில் அத்தகைய சொல் ஒன்றேதும் காணப்படவில்லை. இவ்விரண்டு நூல்களிலும் ஒன்றே இவ்விரண்டு வேற்றுமைகளும் முந்திய நூல்முறப்பட்ட காலத்த தென்பதையும், பின்திய நூல்முறப்பட்ட காலத்த தென்பதையும் கூட்டாற்கும் கனவழிச் செய்யுள்கள், அரசர்களை விழ்ஞாயின் அம்

சத்தவராகக் கூறும் செல்ப்படியே சோழனைத் திருமாலுக்கு உவமித்துக் கூறுகின்றனவே யல்லாயல், மற்றாறப்படுத்திருமாலைப் புகழுத்து கூறவில்லை. மேற்கூறிய புறானும் துச்செய்யுள்களிரண்டும் சேர்கியே புகழுகிள்ளானவல்லாமல், நிருயகைப் புகழு வில்லை. இதனால், கனமழிச் செய்புள்களையும் புறானும் துச்செய்யுள்களிரண்டையும் பாடிய புலவர் ஸ்ரீ விஷ்ணுபக்க ரெனக் சொல்லத்தக்கவ ஸ்லிரென்பது என்கு விளங்குகின்றது. முதற்றிருவத்தாதிச்செய்யுள்களைப் பாடிய புலவரோ ஸ்ரீ விஷ்ணுபக்கத்தில் மிக மிகழுமிக்கவர். ஆகவால், முதற்றிருவத்தாதியையும் யாப்பருங்கலவிருத்தி யில் “பொய்கையார் வரக்கு” என்னும் குற்பொடு பொருந்திய கனிச்செய்யுள்களையும், கனவழியையும், புறானும் “கோகை மார்பிள்”, “நாட கெஞ் கோ” என்னும் கொடக்கத்துச்செய்யுள்களையும் பாடிய பொய்கையார் ஒருவரே யென்றாலும், ஒருகாலத்தவ சேயென்றாலும் கொள்ளுதல் தவறேன்பது வெள்ளிடைமலை.

இந்தாலே இயற்றியவர் முதற்றிருவத்தாதியை இயற்றியருளியபொய்கையாரா, அல்லது கனவழி நாற்பதையும் மேற்கூறிய புறானும் துச்செய்யுள்களிரண்டையும் இயற்றிய பொய்கையாரா என்பதை ஆராய் வோம். கனவழிச் செய்யுள்களில் ல்லாம், பிற்காலத்துக் கெய்யுள்கள்போல, கரண்கிற குட்பட்ட சீர்களையுடைய அடிகளையே கொண்டிருக்கின்றன. இந்தால் செய்யுள்

உள்ள சில முதற்றிருவக்தாதி பாடிய பொய்க்கயர் காலத்துச் செய்யுள்களிற் சில போல, கான்கிற்கு மேற் பட்டசீர்க்கணையுடைய அடிகளையும் கொண்டிருக்கின் ராஜா. களவுழிச் செய்யுள்களில் ஒர் அடியேதும் குற் றயதுகாத்திற்குப்பீன் ஸ்ரும் உயிர் வகரவுடம்படு மெய்யைப் பெறும்படியான தன்மையில் அமைந்திருக்க வில்லை. இங்கால் காற்பத்தொன்றும் செய்யுளின் முக விடியும் காற்பத்தொன்காம் செய்யுளின் மூன்றுமடியும், முதற்றிருவக்தாதியின் கொண்டுள்ளதைக்காம் செய்யுளின் முகவுடிபோல் குற்றயதுகாத்திற்குப் பிள்ளவரும் உயிர் வகரவுடம்படு மெய்யைப் பெறும்படியான தன்மையில் அமைந்துள்ளது. களவுழிச் செய்யுள்களில் ஒன்றேதும் முற்றயதுகாத்துக் காருக்க கொண்ட சொல்லால் முடியவில்லை. இங்காலைன் இருபத்தேழும் செய்யுள், முதற்றிருவக்தாதியின் பன்னி டண்டாம் செய்யுளும் ஓம்பக்கு மூன்றும் செய்யுளும் அறுபத்தேழும் செய்யுளும் போல, முற்றயதுகாத் தை காருக்கொண்ட சொல்லால் முடிந்திருக்கின்றது. களவுழிச் செய்யுள்களில் ஒன்றேதும் பிற்காலத்து தால்களில் பயின்றுவராத பழக்கமிழுச் சொற்களை யுடையதாயில்லை இங்கால் செய்யுள்களிற் சிலமுதற்றிருவக்தாதிச் செய்யுள்களிற் சிலபோல அக்சொற்களை மிகுநியரக வடையங்கள் விருங்கின்றன. களவுழியையும் மேற்கூறிய புதானுற்றுச் செய்யுள்களிரண்டையும் இறந்திய பொய்க்கயர் மீ விட்டு பக்கியில்

ஆழங்கவரென்று கொள்கைதற்கு அவருடைய செய்யுள் களில் ஒன்றேதும் இடம் தானில்லை. இந்தாலே இயற் றப் பெய்கையார் ஸ்ரீ விஷ்ணு பத்தியில் ஆழங்கவ ரென்று கொள்வதற்கு இந்தாலின் முதற் செய்யுளும் மூன்றும் செய்யுளும், இருபத்திரண்டாம் செய்யுளும் இடம் தருகின்றன. முதற் றிருவக்தாதினைப் பாடிய பெய்கையார்ஸ்ரீ விஷ்ணுவைத்தவிர வேது ஒருவளை யும் பாடாதவரென்பது முதற் றிருவக்தாதிசெய்யுள் கள் பலவற்றால் தெரிகின்றது. கனவழி நாற்பனதயும் மேற்கண்ட ஒருஊழுற்றுச் செய்யுள்களிரண்டையும் பாடிய பெய்கையார் மனிதனைபே பாடியுள்ளார். இந்தாலின் நாற்பதாம் செய்யுள் குதற்றிருவக்தாதி யின் “திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத், திசையும் கருகங்க வெல்லாம்—அசையில்லீர, கண்ணன் கொடுமால் கடல்கண்டத் காரோத, வண்ணன் படைத்த மயக்கு”என்னும் செய்யுளின் கருத்தையும், இந்தாலின் பத்தாம் செய்யுள் முதற் றிருவக்தாதியின் “தெளிதாக வுள்ளத்தைச் செங்கிதீடு ஞானத், தெளிவாக கன்றுணர்வார் சிங்கத—எளிதாகத், தாய்காடு கன்றே பேரஸ் தண்டுமா யரண்டிக்கே, பேரய்ச்சாய்க் கொள்ளும் புரிக்கு” என்னும் செய்யுளின் கருத்தையும் உவமான த்தையும், இந்தாலின் நாற்பத்திரண்டாம் செய்யுளின் முதல் இரண்டாட்கள் முதற் றிருவக்தாதியின் “அரிய புல ஜெக்கடக்கி யாப்மலர்கொண்டார்வம், புரிய பரிசி னுவ் புலகில்—பெரியனுப், மாற்குத வீற்றிருக்த மாலுசி பால் உண்கைநீர், ஏற்குணைக் கண்ப தெளிது” என் ஆறு செய்யுளின் கருத்தையுக், பின்திய இரண்டாட்கள்

முதற்றிருவக்தாதியின் “வினையால் அடர்ப்பார்வெக். நகில்சேரார், தினையேனுக் ரிக்கதிக்கட் செல்லர்-க்ஜீ. தற், கரியாஜீச் சேயாஜீ ஆயிரப்பேர் செங்கண், கரியாஜீக்கைத்தாழுகக் கால்” என்னும் செய்யுளின்கருத் தூத்துக்கும், இந்துஸ்வின் நாற்பத்தைக்காம் செய்யுள் முதற் றிருவக்தாதியின் “காப்புவனை யுன்னக் கழியும் அருவினைகள், ஆப்புவர்னை யுன்ன அவிழுக்கைதாழியும்-ஆப்புவனைச், சிந்திப்பார்க் கிள்கை திருவாரலே வின்னாட்டை, வங்திப்பார் காண்பர் வழி” என்னும் செய்யுளின் கருத் தொயும், ஆன்மா ஒன்றுவங்கு; அஃது உடலிற் பற்றி வினையை ஈட்டும்; அஃது அவ்வுடற்பற்றை விட்டுமேய் ஞஞானத்தை அடைந்து வீடு பெறும்’ என்னும் விஷ நூல் முக சித்தாந்தத்தையும் கொண்டுள்ளன. களவுமிகுற்பதுக்கும் மேற்கூறிய புதகானாற்றுச் செய்யுள் களுக்கும் இந்து நூக்குமுள்ள மேற்காட்டிய வேற்று மையும் இந்துலை இயற்றியவர் களவுமிகுற்பதையும் புதகானாற்றுக் “கோதையார்பின்” ‘நாட்டென்கோ’ என்னும் கொடக்கக்குத்துச் செய்யுள்களின்னடையும் இயற்றிய பொய்கையார் அவ்வரென்பதும், இந்து நூக்கும் முதற்றிருவக்தாதிக்கு முள்ள மேற்காட்டிய ஒற்றுமைகளால் இந்துலை இயற்றியவர் முதற்றிருவக்தாதியை இயற்றிய பொய்கையாரே யென்பதும் “உள்ளங்கை கெல்லிக்கணி” யாம். மேற்குற்கத் தயாப் பருங்கலவிருத்தி உதாரணத்தனிச் செய்யுள்களையும் பள்ளிருப்பத்தில் “பொய்கையார்” என்ற

பெய்தே காணப்படும் சூத்தியங்களையும், கேள்வி மட்டும் நாம் அதிக்குவிட்டு பொய்க்காயார் பாட்டியலையும் இயற்றிய பொய்க்காயார் யாவரென்பதைப்பற்றி ஆராய்தல் ஈண்ணாக்கு ஆவசியக மின்று.

இந்தாலைத்தொகுத்தவர்மதுகாரயாகிரியர்கள் துறை நாலின் எட்டுப் பிரதியின் முதல் எட்டின் எழுதப் பட்டிருக்கிறதென்று யேலே கூறியுள்ளேன். அதோடு, இந்தாலைக் கீழ்க்கணக்குப் பறினொட்டில் ஒன்றாகத் தொகுத்தவர் மதுகாரயாகிரியர் என்று கொன்க. “மதுகாரயாகிரியர்” என்னும் சிறப்புப்பெயரைப்பெற்றுவிளங்கியவர் மாறனுர் என்பவருட் கல்லங்குவனுர் என்பவருமே. இவ்விருவரும் கடைச்சங்கப்புலவர்கள். இவர்களில் எவர் இந்தாலைத் தொகுத்தவ ரென்பதை கெரிபவில்லை. இந்தாலைக் கடவுள் வரமுத்துப் பாடியவர் “பசரதம் பாடிய பெருக்கேவனுர். இவர் எட்டுச் சூதாக நூல்களிற் சிலவற்றைச் சூட்டவர்வாழ்க்குதுப் பாடியது போல இந்தாலைக்கும் பாடியவர்களார். இவ்வரும் கடைச்சங்கப்புலவர். இந்தாலையின் உகம் செய்யுளிற் கண்ட “கடுமிசையான் கட்டியிற் கொண்டற்று” என்பதன் பொருளைக் கடைச்சங்கப்புலவரில் ஒருவரான கக்கீர்த்தமது இறையனுரகப்பிபாருஞ்சுரயில் எடுத்தாண்டிருப்பதைக் கூறிசெய்யுவின்விசேடவுணரயில்குறித்துவிட்டேன். இந்தாலைசெய்யுள்கள் பலவற்றின் பொருள்களையும் சொற்களையும் எடுத்துக்கீர்க்காலத்தவரான திருவள்ளுவராயனுர் தமது திருக்குறளின்கண்ணே

ஆண்டி-ருப்பதை இந்தாலின் முன் துவரயில் கூறியுள்ளோன். இந்தாலின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ள இந்தால் அரும்பத அகாதியிற் கண்ட சொற்களிற்பல காலத்திற்கான நோக்கங்களை, அதிக நிச்சாரம் முதலீடு செய்து கொண்டு நூல்களில் மட்டுமே விசேஷமாகக்காணப்படுகின்றன. தொல்காப்பியனுரும் இந்தாலாசிரியரும் கடவுளைக் “கக்கழி” என்று கூறியுள்ளனர். இக்காரணங்களால் இந்தால் மேற்கூறிய கணாட்சுசங்க நாலத்து நால்களுக்கு மிக முற்பட்டதென்பதற்கு ஜூயமேயில்லை. ஆனால், கணாட்சுசங்கத்தினது காலத்தையும் அச்சங்கத்துப் பல புலவர்களாது காலங்களையும், அச்சங்க மேறிய பல நூல்களின் காலங்களையும், ஆழ்வர்களாகியோர் காலங்களையும் இக்காலத்துக் ‘கல்வெட்டுப் புலவர்கள்’ மிக வரையறாது நமது காலத்திற்கு மிகச் சமிபத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். அப்புலவரது கூற்றுக் கெள்ளிசைக் கூற்றுப்போல மிக்கதுச்சக்கதையும் வியப்பையும் விளைக்கின்றது. அவர்களது கூற்றை முன்னேட்டுவதற்குவேண்டும்கருவிகளையும் காலத்தையும் தேடிக்கொண்டிருக்கிறேன். அவை எனக்குக் கிடைத்த பின்னர் இந்தால் இயற்றப்பட்ட காலம் முகவியவற்றையான் வரையறுக்கத் துணிகல் நலவிமந்து கருதி, இந்தால் இயற்றப்பட்டகாலம் மேற்கூறிய கணாட்சுசங்க நால்களாது காலத்திற்கு மிக முற்பட்டதென்று மட்டும் இப்பொழுதுக்கிற சிறுக்கிள்ளேன்.

பிரம்பர், சென்னை. } வ. உ. சிதம்பரம் பிள்ளை
பிக்காலை ஆட்சீ இல {

இன்னிலை

உரைப்பாயிரம்.

இந்துற்கு உரையெழுதலும், உரைப்பாயிரம் எழுதவும் யான் துணிச்சது “காஜ மயிலாடக் கண்டிருந்த வான்கோழி, சூரூப் அதுவாகச் பாகித்துத்—தாறும் தன், பொல்லாச் சிறுகை விரித்தாடி னுற்போலும்.” இந்துால் சங்கமாயியால்களி லொன்று. இதனை இப்பற்றி யவர் செங்கமிழ்ப்புவகையும் தெய்வபத்தியும் சேர்ப் பெற்ற பெரியார். இந்துற் பாக்களிற் சில, மிக அரிய இலக்கணங்களுக்கு இலக்கியங்களாக அவைக்குள்ளன. இந்துால் இக்காலத்துப் பழக்கத்திலில்லாத பழந்தமிழுச் சொற்கள் பலவற்றைக்கொண்டுள்ளது. இஃது, அஃம், பொருள், இஃபம், வீஃனஜ் என்றும் புருஷார்த்தம் கான்கி ஜோயும் கூறுகின்றது. அறக்கைஅறிகல் அருமை; பொருளினை அறிதல் அதனினும் மிக அருமை. இப்பத்தை அறிதல் அதனினும் மிக அருமை. வீட்டினை அறிகல் அவை மூன்றையும் அறிதலினும் மிக அருமை. ஆகவே, அந்தாண்வகையும் அறந்த பெரியாரே இந்துற்கு உரையெழுதத் தக்கவ ராவர். அத்தகையர் ஒருவர் இந்துற்கு உரை யெழுதியிருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், அவ்வுரை இதுகாறும் நம்மவரில் ஒரு வருக்கும் கிடைத்தக்காகத் தெரியகில்லை. உரையில்லாமலே இந்தாலை அச்சிட்டு வெளிப்படுத்தலாமென்றால்,

அது பல்க்குப் பயன்படாத்தாக முடியும். அதுபற்றி, இந்துற்கு ஓர் உரை யெழுதி அதனுடன் இந்துஸீல அச்சிட்டு வெளிப்படுத்தல் எல்லென்று நினைக்கேன். இந்துஸிலுள்ள இல செய்யுள்களின் பொருள்கள் எனக்கு விளக்கின; பல செய்யுள்களின் பொருள்கள் எனக்கு விளக்க வில்லை.

இன்னர், இந்துற் செய்யுள்களில் ஒவ்வொன்றன் பொருளையும் சென்னைப் பச்சைசயப்பன் கல்லூரிச் சுதேச பாஷா அத்துப்பகுதிக்கு ஸ்ரீமான். தி. செல்வ கேசவராயமுதலியர்(யம்.ஏ.) அவர்களே ஆராய்ச் சிசெய்தேன். ஸ்ரீமாண் முதலியாரவர்கள் து இலக்கண இலக்கிய ஞான மேம்பாட்டி.ஞ.ஞ. சொல்வன்கையா தும்திச்தாவின் பல செய்யுள்களின் பொருள்களை அறிந் தேன். அப்போதும், சில பாக்களின் பொருள்கள் தெளிவாக விளக்கவில்லை. அவற்றின் பொருள்கள் இன்னவையாக இருக்கலாமென்று கூகித்தும், மற்றொரு வற்றின் பொருள்களை ஸ்ரீமாண் முதலியாரவர்கள் முடிவு செய்தவாறும், இந்துற்கு ஓர் உரையெழுதி அவர்களிடம் காட்டி வேண். அவர்கள் அவ்வளர்ணயப்பார்த்துக் குற்றங்களைக்கு குறைபெற்றுக்கொடு, யான்ஜகித் துச் சில செய்யுள்களின் சில பாக்களுக்கு எழுநியிருந்த வரையின் சில பாக்கள் பொருத்தமாகத் தோன் ரூத்தால்துவரையை வேறு சிலபண்டிக்கருளிடம்கூட மூம்படி கட்டினையிட்டார்கள். அவ்வாறே, அதனைச் சென்னைக் கிறிஷ்டியன் கல்லூரிச் சுதேச பாஷா

அத்தியகூடக் ஸ்ரீமாண். த. கணக்குச்சும் பிள்ளை (பி. எ.) அவர்களிடம் காட்டினேன். அவர்கள் அதனை மிகக் அங்கோடு ஏற்று, முழுக்கவனத்தோடுபார்த்து, பல சீர்திருக்கங்கள் செய்து தந்தார்கள். பிவானார், அதனை மஹாமஹோபாத்தியஸயர் ம.ஈ.ஈ.ஸ்ரீ ஷ. சாமிராக்தயர் அவர்களிடம் காட்டினேன். அவர்கள் அதனைப்பார்த்து அதனில் யாதொன்றும் செய்யாமல் எனக்கு அனுப்பிக்கிட்டார்கள். உடனே, அதனை அச் சிற்குக்கொடுக்கேன்: அஃது அச்சாகி வரவர், ஸ்ரீமாண் முகலீயராவர்களும் ஸ்ரீமாண் பிள்ளையவர்களும் பல முறைப்பார்த்துப் பலவாறு சீர்திருக்கிப் பலவகையாக அழகுபடுக்கிக்கந்தார்கள். அவர்கள் செய்த அவ்வரிய உதவிகளால் இந்தால் ஓர் உரையோடு வெளிவருகின்றது. அவர்கள் உதவிக்கு யான் செய்யத் தக்கது “ஒரு மூறு வேண்டாடுப்பாடுயாரிமாட், டென்னுற்றுஒரு கொல்வேர வல்கு” என்னும் பொறியாமோழியர் வாக்கின் மெய்யைக் காட்டுதலேயாம்.

இவ்வுலகின்கண் நூல்கள் கல்வு உயிர்கள் துண்பக் களினின் ரூபிக்குவதற்காகவும் இன்பங்களை அடைவதற்காகவும் காம் நினைக்கும் ஒவ்வொரு நினைப்புப், சொல் ஒழிந்வொரு சொல்லும், செய்யும் ஒவ்வொரு செய் தும் அறாம். விலைமதிப்புடையனவும் ஒருவர் மற்றிரு ருவருக்கு மாற்றத்தக்கனவுமான நிலம் முதலீயனவும், நீர் முதலீயனவும், மரம் முதலீயனவும், பிராணிகள் பலவும், செய்ப்படு பொருள்கள் யாவும்

பொருளாம். அறக்கறியில் மெய், வாய். கண், மூக்கு, சேகி என்னும் ஐம்பொறிகளாலும் ஈம்துகரும் ஈக்கு கவைல்லாம் இன்பமாம். அறக்கறப் புரிதற்கும், பொருளீட்டி உண்ணெறியிற் செலவிடற்கும். இன்பத்தை நுகர்தற்கும் கர்த்தாவரவுள்ள 'யான்' என்னும் சீவுத் தன்மையை விடுகலே சீடாம். இவற்றைப்பற்றிய மற்றையவற்றை யெல்லாம் இந்துஸ்தான உரையகத்தே காண்டு கொள்க. எனது உரையில் காட்டப்பட்ட ஸ்ள பாடப்பேதங்கள்என்க்குக் கிடைத்த ஏட்டுப்போர்ந்தி தூள் எவை; அவற்றிற்கு வேறாகச் சொப்புளில் காணப்படு பகலை பொருள்வினக்கம் கருதுவன்னுல் கொள்ளப்பட்ட எவை. இந்துஸ்தான வரசிக்கும் பெரியோர் எந்து உரையி லுள்ள குற்றம் குறையலை எனக்குக்காட்டியருளி "நன்றியறிகல்" என்னும் ரற்குணம் என்னிடம் உண்டாதுப்படி. சொப்பார்களாக, எல்லாம் வள்ள இதைவன் துணை.

வ. உ. சிதம்பரம் பிள்ளை.

இன்னிலை

இரண்டாம்பதிப்புரை.

இந்துகிள் முகற் பதிஃப் பவளியாகி ஒரு சில மாதங்களுள் அப் பதிப்பின் ஆயிரம் பிரதிகளும் செல வாகே விட்டன. உடனே இந்துகில் இரண்டாம் முறை பதிப்பித்தற்காகச் சென்னை குஜோயிலிருந்து ஓர் அச்சியிங் தாசாலீ அறிவிரிடம் கொடுக்கேன். அவர் இந்துகில் ஒரு பகுதியை அச்சிட்டனர். அந்த அளவில் யான் “கோயமுந்தூர் கொழிலானர் பாங்கு ஸ்டோர்ஸ்” மாணேஜராகச் சென்றேன். அவ்வச்சியக்திரசாலீ அறி பரும் குஜோயை விட்டு வேறு இப்பதிப்புத் தமது அச்சியங்காக்குடன் சென்றானர். இருவர் இடமாற்றக்காலும், எவ்வேலை மிகுதியாலும், அதுவகையில் அச்சாகி மிகுந்த ஒரு பகுதி யளவில் இந்துல் நின்று போயிற்கு.

ஒன்றிரண்டு தூண்டு கழிந்து அவ்வச்சியங்கதிரசாலீ அறிபரிடமிருந்து அவ்வச்சான ஒரு பகுதியை வாங்கி, அச்சாகாத பகுதியையும் அச்சிட்டு இந்துகில் வெளிப்படுத்த முயன்றேன். இரண்டு முறை சென்னை சென்று அவ்வச்சியக்திரசாலீ அறிப்பாக்கேட்டனேன். அவரை யான் காணமுடிய வில்லை. இவ்வாரூபப் பல ஆண்டுகள் கழிந்து போயின. இன்றுதான் இந்துகில் இவ்விரண்டாம்பதிப்பு வெளிவரும் பாக்கியம்பெற்றது. எல்லாம் இதற்கான அருளேயாம்.

இப்பதிப்பு முந்தின பதிப்பின் சரியான பிரதியேயாகும். முந்தின பதிப்பினை ஏற்றது போவவே இப்பதிப்பையும் ஏற்றருந்தும்படியாகக் கூடிழ மக்களைத் தாழ்ந்து வணக்கிக் கேட்டுக்கொள்கின்றேன்.

இன்னிலை

‘இன்னிலை’ என்பது ‘இனிமையாகிய நிலை’ எனப் பொருள்படும். அஃது அன்மொழிக்கொசை வாய் அங்கிலையை அனிக்கும் இந்து ருக்குப் பெயராயிற்று.

கடவுள் வாழ்த்து.

வேற்ற ஸீலிய விரிசடைப் பெம்மான்
வாலிமூ பாகத் தமரிய கொழுவேர்
கற்றங் கதழ்க்கெறி கொன்றையன்
கட்டா வுகம் கெழிலை மனிதே.

அதுவையும்:—வேலனைத் தீலிய, விரிசடைப் பெம்
மான், வால் இழை பாகத்து அமரிய, கொழு வேல்
கற்றத்தைக் கதழ்க்கு ஏறித், கொன்றையன் கட்டா
வுகம் மவிக்கு கெழிலை.

பதவுகள்:—வேலன்-வேலாயுதத்தை யுடைய மூரு
கணை, தீலிய-தங்க, விரிசடை-விரித் தடையையுடைய,
பெம்மான்-பெருமானும், வால் இழை-ஒனி பொருக்கிய ஆப
கணத்தையுடைய உமா தேவியனது, பாகத்து-வுப்பாகத்
தில், அமரிய-ஆமர்க்க, கொழு-நிறங்க, வேல்-வேலாயுதத்
ஈதயுலடைய, கற்றம்-எமைனை, கதழ்க்கு-கோபித்து, ஏறி-
ஏறித், கொன்றையன்-கொன்றையலகரச் சூழ்யவனுமாகிய
சிவபிரான், கட்டாக-துளையாக, உலகம்-ஏல்லாரவுகளுக்கும்,
மவிக்கு-பெருகி, கெழிலை-வினங்கின.

இன்னிமீ

போழ்ப்புரை:—வேலாயுதத்துத்துடைய முருகனைத் தந்த, விரிச்த சுடையையுடைய பெருமானும் ஒளி பொருச் சிய ஆபரணத்துத்துடைய உமாதேவியினாது ஏலப்பாகத்தில் ஆமர்த்த, சிறந்த வேலாயுதத்துத்துடைய எமைனாக கோபித்து எறிக்க, கொங்கற யல்கூரச் சுடியல்நுயாசிய சிவபிரான் துணையாக ஓல்லா உலகங்களும் பெருசி விசுங்கின,

கநுத்துரை:—இக்காலத்து சேர்க்கையால் உலகம்க் கேஸ்லாம் பெருசி விளங்கின.

விசேடவுரை:—இஷ்செய்யுன் பாரதம் பாடிய பெருச் தேவனுர் இயற்றியது. இது படர்க்கைப் பரவல். ஆஃதா வது, கடவுளைப் படர்க்கையிடத்து வைத்து வாழ்த்துதல். தேவர்களில் முதன்மை வாய்க்க தேவேஷ்திரன் முதலியோர் க்குச் சூருதியரால் இடுக்கண் கேர்க்க காலத்தில், ஆக்கூர ஞானியரை ஒழித்துத் தேவேஷ்திரனுதியரை இரட்சித்தமை தோன்ற “வேவற் றீஇய” என்றும், மக்களில் முதன்மை வாய்க்க மார்க்கண்ட ஞானியர்க்கு எமனுதியரால் இடுக்கண் சேர்க்க காலத்தில், அக்வெயமனுதியரை ஒழித்து மார்க்கண்ட ஞானியரை இரட்சித்தமை தோன்றக் “கூற்றக் கெழ்க்கெறி கொங்கறயன்” என்றும் கூறினார். வாலிமூ பாகத்தமர்க்கது, உலகம் கிழவிபற வெங்க. ‘கூட்டாக’ என்பது சுறு கெட்டு கின்றது. ‘மலிக்டே’ என்பதில் ஏகாரம் சுற்றுக்கூ. ‘தீஇ’ என்றும் பாடம்.

நூல்.

அறப்பால்.

‘அறப்பால்’ என்பது ‘அறத்தைப் பற்றிக்கூறும் பகுதி’ எனப் பொருள்படும். பொருள், இன்பம், வீடு என்னும் மூன்றையும் அளிப்பதற்காலால், அறம் முதல் கண் கூறப்பட்டது.

க. அன்றமரிற் சொற்ற வறவுரைவீழ் தீக்கழுது மன்றுயர்க்கு போங்த வகைதேர்மிள்-பொன்று வறமதிங்கோன்கண்ட அறம்பொருள்கேட்டல்லன் மறமொறுக்க வாய்த்த வழக்கு.

அநாலாபம்:—அன்ற அமரில் சொற்ற அற அரையை வீழ்க்க தீக்கழுது, உயர்க்கு மக்ரிங்கண் போங்த வகை வீபத் தேர்மிள்; பொன்று அறத்தை அறிக்கோன் கண்ட அறத்தையும் பொருளையும் கேட்டு ஆவ்வல் மறத்தை ஏற்க. (இது) வாய்த்த வழக்கு.

பதவுரை:—அன்ற-முற்காலத்தில், அமரில்-பாரத யுத்தச்சில், சொற்ற-கண்ணான் அர்ச்சனானுக்குச்) சொல்லிய, அறவுரை- (கீலாயாகிய) தருமாறையை, வீழ்-விரும்பிக் கேட்ட, தீ-தீய, கழுத-பேய், உயர்க்கு- (தகத பேய்த்தன் மையின் கீங்கி) உயர்வுற்று, மன்று- (ஆன்கோரது) கைபயின் கண், போங்த-போய்க்கேர்த்த, வகை-வகையை, தேர்மிள்-அறிவிராக; பொன்று-அழியாத, அறம்-தருமங்களை, அறிக்கோன்-உணர்க்கோன், கண்ட-உறைத்த, அறம்-அற நூலை யும், பொருள்-பொருள் நூலையும், கேட்டு-கேட்டு, ஆல்லவு-

நுண்பங்களை விளைக்கின்ற, மறம்-அதருமங்களை, ஒறங்க-கிள்குவீராக; (இது) வாய்ந்த-இது (மேலான சிலையை அடைவதற்குச்) சிறந்த, வழக்கு-செறியாம்.

போழிப்புரை:—முற்காலத்தில் பாரத யுத்தத்தில் (கண்ணான் அர்ச்சனாலுக்குச்) கொல்லிய (கிளையாகிய) தரும ஏகாரகய விரும்பிக்கேட்ட தீய பேய் (நன்னு பேய்த்தன்னும் யின் கீங்கி) உயர்வுற்ற ஆண்க்கூரது சபையின்களை போய்க் கேர்ந்த வகையை அறிவீராக; கெடாத தருமகளை உணர்க் கொன் உயரத்த அறத்தையும் பொருள் நூலையும் கேட்டுத் துண்பங்களை விளைக்கின்ற அதருமங்களை கிள்குவீராக; இது (மேலான சிலையை அடைவதற்குச்) சிறந்த கெறி.

கநுத்துகா:—அதற்குள்ளீலும் பொருள் நல்களீலும் கொல்லியுள்ளவிகிகளைக்கடைப்பிடித்து ஒழுகுதலே மேலான சிலையை அடைவதற்குச் சிறந்த கெறி. *

விசேடவரை:—அறவுறையை வீழ்த்த திக்கழுது உயர்ந்து மன்றபோக்க கை வருமாறு:—“துநியோதனங் முதலி யோரும் தருமங் முதலியோரும் யுத்தம் செய்வதற்காகக் குருகேந்திரத்திலே போய் சின்றங்கர். அவருள்கேள தரி யோதனங் பக்கத்தில் போர் புரிய சின்றவர் யார் யார் என்ற அர்ச்சனங் பார்த்தான். அங்கு சின்றவரெல்லாம் தன் கற்றத்தாராகத் தோன்றினார். அது கண்டு அர்ச்சனங்களைப்பிடானோ கோக்கி “அரசு ஸிமித்தம் இங்குக்கூட என்று கற்றத்தாரை யெல்லாம் கொல்லேன்” என்று கொல்லிப் போர் புரிய மறத்தான். அப்போது கண்ணபிடான், அவனைக் கொண்டு போர் செய்விக்க எண்ணி, அவனுக்குக் கிளையை

உபதேசத்தார். அதனைப் பக்கத்தில் நின்றுவேட்ட ஒரு பேஸ் பிரசிருதிக்கும் ஆக்மரவுக்குமுன்ன பேதந்தை உண்ணவாறே உணர்க்குத்தொண்டது. இதனை “பிசான்வதங்யாக்கத்தோபமே ஸேவி” (இதன் பொருள்:- பிறபூர்க்குச் செய்த உபதேசத் திலூல் பேய் ஒன்றாக்கு என்கை உண்டாயவாறு போல இதோபதேசங்களைப் பக்கத்தினின்று கேட்போருக்கும் கன்கை உண்டாகும்) என்னும் சாக்ஷிய குத்திரத்தாலும் அறிக்.

‘கண்ட’ என்பது அண்டு ‘உணக்கத்’ என்னும் பொருள் தங்கு நின்றது. ‘வீழ்’ என்னும் காலங்கரங்க பெயரெச்சம் இங்கு இறங்க காலத்தை உணர்ந்து நின்றது. ‘அவ்ரு’ என்பது பண்டறிசுட்டு. (5)

2. பொருள்கிழமைவார் போற்று குடனை ஏம்மைய யருள்கிழமைவா ரஃபீத முழுவெவ்வும் பாய்க் கிழுளிகிழமையார் வீழ்வார்மேற் பாவரக்கா ரயார் ராகுளிகிழமையார் தாமு மது.

அனுவயம்:—பொருளை விழைவார் உடலது கலத்தைப் போற்றுர்; கம் ஜைது அருளை விழைவாரும் அல்தே; முழு எவ்வும் பாய் கீல் இருக்க இழையாகர வீழ்வார் மேல் பாலை ஆக்கார்; ஆம் ஆருகிய அருளை இழையார் தாமும் அது.

பதவிகள்:—பொருள்விழைவார்-பொருளை ஈட்டவிரும் புரோவார், உடல் கவன்-(தமது) உடம்பினது சுக்த்தை, போற்றுர்-பேசுதல் செய்யார்; கம் ஜூ-மது இழைவனது, அருள் விழைவார்-கிருபையைப் பெற விரும்புவோரும், அல்தே-உடம்பினது சுக்த்தைப் பேசுதல் செய்யார்; முழு எவ்வும்-பூசன தங்பம், பாய்-பாய்வதற்கு ஏதுவாகிய, கீல் இருக்க

இங்கிலீ-கிலக்டருப்பு வளையல்கள் அணித்த மகளிரை, வீழ் வரர்-விரும்பும் ஆடவர், மேல் பால்-மேலான மோகூ கிலத் தை, ஆக்ஸார்-ஆக்குதல் செய்யார்; ஆம் ஆறு-தாம் மேம் படுதற்குரிய நெறியாகிய, அருள் - சிவகாருண்ணியத்தை, இங்கிலீ நாமும்-செய்யார் நாமும், அது-மேலான ஷோ கு கிலத்தை ஆக்குதல் செய்யார்.

போட்டிப்புரை:—பொருளீ ஈட்ட விரும்புவோர் தமது உடம்பினது சுக்கதைப் பேணுதல் செய்யார்; எமது இக்குறை வனது கிருபையைப் பெற விரும்புவோரும் உடம்பினது சுக்கதைப் பேணுதல் செய்யார். முழுத்துண்பும் பாய் வதற்கு ஏதுவாகிய கிலக்டருப்பு வளையல்கள் அணித்த மகளிரை விரும்புவோர் மேலான மோகூ கிலத்தை ஆக்குதல் செய்யார்; தாம் மேம்பாதற்குரிய நெறியாகிய சிவகாருண்ணியத்தைச் செய்யார் நாமும் மேலான மோகூ கிலத்தை ஆக்குதல் செய்யார்.

கநுத்துகரை:—சீர் சுக்கதை விரும்புவோர் இவ்வுலகப் பொருளீயும் இக்குறை வனது அருளீயும் ஆடையார். சிற்றின் பத்தை விரும்புவோரும் சிவகாருண்ணியத்தைச் செய்யாதாரும் பேரின்பத்தை ஆடையார்.

விழேடவுரை:—“அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை”, என்று திருக்குறுக் ‘அருள் வீங்கிவா ரத்தே’ என்றும் பாடம்,

(e)

ந. கோலப் புறவின் குரற்குவிப் புட்சிமிழுத்தோன் காலிற் நலைபரப்பச் சீரோவிக்கு—மாளின் விரிவிழுல் தாமெய்தார் தீப்பழுவத் துய்ப்ப ரூரிமை மிவனோரா தார்.

அறப்பால்

அதிவைப்பு:—கோலப்புறவின் குரங்கவிப் புண்ணிச்சிமித் தோன் காவில் தனையைப் படிப்ப சீர் ஒவிகும். (அதுபோல) இவன் உரிமையை ஓராதார் மாலின் விரிந்த நிழலைந் தாம் எய்தாராய்த் தீப்பழுவத்துக் கூப்பர்.

பந்துரை:—கோலப் புறவின்-ஆழசிய புருங்களினாது, குரங் காவி-குரலைக் கூவி, புள்-பறகைகளை, சிமித்ததோன்-பிடித்த வேடன், காவில்-தன் காவின்கண், நனோ பரப்ப-வில க்கையிட, சீர் ஒவிக்கும் - (தனது) கிளைகையைக் குறித்துக் கொறுவன். இவன்-இவ்வுலகில் உரிமை ஓராதார்-தமது கட மையை அறியாத மாந்தர், மாலின்-திருமாலினாது, விரிந்துவித்திருவடியின் விரிந்த நிழலை, தரம் எய்தார்-தம் அடையாதவ ராய், தீப்பழுவத்து-துண்பம் கிரைத்த ஏரக்கிண்கண், உய்ப் பூய்ப்பர்-(தம்மைச்) செலுத்துவர்.

* போழிப்புரை:—தழுசிய புருங்களினாது குரலைக்கவிப் பறகைகளைப் பிடித்த வேடன் தனது காவில் விலங்கையிடத் தனது கிளைகையைக் குறித்துக் கொறுவன். தமது கடமையை அறியாத மாந்தர் திருமாலினாது திருவடியின் விரிந்த நிழலைத் தரம் எய்தாதவராய்த் துண்பம். கிரைத்த ஏரக்கிண்கண் (தம்மைச்) செலுத்துவர்.

கஞ்சத்துரை:—விடக்கடவதாகிய மறத்தைச்செய்து செய்யக்கடவதாகிய அறத்தைச் செய்யாதார் வீட்டின்பத்தை இழுக்கு ஏரக்குத்துண்பத்தை அதுபவிப்பர்.

விசேடவுரை:—இம்மையில் விலக்கக்கடவதாகிய மறத் தைப்புரிந்தும், செய்யக்கடவதாகிய அறத்தைப் புரியாதும் தீற்போர் மறுவையில் தூண்பாரக்குதில் கிடர்து உழல்வர் என்

தபடி. இதற்குத் திருமதி நிழல் உலகம் முழுவதும் பரவி யிருக்கலால், அது 'விரிவிழல்' என்றுப்பட்டது. 'மாலி' என்றும் 'பாலி' என்றும் பாடம். 'பாப்ப' என்பது 'செய்' என்றும் வாய்ப்பாட்டு விளையெச்சம். இது காரியப் பொருட்டாய் நிற்றலீன், ஏதிர்கால முணர்த்தியது. 'கவல்' என்றுப் பாடம். அதியாதார்-செய்யாதார். (ஏ)

சுகழிவிரக்கன் கொன்ஸார் கதம்பவாளார் வேர்த்துப் பழிமுறைக் கோடார் பயன்பேர்த்—தழிமுதலை யில்லங்கொன் டாக்கா ரிடும்பைத் தனோதனப்பர் நல்லறிஞர் காளணிகொள் வார்.

அதுவும்:—எல் அறிஞா கான் அணி கொன்வார், கழிவு இரக்கம் கொன்ஸார்; கதழ்வு ஆஸார்; வேர்த்து பழி முறைக் கோடார்; பயன் பேர்த்து அழிப் புதலை இல்லம் கொண்டு ஆக்கார்; இறும்பையாகிய நனையைத் தணப்பர்.

பதவுகார:—எல் அறிஞா-கண்மையையே பயக்கும் தரு கத்தை, கான் அணி-கான்தோறும் அணியும் அணியாக, கொன்வார்-கொன்பவர், கழிவு-கழிக்க காரியங்களுக்காக, இரக்கம் கொன்ஸார்-இரக்குதல் செய்யார்; கதழ்வு-பலங்கம வய, ஆஸார்-மேற்கொள்வார்; வேர்த்து-வெகுண்டு, பழி முறை-பழிக்கேதுவாகிய அதரும் மிகுமாறு, கோடார்- (தருமதெறிவை விட்டு) விலகார்; பயன்-அறப்பயனை, பேர்த்து-விடுத்து, அழிப் புதலை-அழியும் பொருளை, இல்லம் கொண்டு-தமது வீட்டில் கொண்டு, ஆக்கார்-பெருக்கார்;

அறப்பால்

இனிம்கைபத்தனை-துண்பமாகிய விலக்கிவிருத்து, தண்டிபர்-
நீக்குவார்.

போழிப்புரை:—ஒன்றையையே பயக்கும் தருமத்தை
நூன்தோறும் அணியும் அணியாகக் கொள்பவர் கழிக்க
காரியங்களுக்காக இரக்குதல் செய்யார்; பகுகையையேற்
கொங்கார்; வெகுண்டு பழிக்கேதுவாகிய அதரும் மிகு
மாறு (தருமதெறியை விட்டு) விலங்கார்; அறப்பயனை விடுத்து
அழியும் முதலைத் தமது வீட்டில் கொண்டு பெருக்கார்;
துண்பமாகிய விலக்கிவிருத்து நீக்குவார்.

. கருத்துரை:—அறத்தைப் புரிபவர்களை மறக்கொயல்
களும் அவற்றின் பயன்களாகிய துண்பங்களும் அஜுஙா.

விசேடவிரைவு:—ஒவ்வொரு கானங்கி கொங்கார் கழி
விரக்கம் கொண்காரென்பது “கற்றூர்குற் ரேண்டு கழிவிரக்
கம்” என்றும் காஞ்சனிக்கடியையாலும், பகுகையைக்
கொண்டு ரென்பது “பகுவேண்டும் பண்பி எதனை ஒருவன்,
ஏதையேயும் வேண்டத்பாத் தன்று” என்றும் திருக்குறளா
லும், வெகுள்ளுயைக் கொண்காரென்பது “மறத்தல் வெகுளி
யை யார்மாட்டும் தீய, பிறத்தல் ஜதனுல் வரும்” என்றும்
திருக்குறளாலும், அறப்பயனை விடுத்து அழியும் முதலைப்
பெருக்கா ரென்பது “சலத்தால் பொருக்கேய்தே மார்த்தல்
பசுமண், கலத்தனீர் பெய்திரீடு யற்று” என்றும் திருக்கு
றனாலும் விளக்கும். “கழிவிரக்கம் கோடார்” என்றும்
பாடம். (६)

ஞ. திரைத்த விரிக்கிற ரீஷப்பினு வாப்போ
முரைத்த வுரையதனைக் கேட்டு—முரைத்த
பயன்றவா செய்வார் சிலரேதக் கெஞ்சுத்
தீயன்றவா செய்வார் பலர்.

அனுவயம்:— உரைத்த உரையகளைக் கேட்டும், திரைத்த விரிக்கீன் காவாய்போல் உரைத்த பயன் தவாது செய்வார் கிலரே; திரைப்பின் (காவாய்போல்) தம் கெஞ்சத்து இயன்றவாறு செய்வார் பலர்.

பதவுரை:— உரைத்த-(பெரியோர்)கறிய, உரையகளை-அறவுரைகளை, கேட்டும்-கேட்டும், திரைத்த-சருண்ட பாய்களை, விரிக்கீன்-விரித்தால், காவாய் போல்-(கப்பலோட்டி குறித்த வழியில் செல்லும்) மரக்கலம் போல, உரைத்த பயன்-(ஆவர்) சொல்லிய அறவுரைகளின் பயன்கள், தவாது செய்வார்-கெடாது செய்பவர், கிலரே-கிலரே; திரைப்பின்-(ஆப்பாய்களைச்) சருட்டினுல், காவாய் போல்-(காற்றின் போக்கில் செல்லும்) மரக்கலம் போல, தம் கெஞ்சத்து இயன்றவாறு-தமது மனத்தில் இப்பன்றவாறு, செய்வார்-செய்பவர், பலர்-பலராவர்.

போட்டியுரை:— பெரியோர் கறிய அறவுரைகளைக் கேட்டும், சருண்ட பாய்களை விரித்தால் (கப்பலோட்டி குறித்த வழியில் செல்லும்) மரக்கலம் போல, (ஆவர்) சொல்லிய அறவுரைகளின் பயன்கள் கெடாதவாறு செய்பவர் கிலரே; (ஆப்பாய்களைச்) சருட்டினுல் (காற்றின் போக்கில் செல்லும்) மரக்கலம் போலத் தமது மனத்தில் இயன்றவாறு செய்பவர் பலர்.

கநுத்துரை:— இவ்வுலகத்தின்கண் ஆங்கிலேர் கறிய அறவுரைப்படி கடக்கின்ற மாந்தர் கிலர்; தமது மனம்போன போக்கில் கடக்கின்ற மாந்தர் பலர்.

விடேவுடை:—தொல்காப்பியச் செப்புளியலுக்கரவில் அவை யடக்கத்திற்கு மேற்கோணாக இச்செய்யுளை எடுத்தாண்ட பேராளிரியர் “உரைத்த உரைபோலக் கேட்டும்” எனப் பாடம் கொண்டனர். ‘தவாது’ என்பதும் ‘இயன்றாது’ என்பதும் சுது கெட்டு நின்றன. ‘ஏவாய் பேல்’ என்பது பின்னரும் கூட்டி யுரைக்கப்பட்டது. (6)

க. அம்மை யினழுத்த தலைப்பட்ட டழிவாயா விம்மையும் கொண்டுதூந்து ஸர்ம்பெயலா—மும்மை யுணர்த்தார் திருவுத்த ரோரா ரூறுண்டைத் தலைப்படுவர் தட்பங் தெருர்.

அநுவாயம்:—அம்மை இனழுத்த தலைப்பட்டு அழிவு வாயாது. இம்மையும் கொண்டு உறுத்தும் ஸர்ம் பெயலாம்; உம்மை உணர்த்தார் திருவுத்தர்; ஓரார் தட்பங் தெருர் ‘ஒழுண்ணடத் தலைப்படுவர்.

பநவாரா:—அம்மை-குற்பிறப்பில், இனழுத்த-செப்பு கல்விலை தீவிளைகள், தலைப்பட்டு-(தமது பயண்களைப்) பொருக்கி, அழிவு வாயாது-(அப்பிறப்பில் பயக்கு) அழிவை யிருது, ஆற்மையும்-இப்பிறப்பிலும், கொண்டு உறுத்தும்-கொண்டு பயக்கும், ஸர்ம்பெயலாம்-கூதிர்கள் மனமுயின் நன்மையானவாம்; உம்மை உணர்த்தார்-(இப்பிறப்பில் என்றும் அதுபவக்கால் முற்பிறப்பிற் செய்த விளைகளை அதில் போல இப்பிறப்பிற் செய்யும் விளைகளால்) வருபிறப்பில் என்றும் அதுபவக்களை அறிந்தவர், திருவுத்தர்-(ஈல் விளைகளைச் செய்து) உண்மையான செல்வங்களையுடையவராவர்; ஓரார்-(மேற்கண்டவாறு) உருபிறப்பின் துதுபவக்களை அறி

யாதார், தட்பம் தெருர்- (தமது) பரகங்களை விடாதவராய், உழைக்கூடத் தனைபடுவர்-தன்பமாகிய விலக்கினிற் படுவர்.

போழிப்புக்கை:—முற்பிறப்பில் செய்த எல்லைகளைத் தீவினை கண் (தமது பயண்களைப்) பொருத்தி (அப்பிறப்பில் பயந்து) அழிவை மூன்று இப்பிறப்பிலும் கொண்டு பயக்கும் கூத்தா கால மழையின் தன்மையைனாலாம்; (இப்பிறப்பில் என்றும் அதுபவக்களால் முற்பிறப்பிற் செய்த வினைகளை அறிந்த போல, இப்பிறப்பிற் செய்யும் வினைகளால்) வருபிறப்பில் என்றும் அதுபவக்களை அறிந்தவர் (கல்ல வினைகளைச் செய்து) உண்மையான செல்வத்தை மூடையவாராவர்: (மேற் கண்ட வாது) வருபிறப்பின் அதுபவக்களை அறியாதார் (தமது) பங்ககளை விடாதவராய்ந்த தன்பமாகிய விலக்கினிற் படுவர்.

கநுத்துக்கை:—ஒரு பிறப்பிற் செய்த வினைகள் அப்பிறப் போடு கிள்ளாது மறுபிறப்பிலும் சென்ற தமது பயண்களை அளிக்கு மாநாலால் யாவரும் இப்பிறப்பிலே கல்லவினைகளைச் செய்யக் கூவர்.

விரோடவருமான:—கூத்திர்கால மழை விலத்திற்கு மிக்க ஈர்த்தத்தையும் பயிர்களுக்கு மிக்க ஈர்த்தத்தையும் உயிர்களுக்கு மிக்க குளிர்வையும் கல்குலதால், அஃதூ ஈர்க்கப்பெய்வனாப்பட்டது. ஆக்காலத்து மழை, பெய்த அக்காலத்து வினையுனை யும், குஜம் முதலியவற்றில் நக்கி அடுத்த காலத்து வினையுனை யும் கல்குலதால், அது அம்மையும் இம்மையும் பயன் கொடுக்கும் அம்மைவினைகளுக்கு உவமிக்கப்பட்டது. ‘தட்பம்’ என்பது ‘தன்’ (தன்-கட்டு) என்னும் பகுதியையாகப் பிறந்த தொழிற் பெயர். ‘தட்பம்தெருர்’ என்பதற்கு முன்வினைப்

பயனுகிய பாசத்தீனயின் நீக்கார் என்று உரைப்பிழூம் அமையும். “இறக்க பிறப்பில்தான் செய்த வினையைப், பிறக்க பிறப்பால் அதிக—பிறக்கிருக்கு, செய்யும் வினையால் அதிக இனிப்பிறக், தெய்தும் வினையின் பயன்” என்பது சூரியநிக்காரம். ‘அழிவு’ என்பதும் ‘வாயாறு’ என்பதும் கூட கெட்டு கிட்ட நன. ‘ஈர்ப்பெயலாம்’ என்றும் பரடம். (ச)

ஏ. தாமிட் டருவினைக் டண்டர வுடப்பெரன்ற நாமிட் டோதுக்கொணு ஞாங்க ரதிப்பட்ட சீம்பால் பிதுக்கப் பெயல்போற் பிறப்பிறப்பும் போகர கதுப்போ டிதுத்தல் கடன்.

அநுவயம்:—தாம் ஈட்டும் அருவினைகள் தண்டா; உடம்பு ஒங்க காம் மீட்டு ஒநுக்க ஒண்ணு; ஞாங்கர் அடிப்பட்ட சீம்பால் பிதுக்கப் பெயல்போல், பிறப்பும் இறப்பும் போகா; (ஆகலால்) கதுப்போடு இதுத்தல் கடன்.

பதவுகர:—தாம் ஈட்டும்-தாம் செய்வும், அருவினைகள்-அரிய வினைகளின் பயன்கண், தண்டா-(தம்மைப் பொருக்காமல்); கெடமாட்டா; உடம்பு ஒங்க- (அகல) உருகைப் பொருக்கின், காம் மீட்டும்-காம் மறுபடியும், ஒநுக்க ஒண்ணு. அவற்றை நீக்க முடியா; ஞாங்கர்-(பசுவினைது மதியின்) அடியில், அடிப்பட்ட - பொருக்கியுள்ள, சீம்பால்-இனம்பால், பிதுக்க- (மதியைப்) பிதுக்க, பெயல் போல்-பெய்தல்போல், பிறப்பும் இறப்பும்- ஜூக்காரும் மரணமும், போகா- (வினைகள் இருக்கும் காலமெல்லாம்) வக்கு கொண்டேயிருக்கும். கதுப் போடு இதுத்தல் - (ஆகலால், அவ்வினைகளை) மூட்டோடு ஓழித்தல், கடன்-கமது கடனம்.

போழிப்புகர:—தாம் செய்யும் அரிய வினாவின் பயங்கள் (நம்மைப் பொருந்தாமல்) ஆழியமாட்டா; உறுவுப் பொருந்தின் மறுபடியும் (அல், (பசலின் மடியின்) அடிவில் பொருந்தியுள்ள இளம்பால் (மடியைப்) பிறக்கப் பெய்தல்போல, ஜனகரும் மரணமும் (வினாகள் இருக்கும் காலமெல்லாம்) வகுக்கொண்டேயிருக்கும். (துகலால், அவ்வினாகளை) மூட்டோடு ஒழித்தல் எமது கடமை.

கநுத்துகர:—செய்த வினாவின் பயங்கள் செய்தாரக் கோமல் நீங்கா; செய்தவினை இருக்கும்வரையில் ஜனங்களும் மரணமும் வகுக்கொண்டே யிருக்கும்.

விசேஷங்கர:—“பல்ளாவுக் கூத்து விடிலூம் குழக்கன்ற, வல்லதாம் தாய்வாழிக் கேரடலைத்—தொல்லைப், பழ வினாயும் அன்ற தகைத்தேதற் செய்த, கிழவீர ஏடுக் கொள்ளுக்கு.”—காலதி. “உறந்பால் நீக்கல் உறுவர்க்கும் ஆகா”—காலதி. “இறத்தலை பிறக்கல் தானும் என்பன இரண்டும் யாண்டும், இறத்துவி கோக்கிற் செய்த வினாதரக் கொரிக்க அன்றே”.—இராமாயணம். ‘உறுக்க’ என்பது சுறும், ‘உண்ணு’ என்பது இடையும், ‘பிறப்பும்’ என்பது உற்கமையும் கெட்டு கிஞ்சன. இச்செய்யுள்ள இரண்டாம் அடி குத்து சீர்களால் வகுத்து காண்க. வெண்பாலிலூம் ஆசிரியப் பாவிலூம் ஜஞ்சிரடி விரவிவரு மென்பதனை “வெண்டலை விரவியும் ஆசிரியம் விரவியும், ஜஞ்சி ஏடிய முனவென மொழிப” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானும், அச் சூத்திரவுரையில் காட்டப்பட்டுள்ள “கண்டகம் பற்றிக் கடக மனிதங்கள், வொண்செக் குருதிய ஞேடி கிடப்பதே கொண்-

அறப்பால்

ஷக, செழுதலை யில்லேன் கிடக்குடப்பங்களுக், அழுச் சன் வரீர் துடுடுத்த கை"என்றும் (ஜுஞ்சிச்சியை இரண்டா வாரங்க் கொண்ட) உதாரணச் செய்யுவானும் அறிக். காம் விட்டும் உடங்குப்ப பொருங்கின் அவ்வினைப் பயங்களை நீக்க முடியா என்று உரைப்பினும் அமையும். (எ)

அ. தூயசொல் வாட்டுக் குணிவறிவுங் துங்பங்க
தோயக் கலங்காத் துணைவலியும்-பூயல்
படுக்குங் திருவத்த ஞாரே பறிப்ப
ஏடுக்கு மடிச்சேரா வாறு.

அனுவாயம்:—தூய சொல்வாட்டும் துணிவ அறிவும் துங்பங்கன் தோயக் கலங்காத துணைவலியும் பூயல் படுக்கும் திருவத்தஞாரே, அடுக்கும் மடிச் சேரா ஆறு பறிப்பர்.

பதவி:—தூய சொல்லாட்டும் - தூய சோற்களைச் சொல்லுதலும், துணிவ அறிவும்-ஞாலோர் துணிக்கவற்றை அறிதலும், துங்பங்கன் தோய-துங்பங்கன் வந்த பொருங்கின், கலங்காத துணை வலியும்-மனம் கலங்காதிருத்தற்கு ஏதவாகிய துணைவலியும், பூயல் படுக்கும்-பொருங்குதலைச் செய்யும்; திருவத்தஞாரே-உண்மையான செல்வரே, அடுக்கும்-ஒன்றும் ஒன்றாக அடுத்துவரும், மடி சேரா ஆறு-பிறப்பைப் பொருங்காத கெறியினா, பறிப்பர்-அடைவர்.

போழிப்பு:—தூய சோற்களைச் சொல்லுதலும், ஞாலோர் துணிக்கவற்றை அறிதலும், துங்பங்கன் வந்த பொருங்கின் கலங்காதிருத்தற்கு ஏதவாகிய துணைவலியும் பொருங்குதலைச் செய்யும் உண்மையான செல்வரே, ஒன்றும்பக்க ஒன்றாக அடுத்துவரும் பிறப்பைப் பொருங்காத கெறியினா அடைவர்.

கநுத்துமர:—மனம் வாக்குக் காவல்களின் துப்பமையும், ஆக்ஷேர் துணிவுகளை அறியும் அறிவும், பெரியார் துணியும், செல்வமும் உடையாயிருத்தலே, முத்தி கொறி யிற் கேச்க்கும்.

(ஒ)

விடேவாகா:—“சிறமையுள் கீங்கிய இக்கொல் மறையும், இம்மையும் இங்பம் தஞ்சும்” என்பதும், “அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார், என்னுடைய ரோஜும் இல்லர்” என்பதும், “மனகளத்தின் ஆகும் மதுமைமற் றாஃதும் இனாவெத்தின் ஏமாப் புடைத்து” என்பதும் திருக்குறள். செப்புளிற் சொல்லப்பட்ட ஏற்குண்ணங்களும் ஏற்றுணையும் இல்லாதார், பாவக்கனே புரிச்து மேலூம் மேலூம் பிறப்பினை அடைவார் என்ற கூறியபடி. பிறப்பை அறுப்பதற்கு கொறி யாகிய தந்தைப் புரிய எங்கார்க்காதாவல் முடியாதாதலால், ஜேவ்வரே பிறப்பினை அறங்கும் கொறியினை அடைவதென்று கூறினார். தய சொல்லியே சொல்லவார் தய உள்ளத்தையும் தய செயலையும் கொண்டிருப்பாராதலால், ‘தய சோல் வாட்டு’ என்பதொன்றினையே கூறினார். மடி-வயிது. அஃது ஆகு பெயராய் விற்றைப் போருந்தும் பிறப்பை உணர்த்தி மின்றது. ‘பூயல்’ என்பதன் யாரம் சுராத்திற்குப் போவியாய் கின்றது. “சேரு” என்றும் பாடம்.

(ஃ)

கு. கடன்முகக்கு தீம்பெயலை யூழ்க்கு மெழிலி மடலுடையார் கோதகற்றி மாண்புறுத்த லேமம் பகுத்தாக்கல் பண்பறிக்தோர் சால்பு.

அநுவயம்:—எழிலிக் கடல் முகக்கு தீம் பெயலை ஊழ்க்கும்; பண்பு அறிக்தோர் சால்பு மடலை உடையார். கோவத

அதற்கு மாண்பு உறுத்தலும் ஏமத்தைப் படைத்து கூட்டுவே மாம்.

பதவிகரா:—எழிலி-மேகமானது, கடல் முக்கு-கடலிழுன் உப்புக்கொ மொண்டு, தீம்பெயலை வைத்துக்கும்-(அதன்கண்ணுண்ண உப்பை யெல்லாம் மாற்றிப் பல உயிர்களையும் பாதுகாக்கும்பொருட்டு) இனிய மழுவையைச் சொரியும்; (அது போல,) பண்பு அறிக்கோர்-ஒழுக்க நெறியை அறிக்கோரது, சால்பு-சால்பானது, மடன் உடையார்-மடமையை யுடுடவரது, சோது அகற்றி-குற்றக்களைத் தெரிக்குத் தோக்கி, மாண்பு உறுத்தல்-(அவருக்கு) ஏற்குண்ணங்களை அறிவுறுத்தலும், ஏமம் பகடத்து ஆட்கள்-பாதுகாப்புபச் செய்து வர்த்தாவதுமாம்.

போழிப்புரா:—மேகமானது கடலிழுன் உப்பு கொ மொண்டு (அதன்கண்ணுண்ண உப்பையெல்லாம் மாற்றிப் பல உயிர்களையும் பாதுகாக்கும்பொருட்டு) இனிய மழுவையைச் சொரியும்; (அதுபோல,) ஒழுக்க நெறியை அறிக்கோரது சால்பானது மடமையை யுடுடயாரது குற்றக்களைத் தெரிக்குத் தோக்கி (அவருக்கு) ஏற்குண்ணங்களை அறிவுறுத்தலும் பாதுகாப்புபச் செய்து வர்த்தலுமாம்.

கநுத்துரா:—அறிஞர்களது கடமை அறிவில்லாதவர்களது குற்றக்களைப் போக்கி, அவர்களுக்கு ஏற்குண்ணங்களை அறிவுறுத்தி ஏமம் கல்கூத்தலே.

விசேஷாரா:— ஒருவரது குற்றக்களை கீக்குதல் அவரது பிறப்பினை யொழித்தற்கு ஏதுவாம். அது பற்றியே மடதுடையார் குற்றக்களை நிக்கி அவருக்கு ஏற்குண்ணங்களை

அறிவுறவுத்துறவு பண்பினை அறிக்கோர் கால்பு என்றனர். மேகந்தினது செயலை இங்குச் சூரித்தது பிரதிப்பிரயோச எத்தாதக் கருதாமலே பிற்றுக்கு உதவி புரியவேண்டு மேன் பதற்கே. ‘உதந்தலைம்’ ‘ஒட்கலைம்’ என்பதை எண்ணும்கூம் தோக்கு தின்றன. இவ்வெண்பா மூன்றாடியால் வங்தக்கு, பின் சிக்கியல் வெண்பாவாகும், “கேரிஜை யின்னிஜை போல கடக்காதி மூன்றின்வங்கால், கேரிஜை யின்னிஜை சிக்கிய வர்கும்” என்பது வாப்பருக்கலக்காரிகை யாதலின். (க)

ஓ. இடிப்பதென் தெண்ணி யினறவாணிக் காயார் முடிப்ப ரூபிரெணினு மூன்றார்—கடிப்பக் கன்றமர்க்கு தீம்பால் கலுமுமே கிண்மேர்க்கைத் தொன்ற வணராதா ரூங்கு.

அநுவாபம்:—இடிப்பது என்ற எண்ணி இறையும் வானைக் காயார்; உயிரை முடிப்பர் எனினும் மூன்றார்; என்ற அமர்க்கு கடிப்பத் தீம்பாலைக் கலுமும்; ஒன்ற உணராதாரின் கிண் மோத்தை ஊங்கு.

பதவுரை:—இடிப்பது என்ற எண்ணி-செவிடு படும்படி இடியிடக்கின்றதுளவுத்து, இறைவாணை காயார்-மகழு ஷப் பெய்கின்ற மேத்தை (உழவர்) வெறுக்கார்; (அது போல,) உயிர் முடிப்பர் எனினும்-தமது உயிரை (சிறியார்) கீக்குவரெனினும், மூன்றார்-அவர் உயிரை கீக்க (ப்பெரியார்) கிணயார்; என்ற அமர்க்கு கடிப்ப-கன்று பக்கத்து இருங்கு மடிப்பினைக் கடிக்கவும், தீம் பால் கலுமும்-அதற்கு மதுகமான பாலை (த்தாய்) அளிக்கும்; ஒன்ற உணராதார்-(தமக்குத் துன் அம் செய்தார்க்கும் தாம் இன்பம் செயலைப்)பொருத் அறி

வாதாரினும், கீன் மோத்தை-முதிர்ச்ச ஆட்டுக் கடாக்கன், அங்கு-சிறந்தனவாம்.

போழிப்புரை:—செவிடுபடும்படி இடிகளை இடிக்கின்ற தேவை நினைத்து மறையைப் பெய்கின்ற போத்தை (உழவர்) வெறுக்கார்; (அது பேரவை) தமது உயிகாச் சிறியார் நீக் குவரெனினும் அவர் உயிரை நீக்க (ப்பொரியர்) நினையார்; கன்று பக்கந்து இருக்கும் மடியினைக் கடிக்கவும் அதற்கு மது ரமான பாலை (த்தாய்) அளிக்கும்; (தமக்குத் தன்பம் செய்தொக்கும் இப்பம் செய்தலைப்) பொருந்த அறிவாதாரினும் முதிர்ச்ச ஆட்டுக் கடாக்கன் சிறந்தனவாம்.

கஞ்சத்துவா:—தமக்குப் பிறர் தீக்கிழைப்பினும் தாம் அவருக்கு என்றே புரிதல் வேண்டும்.

விசேடங்களை:—ஆட்டுக்கடாக்கன் சில காரிவங்களுக்குப் பயன்படுதல் பற்றி, அவை சிறந்தன வென்றார். “தம்முயிர் நீப்பினும் செய்யறக தாங்பிறி, தீண்ணுயிர் நீக்கும் வினை”.—திருக்குறள். “இன்னுசெய் தார்க்கும் இனியவே செய்யாக கால், என்ன பயந்ததேர கால்பு”.—திருக்குறள். “தாக்த னையும் தீயனவே செய்திட்டும் தாமலனா, ஆக்தனையும் காப்பர் அறிவுடையோர்—மாந்தர், குறைக்குஞ் தனையும் குவர். திழிலைத் தங்கு, மறைக்குமாம் கண்மர் மரம்”.—கல்வழி. “என்ற ஆமர்க்கு கடிப்பத் தீம்பால் கறுபும் என்றங்குள்தாய்” என்பது சொல்லெச்சமாக வருவிக்கப்பட்டது. (ii)

அதற்பால் முற்றிற்கு.

பொருட்பால்.

'பொருட்பால்' என்பது 'பொருளைப்பற்றிக் கூறும் பகுதி' என்று பொருள்படும். அதற்குதயும் இன்பத்தையும் மாத்திரம் நிருதலால், பொருட்பால் அறப்பாலின்பீண் கூறப் பட்டது.

இ. உண்மையொராப் பித்த ருட்டுமை மயக்கென்ப வண்ணம் யுறவுக்க வெராகுதலையே—கண்ணீ சிருபாலுச் தோன்றுன்ன விருக்கலார் போழ்வா விருபா வியங்கவிலே டெப்பு.

அறுவயம்:—உண்மையை ஓராத பித்தர் உடைமையைய மயக்கு என்ப; (ஒவ்வொருவரும்) வண்மையை உற ஒருதலையே ஊக்கல், (உடைமைகள்) கண்ணினது கீர் இருபாலும் தோன்றல் அன்ன; (அது) ஈர்க்கல் ஆர் போழ்வான் இருபு அலும் இயக்கவிலே டுப்பு.

பதவரா:—உண்மை ஓராத பித்தர்-(பொருள்களின்) உண்மையான தன்மையை தூறியாத கைபத்தியக்காரர், உடைமை மயக்கு என்ப-செல்லுக்களை மயக்கத்திற்குச் சாரண மென்று கூறுவர்; வண்மை உற ஒரு தலையே ஊக்கல்- (ஒவ்வொருவரும்)செல்லுக்களை அடைய உறுதியாகவே முயல்க: (உடைமைகள்) என் கீர் இருபாலும் தோன்றல் அன்ன- (உடைமைகள்) கண்களின் பரங்கை இரண்டு பக்கங்களிலும் தோன்றுதல் போன்றுமல; ஈர்க்கல் ஆர் போழ்வான் இருபால் இயக்கவிலே டுப்பு- (அனல்) இழுத்தலைப் பொருக்கிய போழ்வான் இரண்டு பக்கங்களிலும் ஒளிர்தலிலே டுப்பாகும்.

போழிப்புரை:—(பொருள்களின்) உண்மையான தன் குமிழை அறியாத பைத்தியக்காரர் செல்வக்களை மயக்கத்திற்குக் காரண யென்று சொல்லுவார்; (ஒவ்வொருவரும்) செல்வக்களை அடைய உத்தியாகவே முயல்க: (உடையைகள்) கணக்களின் பார்வை இரண்டு பக்கங்களிலும் தோன்றுதல் போன்றதை; (அவை) இழுத்தலைப் பொருத்திய போழியான் இரண்டு பக்கங்களிலும் ஒனிர்தலிலேலும் ஒப்பாகும்.

குந்துரை:—பொருள் வீட்டிற்கு ரேச் செல்வாகிய அறத்திற்கு இல்லையைத் தொன்றுதலால், அதனை ஈட்டிடுத்திற்கு இடைவீடாது முயல்க.

விசேடவுரை:—கண்ணார்ஸ் பார்வை இரண்டு பக்கங்களிலும் தோன்றின்றும், அவை உண்மையில் ஒரு பக்கத்திலேயே கோக்கும்; மரத்தை அறுக்கிக்கிற வாங்கள் பூரணம் பக்கங்களிலும், ஒனிர்க்காலும், அவை உண்மையில் ஒரு பக்கத்திலேயே அறுக்கும். அதேபோல, செல்வக்கள் மயக்கத்திற்குக் காரணமாகவும் முத்திரெறியாகிய அறத்திற்குக் காரணமாகவும் தோன்றின்றும், அவை உண்மையில் அறத்தைச் செய்வதற்கே யென்பதும்: “ஈட்டலும் துண்பம் மற் றீட்டிய ஒண்பொருளைக், காத்தலும் ஆக்கே கடுந்துபம்-காத்தல், குறைபடின் துண்பம் கெடின்-துண்பம் துண்புக்குறைபம் மற் றைப் பொருள்” என்ற பொருளை இழித்துக்கூறுவார்களால்தான். “செய்கபொருள் யாரும் செதுவாராகச் செதுகிற எஃகுபிறி தில்லை இருக்கேயும் கருயுண்டும், ஜுமயிரும் மற் றைபு நேடுகை யுமாக்கும், பொய்யில்பொரு கேபொருள் மற் றல்ல பிறபொருனே” என்ற பொருளைச் சிறப்பித்துக்கூறினார் சிவக்கிருதாமணியுடையார், ‘ஓரா’ என்பது முதல்

குறிசிக்கிறது. 'மயக்கு' என்பது ஆகுபெயராய் அதன் காரணத்தை உணர்த்திசிக்கிறது. 'தோன்றலக்கு' என்பது 'நல்' விகுதி கெட்டுகிறது. கான்காம் அடியில் 'இருபாலூம்' என்பது உம்மை கெட்டுகிறது. (க)

—

உடைமையரூ தீட்ட இறுதுணையாம் யான்டு முடைமையராச் சென்றக்கா இராரெல்லாஞ்சு சுற்று முலா-பைக்கோ லின்றங்குச் சென்றக்காற் சுற்று முடையவரும் வேறு படும்.

அ| நுவாபம்:—உடைமையை அருது ஈட்டவ்; யான்டும் உற தூணையாம்; உடைமையராகச் சென்றக்கால் ஊர் எல்லாம் சுற்றம்; உடைமைக்கோல் இந்து அங்குச் சென்றக்கால் சுற்றம் உடையவரும் வேறுபடும்.

பந்துகா:—உடைமை-(ஒருவர்) செல்வத்தை, அருது-இடைவிடாது, ஈட்டல்-கம்பாதிக்கக் கடவர்; யான்டும்-ஏவ்விடத்தும், உற தூணையாம்-(அவருக்கு அஃது) உற்ற தூணையாம்; உடைமையரா- (ஒருவர்) செல்வம் உடையவராக, சென்றக்கால்-அயலூருக்குப் பேரானு, ஊர்எல்லாம்- (அவ்) ஊராரெல்லாம், சுற்றம்- (அவருக்குச்) சுற்றமாவர்; உடைமைக்கோல்-செல்வமானிய ஊந்து கோல், இந்து-இல்லாமல், அங்கு-அவ்வயலூருக்கு, சென்றக்கால்- (ஒருவர்) போனுல், சுற்றம் உடையவரும்- (அவருக்கு) உறவுடையவரும், வேறுபடும்-வேறுவர்.

போழிப்புகா:—(ஒருவர்) செல்வத்தை இடைவிடாது கம்பாதிக்கக் கடவர்; எவ்விடத் தூந் (அவருக்கு அஃது) உற்ற தூணையாம்; (ஒருவர்) செல்லருமடையவராக (அயலூருக்குப்) போனுல், அவ்யூராரெல்லாம் (அவருக்குச்) சுற்றமாவர்; செல்

பெருட்பால்

வமாபிய ஆங்கநகோல் இல்லாயல் அவ்வயதூருக்கு (ஒருவர்) போன்று (அவருக்கு) உறவுகடையவரும் வேறுவர்.

கநுத்துவரை:—செல்வமே இடருற்ற காலத்தும் நாடே சம் செங்ற காலத்தும் உண்மையான தீண்டயாம். ஆகவால், சூத்திவருவரும் இடைவிடாமல் மேறும் மேறும் சென்வத் தை ஈட்டுக்.

விசேடவுரை:—பெருஞ்செல்வம் தீடையவருது ஈட்ட வினாலேயே தூகுமென்பதை “தூக்கமிக் கொருவரால் அதை வேண்டுமேல், ஹக்கமுன் டாவலேல் உறவர் அண்ணது, நிக்கமில் கொன்கையின் சிறப் ரேயெனின், மேக்குறும் பெருந் திரு விகாரவின் மேவுயால்” என்றும் கட்டபுராணச் செய்ய ஏற்றும், செல்வம் உறுதீண யென்பது “ஓஸப்பரும் விஞ்ச ஈயே யன்றி மேன்மையும், உனப்படு தன்மையும் உயர்க்க சீர்த்தியும், கொளப்படு கோற்றறும் பிறவும் கூட்டலால், வனத்தினிற் சிறக்கது மற்றொரு நில்லையே” என்றும் கந்த புராணச் செய்யுவாறும் அறிக். செல்வமுகடையவருக்கு எல்லாரும் சுற்றமால் ரெண்பதை “காலாடு போழ்கில் கழிகிளை ஞர் வானத்து, மேலாடு டீனின் பலராவர்” என்றும் காலடி யாறும், செல்வமில்லாதவருக்குத் தமது சுற்றங்காரும் வேறுவர் எண்பதை “அறஞ்சாரா கல்குர வீஞ்றதா யாறும், பிறங்போல கோக்கப் படைம்” என்றும் திருக்குறளாறும் அறிக். ‘சென்றக்கால்’ என்றதான் ‘அயறார்’ என்பது வருவிக்கப்பட்டது.

ஏந். மண்ணீ ருடையார் வழங்கிச் சிதுகாலைத்
தண்ணீரார் சாரு நிலஞ்சார்வ—ருண்ணீ
ரநிமி னருஞ்செல்லி மாண்பொருளே வென்
சிறப்பரையு மேர்ப்படுத்துஞ் செய். [ணீர் &

அதுவயம்:—மன்கர் உடையார் வழக்கித் தண் கீரார் சாரும் நிலத்தைச் சிறுகாலைச் சார்வர். உக்கர் அறியின் அருளுஞ்செயிலி மாண்பொருளே; (அது) வெங்கிர்க் கிறியகையும் ஏப்படுத்தும்; (ஆதலால், அதனைச்) செய்.

பதவிகை:—மன்கீர் உடையார்-தோட்டம் துரவுகளை உடையவர், வழக்கி-இங்காதாரர்க்கு வேண்டுவன வெல்லாம் ஈந்து, தண்கீரார் சாரும்-அருளினையுடையர் அடையும், சீவார்-மோகாவுலகத்தை, சிறுகாலை-விரைவில், சார்வர்-அடைவர். உங்கீர் அறியின்-உண்ணமயான தண்ணமயை அறியுக்கால், அருளுஞ்செயிலி-(அருளினை வரர்க்கும்) அறிய வர்ப்புத்தாய், மாண்பொருளே-மாட்சிமைப்பட்ட செறியில் வந்த செல்வமே; (அது) வெங்கிர் கிறியகையும்-வெண்ணமயை உடைய அற்பகாரயும், ஏப்படுத்தும்- (அறிவுடையாராக்கி) அழுகுபடுத்தும்; செய்- (ஆதலால், அதனைச்) செய்வாயாக.

பொழிப்புகை:—தோட்டம் துரவுகளை உடையவர், இங்காதாரர்க்கு வேண்டுவன வெல்லாம் ஈந்து, அருளினையுடையர் அடையும் மோகாவுலகத்தை விரைவில் அடைவர். உண்ணமயான தண்ணமயை அறியுக்கால், (அருளினை வரர்க்கும்) அறிய வர்ப்புத்தாய் மாட்சிமைப்பட்ட செறியில் வந்த பொருளே; (அது) வெண்ணமகையையுடைய அற்பகாரயும் (அறிவுடையாராக்கி) அழுகுபடுத்தும்; (ஆதலால் அதனைச்) செய் வாயாக.

:—செல்லும் மேகத்தையும் கிறப்பையும்

:—தோட்டம் துரவுகளைக்கொண்டு உழவு

தொழில் செய்வோர் இவ்வாதார்க்கு ஈவனென்பது “இரவார் இரப்பார்க்கொன் நீவர் காவாது, கூக்கெய்தூண் மாலை யவர்” என்றும் திருக்குறையர்லும், இவ்வாதார்க்கு ஈதல் மேர கூத்தை அளிக்குமென்பது “கொடையே யெவர்க்கும் ஏப் பூதும் கொடுக்கும்” என்றும் காஞ்சிப்புராணச் செய்யுள்ள லும், பொருள் அருளினை வரச்க்கும் வரசர்ப்புத்தாயென்பது “அருளென்றும் அங்பீன் குழலி பொருளென்றும், செல்வச் செவிலியால் உண்டு” என்றும் திருக்குறையாலும் விளக்கும். மண், கீர் என்பன ஆகுபெயராய் மூறையே. தோட்டத்தையும் தூரவயும் உணர்த்தி கிட்டினா. (க)

ஏச. மெய்வலியுஞ் சென்னிஸெயும் வாழ்காளுக் குவெரமுக்கு
மெய்யா வளிக்கும் வெறுக்கையிலார்-கவயத்துப்
பல்கிணையும் வாடப் பணையனைதோன் சேய்திருக்க
• வொல்குமிர்த்தி தாரு நரகு.

அதுவயும்:—வெறுக்கை மெய்வலியையும் சென்னிஸெய
யும் வாழ்காளையும் தாழூக்கையும் மெய்யாக அளிக்கும்.
(அஃது) இலார் கவயத்துப் பல்கிணையும் வாடப் பணைத்தை
தோனும் சேயும் நிரக்க ஒல்கும் உயிரா கீத்து காருக் கூரும்.

பதவிகார:—வெறுக்கை-செல்வம், மெய்வலியும் - சரீர
பலத்தையும், செல் கிலையும்-சொல்செல்லும் நிலைமைனையும்,
வாழ்காளும்-பூண ஓயினையும், தூ ஒழுக்கும் - தூய ஒழுக்கத்
தையும், மெய்யாக அளிக்கும் - உண்கையாகக்கொடுக்கும்;
இவார்-(அஃது) இவ்வாதார், கவயத்து-இவ்வலித்துகண், பல
கிணையும் வாட - கமது பல உறவினரும் வருக்கலும், பணை
அனைதோன் சேய் நிரக்க-பருகம் பொருக்கிய தோன்கை

ஷ்ணடய மனையாளும் மக்ஞரும் மெலிவறவும், ஒவ்கு உயிர்-தன
ரும் (தம்) உயிரை, சீந்து-விட்டு, சரகு ஆரும்- (மறுமையின்
வன்) சரகத்தில் புகுவர்.

போழிப்புரை:—செல்வம் சரீர பலத்தையும், ஹைஸ் கெல்லும் நிலைமைகையையும், பூரண ஆயுனையும், தூய டிழுக்கை
தையும் உண்மையாகக் கொடுக்கும். (அஃது) இல்லாதார் இவ்
வலதின்கண் (தமது) பல உறவிளக்கும் வருங்கவும், பாருமை
பொருக்கிய தோங்களையுடைய மனையாளும் மக்ஞரும் மெலி
வறவும், நனரும் (தம்) உயிரைவிட்டு (மறுமையின்கண்) சரகத்
தில் புகுவர்.

கநுத்துரை:—செல்வம் இம்மைக்கு வேண்டும் சரீர
பலம், செல்வாக்கு, பூரண ஆயுன் முதலியவற்றையும், மறு
மைக்கு வேண்டும் தூயஞ்சூக்கம் முதலியவற்றையும் கல்கும்.
தரித்திரம் இம்மையில் தமக்கும் தமது மனைவி மக்ஞருக்கும்
பலவகைத் துண்பக்களைக் கொடுத்து மறுமையில் சரகத்தை
யும் கொடுக்கும்.

விசேடவுரை:—செல்வம் எவ்வா மேங்பாட்டுடையும்
கொடுக்குமென்பது “வென்றி யாக்கலூம் மேதக் வாக்கலூம்,
குன்றி ஞாக்களைக் குக்கறை அரக்கலூம், அன்றி யுங்கல்வி
யோட்டி காக்கலூம், பொன்றுஞ் சாகத்தி ஆப்பொருங் செய்
யுமே” என்னும் சிவகிரிதாமணியாலூம், செல்வ மில்லாதார்
இம்மையில் பலவகைத் துண்பக்களையும் அடைத்து மறுமை
யில் சரகத்தில் புகுவரென்பது “எல்குர வென்னும் ககசயி
ஞூட் பல்குஹரத், துண்பக்கண் சென்றுபடும்”, “இங்கை யென
வொரு பாவி மறுமையும், இம்மையும் இங்றி வரும்” என்னும்

இபருட்பால்

திருக்குறச்சாலூம் விளக்கும். 'தேன்' என்பது சினையாகும் பெயர். 'மெய்யாக' என்பது சுறு செட்டு சிங்றது. (க)

முடி. குருட்டாயன் தீள்கானங்க் கோடல் சிவணாத் தெருட்டாயங்காலத்தாற்சேரான்-பொருட்டாகா னல்லறமும் பேனுறு நார மிவர்த்தானும் பொல்லாங் குறைவிடனும் புல்.

அநுவாபம்:—காலத்தால் தெருட்டு ஆயத்தைச்சேரான், குருட்டு ஆயன் தீள் கானத்தைக் கோடலைச் சிவணா பொருட்டாகானும்; நல்லறமும் பேனுறும்; நாரம் இவர்த்தானும்; பொல்லாங்கு உறைவு நூட்டனும் புல்.

பதவுரா:—காலத்தால் — இனம்பருவத்தில், தெருட்டு ஆயம்சேரான் — கல்வி அறிவுவு அடைவதற்கு ஏதுவாகிய பெஞ்சுக்வருவாகையப்பொருக்தாதவன், குருட்டுஆயன்-குருட்டு இடையன், தீள் கானம்-பெரிய காட்டினை, கோடல் சிவணா— அடைத்தலை ஒப்ப, பொருட்டு ஆகான் ஆம் - ஒரு பொருளாக மதிக்கப்படாதவனுவன்; எல் அறமும் பேனுறும் - நல்ல, அறத்தையும் பேனுதலனுவன்; நாரம் இவர்த்தானும் - சுற் றத்தை இழுத்தலனுவன்; பொல்லாங்கு - துண்பங்களெல்லாம் உறைவு இடன் ஆம் - தங்குவதற்குரிய இடமாவன். புல்-[ஆக வால், 'ஆவன்] ஆற்பனேயாவான்.

போழிப்புரா:—இனம்பருவத்தில் அறிவுவு அடைவு தற்கு ஏதுவாகிய பொருள் வருவாயினைப் பொருக்தாதவன், குருட்டிடையன் பெரிய காட்டினை அடைத்தலை ஒப்ப, ஒருபொருளாக மதிக்கப்படாதவனுவன்; எல்ல அறத்தையும் பேனுத வனுவன்; சுற்றத்தை இழுத்தலனுவன்; துண்பங்களெல்லாம்

; (ஷகால், அவன்) ஆற்பஞ்சர்

கருத்துரை:—செல்வமில்லாதான் ஒருவராலும் மதிக் கப்படான், அறம் செய்யமாட்டான், சுற்றந்தாகரயிழப்பான், தங்பக்கண்வாம் பொருக்கும் இடமாவன். ஆகவாது அவன் அற்பனே.

விசேடவுரை:—பெரிய காட்டின்கண் புக்க குருட்டி கடயன் தனது ஆட்டை அடையாதவனுயும் தனது மேய்த் தற் கெழுதிலை இழுக்கவனுயும் பல துங்பங்களையுடையவனுயும் தனித்து வருக்கவதற்போல, இனம் பருவத்தில் பொருக்க வீருவாகை அடையாதவன் ஒரு பொருளாக மதிக்கப்படாதா னுயும் அறம் செய்யாதவனுயும் சுற்றந்தா இழுக்கவனுயும் தங்பக்களை யெல்லாம் பொருக்கி அற்பனேய் வருக்குதலான். ‘பொருட்டான்’ என்பது பாவ்வழுவகமாதி, ‘காரம்’ என்பது ஆகுபெயர், அகளையுடைய சுற்றந்திற் காயின்கமயால்.)

ஈச. முப்பொரு ஞங்கமை தெளிவா னருஞ்சிலன் முப்பொரு ஞங்கமை யுடையா னருமுனிவன் முப்பொரு. ஞங்கமை மடிப்பா னிறையர்க்கு முப்பெரு ஞங்கமைக் கிரை.

அநுவயம்:—முப்பொருள்ளது உண்ணமலையத் தெளி வான் அருஞ்சிலன்; முப்பொருள்ளது உண்ணமலை உடையான் அருமுனிவன்; முப்பொருள்ளினது உண்ணமலை மடிப்பான் இறை; முப்பொருள் உண்ணமலைக்கு இறை.

பதவுரை:—முப்பொருள் உண்ணமலை தெளிவான் - அறம் பொருள் இங்பம் என்னும் முன்று பொருள்களினது இயல்பு,

பொருட்பராம்

கனோ அறிபவன், அருள்சீலன்-அரிய ஒழுக்கத்தை யுடைய ஞானம்; முப்பொருள் உண்ணைய உடையவன் - அம்முன்று பொருள்களினது இயல்புகளை அறிந்தவன். அரு முனிவன் - அரிய முனிவனுவான்; முப்பொருள் உண்ணை மடுப்பான் - அம்முன்று பொருள்களினது உடையையை அதுபவிப்பவன், இறை-அரசனுவான்; முப்பொருள் - அம்முன்று பொருள்களும், உண்ணைக்கு-மெய்பொருளுக்கு, இறை-இருப்பிடமாம்.

போழிப்புகா:— அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பொருள்களினது உண்ணை இயல்புகளை அறிபவன், அரிய ஒழுக்கத்தை உடையவ ஞான; அம்முன்று பொருள் களினது உண்ணை ஞானத்தையுடையவன் அரிய முனிவனுவான்; அம்முன்று பொருள்களின் உண்ணையைக்கொண்டவன் அரசனுவான்; அம்முன்று பொருள்களும் மெய் பொருளுக்கு இருப்பிடமாம்.

கநுத்துகார:— அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றின் இலக்கணங்களையும் உணர்த்து கடப்பவர் ஒழுக்கம் முதலிய உண்ணைகளை அடைவர்.

விகேடவுரை:— முப்பொருள் என்பது அறம் பொருள் இன்பங்களையே குறித்து சிக்ரதென்பது “கண்டவர் காமுறையும் காமருசீர் காதிற், குண்டலம் பெய்வ செலியல்ல-- கொண்டுள்ளில், மூன்று முணர்ந்தவற்றின் முன்னது முட்டின் ரிச், குன்ற கைவுப்ப செவி” என்னும் அறகெறிச்சாரத்தால் விளக்கும். ‘அருள்சீலன்’என்பது இல்லாழுக்கையில் சிற்பவ ஞாக்குறித்து சிக்ரது, ‘முனிவன்’ பின் கூறப்படுகின்றுள்ள வான். அரசன் முனிவனுகளும் பின் கூறப்பட்டான், அவன்

அனோவர்க்கும் மேற்பட்டவனுதவால். அது “குலமக்ட்குத் தெய்வம் கொழுவனே மன்ற, புதல்வர்க்குத் தச்சைதயும் தாயும்—அறவோர்க், கடிகனே தெய்வம் அளைவோர்க்குக் தெய்வம், இலைமுகப் பைம்பூண் இனாற்” என்னும் கீதிடெறி விளக்கத்தால் காணப்படும். ‘தூஞ்கு’ என்பது அதை. (2)

ப. கால்கலத்தாற்சேர்பொருளுக்கண்ணத்ரூர்தேர்பொருளு காவிரண்டாற் கூடு கலப்பொருளும்—கோல்தாங்கிக் கோடு மாசிற் குரியாமே தொல்புவிக்கீ மாடும் பொருளோ டைங்க்து.

அதுவயம்:— கலத்தாறும் சேரும் பொருளும், கண் அற்றரூர் தேரும் பொருளும், கால் இரண்டால் கூடும் கலம் பொருளும், தொல்புவியின் கீழ்க்கூடும் பொருளோடு அனைக்கு, கோலைத் தாங்கிக் கோடும் அரசிற்கு உரிய வாமே?

பதவுரை:— கால்கலத்தால்-(இலத்தின்மீது செல்லின்ற) வண்டி முதலியவற்றிறும் (நிரின்மீது செல்லுகின்ற) கப்பல் முதலியவற்றிறும், சேர் பொருளும்-கூடும் கங்கப்பொருளுக்கும், கண் அற்றரூர்-அறிவில்லாதவர், தேர் பொருளும்-அண்டியும் பொருளுக்கும், கால் இரண்டால் கூடும்-(குடிசைனின் வருவாயில்) ஆறிலொன்றுக்க் கொங்குதால் சேரும், கலம் பொருளும்-கங்கமயமங்க்க இறைப்பொருள்களும், தொல்புவிக் கீழ்-பழுவையான புவியின்கீழே, ஆடும் பொருளோடு அனைக்கு-தங்கும் பொருளுக்களோடு சேர்ந்து, கோல் தாங்கி கோடும்-ஆசாட்சியைத் தாங்கி கீதிதவறி கடக்கும், அரசிற்கு உரியவாமே-அரசனுக்கு உரியனவாமோ?

பொருட்பால்

போழிப்புகார:—(விலத்தின்மீது செல்கின்ற) வண்டி முதலீ
யலற்றுதலும் (கிரின்மீது செல்கின்ற) அப்பஸ் முதலீயவற்றுதலும்
கூடும் சுக்கப்பெருங்களும், அறிவில்லாதார் அடையும் பொ
ருங்களும், (குடிகளின் வருவாயில்) ஆறிலூங்களுக்க் கொன்ற
தால் சேரும் சுக்கமயங்கமத இறைப்பொருங்களும், பழுவும்
யான புவியின்கீழே தங்கும் பொருங்களோடு சேர்க்கு, கெங்
கோலைந் தாங்கி நீதிதவறி கடக்கும் அரசனுக்கு உரியனவா
மோ?

கருத்துகார:—இங்கால்வணகப் பொருங்களையும் கொடுக்
கோலரசன் இழப்பன்.

விசேடவுகார:—“உதபொருஞும் உங்கு பொருஞும்தன்
ஒன்றுந், தெஹபொருஞும் வேங்நன் பொருங்” என்றார்
பொய்யாமொழியார். ‘உதபொருஞ்’ என்பது கண்ணற்றார்
பொருஞும், புவ்க்கீழ்பொருஞும், இறைப்பொருஞுமாம். ‘உல்
குபொருஞ்’ சுக்கப்பொருஞாம். அறிவில்லாதார் பொருங்கைப்
பெற்றிருத்தலால் அவர்க்கும் பிறர்க்கும் தீக்கே விளையுமாத
லால், அவர் பொருஞும் அரசிற்கு உரியதாயிற்று. அதுபற்றி
யே “கல்லாக் கெகுஞும் சிறபொருஞ் எஞ்சுஞ்சுஞ்சும், ஓல்லா
னோ ஓல்லா தொஞ்” என்றார் பொய்யாமொழியார். ‘தொல்புவி’
என்றாலுல் உரியாரில்லாதபொருளென்றும், காப்பதன் கியிக்
தமரக விலத்தின்கீழ் உரியார் புதைத்து வைத்திருக்கும் பொ
ருங்களென்றும் அறிக. ‘உரியவாமே’ என்பது ‘உரியாமே’
என விகாரப்பட்டு கின்றது. ஏகாம் எதிர் மனத. ‘கால்’
என்பது இருமடியாகுபெயர், காலையுடைய ஏதுத முதலீய
வற்றுஸ் இழுக்கப்படும் வண்டி முதலீயவற்றிற்கு ஆயினமை
யால்.

ஏ. ஆம்போம் வினையா அளினாவற்ற பேர்வெறுக்கை
போம்போம் பெண்மறை கூறத் தலைப்பெயலென்
னேம்போ மென்வரைத் ஸீட்டுரேற் தேராமை
சாம்போழ் தலறும் தகைத்து.

அதுவயம்:— “(பொருள்) வினையான் ஆம், போம்;
(அஃது) இனைவுற்ற பேர் வெறுக்கை; (அதனை) ஒம்பு
ஒம்பு என மறை கூற (அம்) அதனைத் தலைப்பெயல் என்கி?
(அதனுல்) எம்போம்” என வரைதல் ஈட்டும் செறியைத் தே
ராமை. (அது) சாம்போழ்து அவறும் தகைத்து.

பந்துவர:— “(பொருள்) வினையான் ஆம் போம்-செல்
வம் (ஒருவரது) கல்வினையால் உண்டாகும் தீவினையால் நீங்கும்;
(அஃது) இனைவுற்ற பேர் வெறுக்கை-அது பொருக்கிய
பெயரோ வெறுக்கை; (அதனை) ஒம்பு ஒம்பு - அதனை விளக்கு
விலக்கு, என மறை கூற (அம்)-என்று வேதங்கள் சொல்ல
வும். (அதனைத்)தலைப்பெயல் என்-அதனை ஈட்டுதல் யாது கா
ரணம்? (அதனுல்) எம்போம்-அதனை ஈட்டுதலால் களிப்படாட
யோம்” என வரைதல்-என்று (ஒருவர் பொருளீட்டுஞ் தொழிலை)
விலக்குதல், ஈட்டும் செறி தேராமை- பொருளைத் தொ
ருக்கும் வழியை அறியாகமயாம். (அது) சாம்போழ்து-அவ்வ
றியாகம (அவர்) காகும் பொழுது, அவறும் தகைத்து-தமது
(மனைவி மக்களின் பாதுகாப்புக்கு ஒன்றும் இல்லையே என்று)
அழுதற்குரிய தக்காமலை யுடைத்தது.

போழிப்புவர:— “செல்வம் (ஒருவரது) கல்வினையால்
உண்டாகும், தீவினையால் நீங்கும்; அது பொருக்கிய, பெய
ரோ வெறுக்கை; ‘அதனை’விலக்கு விலக்கு’என்று வேதங்கள்

பேர்குட்பால்

சொல்லவும், அதனை ஈட்டுதல் யாது காரணம்? அதனை ஈட்டுதலால் களிப்பகடமோம்” என்று (ஒருவர்) பொருள்ளிட்டும் தொழிலை விலக்குதல், பொருளைத் தொகுக்கும் வழியை அறியாலுமயாம், ஆவ்வறியானம் (அவர்) ஓரும்பொழுது சூழத் மனைவி மக்களின் பாதுகாப்புக்கு ஒன்றும் இல்லையே யென்று) அழுதற்குரிய நன்மையை ஏடுத்து.

கநுத்துரை:—தக்க பருவத்திலே பொருளை ஈட்டிக் கொண்டாரதார் சாம் காலத்துத் தமது மனைவி மக்கள் சம்ரகு சிங்கு ஒன்றும் இல்லையே யென்று அவறி அழு கேரிடும்.

விசேடவுரை:—‘வெறுக்கை’ என்பது ‘செல்வம்’ என வும் ‘வெறுக்கத்தக்கது’ எனவும் பொருள் படும். அஃது இப்புக் கிப் பிக்கிய பொருளிற் கறப்பட்டுள்ளது. “ஆம்” என்பது முதல் “இம்பு இம்பு” என்பது இறுதியாகவுள்ள சொற்கள் மன்றியினது சொற்கள். “ஆம்” என்பது முதல் “ஏம்போம்” என்பது இறுதியாகவுள்ள சொற்கள் பொருளை ஈட்டு கூறி கை அறிவாரதார் சொற்கள். முன்னொலினாயால் செல்வம் சேருமேன்பதும் கீங்குமென்பதும் “கடுக்குற்றுத் தற்கேர்க்கார் துண்பும் துடுடயார், கொடுத்துத்தான் துய்ப்பினும் சண்டுக்கால் ஈண்டும், மிகுக்குற்றப் பற்றிலும் ஸில்லாது செல்வம், விடுக்கும் வினைவுக்கால்”என்னும் காலமியால் விளக்கும். செல்வம் வெறுக்கத்தக்க தென்பது “பொருவரு பக்த மெல்லாம் புனர்த்திடும் தெப்புசிக்கை, ஒருங்கொமே விட்டுசிறு கும் உறக்கரும் இறக்கச்செய்யும், ஒருவிதுட் புகுத்து மின்ன கரிச்கண் டதறுவக்ஞே, இருக்கிவத் திட்டவெறுக்கை யென்மனுர் புலமைசாங்கேருர்” என்ற குசேலோபாக்கியங்கத்தால் விளக்கும். பொருள்ளிலாதான் எஞ்சுஞ்சும் துண்ப முறவ

நெங்பது “வடுவிலா வலயத்து மண்ணிய மூன்றில், கடுவன் தெய்த இருதலைப் பெய்தும், கடுவன் தெய்தாதான் எய்தும் உலைப்பெய், தடுவது போதும் துயர்” என்றும் ஓலடியால் விளக்கும். ‘கூறாம்’ என்பது உம்மை என்கி நின்றது. (அ)

க. பட்டாங்குத் துயர் பழிச்சற் குரியர்

யொட்டின் நுபச வூலகத்தோர் - கட்டளை
யாம்வெறுக்கை மின்றி யமையாரா மஃநிலார்
ஞுப்பெறுக்கை நிற்க வடம்பு. [யமையாவி

அனுவயம்:—பட்டாங்குத் துயரும் பழிச்சற்கு உரிய ராய் ஒட்டு இன்று உயர் உலகத்தோர் - கட்டளையாம் வெறுக்கை இன்றி அமையாராம். ஆகை இல்லாரது உடம்பு கையா வின் நிற்க (அதன்மீது) வெறுக்கை ஆம்.

பதவுரை:—பட்டாங்கு-பெய்யாக, துயரும் - துறவிகளும், பழிச்சற்கு - துதிச்தற்கு, உரியராய்-உரிமை யுடையவராய், ஒட்டு இன்றை-ஒப்பற்றி, உயர்-உயர்வுதற்கு, உலகத்தோர்-உலகத்தோர், கட்டளை ஆம்-கட்டளையாகிய, வெறுக்கை-செல்வம், இங்கி-இல்லாமல், அமையார்-சிரம்பாராம். (ஆகை) இலார்-செல்வ மில்லாதாரது, உடம்பு-சீரம், மையா வின் நிற்க-காட்டுப் பசுவைப்போல யாதோரு பயனுமற்ற நிற்க, வெறுக்கை ஆம்- (அதன்மீது) யாவர்க்கும் வெறுப்பு உண்டாரும்.

போட்டிப்புரை:—பெய்யாகத் துறவிகளும் துதிச்தற்கு உரிமையுடையவராய் ஒப்பற்றி உயர்வுதற்கு உலகத்தோர் - கட்டளையாகிய செல்வம் இல்லாமல் சிரம்பார், செல்வ மில்லா

பொருட்பாஸ்

**தாசது சிரம் காட்டுப் பசுகலுப்போல் யாதோரு பயனுமற்று
இறங் (ஆதன்மீது) யாகுங்க்கும் வெறுப்பு உண்டாகும்.**

**கருத்துக்கரா:—துறவிகளும் பிறரால் மதிக்கப்படுத்தங்குக்
செல்வமுடையரா யிருத்தல் இன்றியனமயாதது. செல்வமில்
வரை எல்லாரும் வெறுப்பார்.**

**விசேஷங்கரமா:—கட்டளை-உரைகல். காட்டுப்பசு ஒரு
வருக்கும் பால் கொடாததாலும் தன்னை அண்டினேர
க்கி அவர் இரத்தந்தைக் கவர்தலாலும் அதனை எல்லாரும்
வெறுப்பார். அவ்வாறே, பொருளிவ்வாதார் ஒருவருக்கும்
ஒன்றும் கொடாததாலும் தம்மும் அண்டினேர் பொருளைக்
கொண்வதாலும் அவரை எல்லாரும் வெறுப்பார். துறவிகளும்
செல்வத்தால் மேண்மை யுதுகவரென்பது “நானும் எல்லையை
நனித்து ஏழ்யே, வாலறி வெங்கிய வாத்தி கோர்களும்,
பேசுவது நிருவொடு மேவு ஸுனெனின், குாலமக் கவர் தனமை
கைவயுன் குவக்குமால்” என்றும் கந்தபுராணத்தாலும் “முனிஃ
வரு மன்னரும் முன்னுவ பொக்கால் முடியும்” என்றும்
திருக்கோவைவாராலும் விளக்கும். பொருளிவ்வாதாரரை
எல்லாரும் வெறுப்ப ரென்பது “கல்லானே யானுதும் கைப்
பொருளோன் துண்டாயின், எல்லாரும் சென்றங் கெதிர்
கொங்கர்-இல்லானை, இல்லாரும் வேண்டான்மற் றீக்கெற்
உத்த தாய்வேண்டான், செல்லா தவண்வாயின் சொல்” என்
தூம் கவுழியால் இனிது விளக்கும். அவரை எல்லாரும்
வெறுப்பதற்குக் காரணம் அவர் பிறர் “உப்பிற்கும் காடிக்கும்
கூற்று” யிருத்தலாம். இச்செய்யுளின் மூன்றும் அடி ஜூங்கு
கோல் வக்கது. ‘ஶயகும்’ என்பது உம்மை “கெட்டு நின்
நத.**

(க)

பொருட்பாஸ் முற்றிற்கு.

இன்பப்பால்.

உடி. அறங்கரை நாவானு மாய்மயிலார் சீரில்

ஸ்ரங்கரையா நாப்ப ணாடவாம்-புதங்கரையாத்
நின்றமை நிலையி னுயர்புலத்திற் சேர்வாமின்
டெண்ணிலைக் குப்வா யிது.

அனுவயம்:—அறந்ததைச் கணரவும் நாவான் ஆய்வு மயிலார் சீர் ஆம்; இல்லறம் கரையாக காப்பவனின் அநடவு ஆம்; புதந்தில் கரையாத் தின்றமை நிலையின் உயர்ச்சு புலத்தின் சேர்வு ஆம்; இது எண்டு எண் நிலைக்கு உய்க்கும் ஒய்.

பதவியா:—அறம் கரை நாவான்-துறங்கௌயே (எப் பொழுதும்) உரைக்கின்ற நாவினை யுடையவனுயிருத்தலால், ஆய் மயிலார் சீர் ஆம்-ஆய்வுதெடுத்த மயிலைப்போன்ற பூண் கணோடு கடிவாழும் சிறப்பு உண்டாகும்; இல்லறம் கரையாக-(துவில்லாழுக்கையில் சின்று செய்யும்) இல்லறம் குடி வாக, காப்பண் ஆடுவாம்-(இல்லவுகத்திற்கும் மோகு வலகத்திற்கும்) மத்தியிலுள்ள கவர்க்க வலகக் சேர்க்கையுண்டாகும்; புறம் கரையா-புதந்தில் தனராத, தின்றமை நிலையின்-துறுக்கியான தவசிலையால், உயர்புலத்தின் சேர்வு ஆம்-மோகு வலகக் சேர்க்கை உண்டாகும்; இது-இவு இல்லவாழுக்கை, எண்டு-இல்லவுகத்தில், எண் நிலைக்கு-எண்ணக்கடிய நிலை களுக்கெல்லாம், உய் வாய்-ஞம்-சேலுத்தும் வழியாம்.

போழிப்புயா:—அறங்கையே எப்பொழுதும் உரைக் கின்ற நாவினையுடையவனுயிருத்தலால் ஆய்வுதெடுத்த மயிலைப்போன்ற பெண்கணோடு கடிவாழும் சிறப்பு உண்டாகும்

(ஆவ்வில்வாழ்க்கையில் நின்ற செய்யும்) இங்குறம் முடிவாக (இவ்வுலகத்திற்கும் மோகாவலகத்திற்கும்) மத்தியிலுள்ள கவர்க்குவிலகச் சேர்க்கை யுண்டாகும்; புறத்தில் தனராத உறுதி யான தவானிவையால் மோகாவலகச் சேர்க்கை யுண்டாகும்; இவ்வில்வாழ்க்கை இவ்வுலகில் எண்ணக்கூடிய நிலைகளுக்கெல்லாம் செலுத்தும் வழியாம்.

கஞ்சத்துரை:—அறம் உரைத்தலால் இல்லின்பம் சித்திக்கும்; இல்லறம் இயற்றவால் கவர்க்கம் சித்திக்கும்; ஒழுக்கம் கெடாது தலம் இயற்றவால் மோகம் சித்திக்கும்; ஈருஷக் கொல்லின், எவ்வா நிலைகளுக்கும் இல்வாழ்க்கையே வழியாம்.

விசேடவுரை:—‘அறங்கர ரை’ என்பது அறந்ததச் சொல்கின்ற காலம் அறந்ததச் செய்விக்கின்ற காலமாம். மயிலானது காயிலைப்போன்ற சாயிலையுடையானார் ‘மயிலார்’ என்றார். அறமானது இல்வாழ்க்கை யின்பத்ததத் தருமென்பது “தனக்குத் துணையாகித் தங்கை விடக்கி, இன்றை இறைமையும் செய்து-மனக்கினிய, போகம் தருதலால் பொன்னே அறந்துண்ணயோ, டேகாமா கண்பொன்றும் இல்” என்னும் அறநெறிச் சாரத்தால் விடக்கும். இல்லறம் கவர்க்கத் தூத அளிக்குமென்பது “வையத்துன் வாழ்வாக்கு வாழ்பவன் வாழுமையும், தெய்வத்துன் வைக்கப் படும்” என்னும் பொய்யாமொழியாலும், “தாரம் கல்லிதம் தாங்கித் தலைகின்மின், ஊரும் காடும் உவத்தால் ஒருதலை, வீர வெந்றி விறங்கிகு விண்ணவர், சீரின் ஏத்திச் சிறப்பெற்றிர் கொங்பவே” என்னும் உளையாபதிச் செய்யுள்ளாலும், இல்லறம் மோகத்ததயும் மற்ற உறைய நிலைகளையும் அளிக்குமென்பது “இந்தன்கை நால்வர் கள்ள மூவருக்கும் இறந்தார்க்கும், அந்தரூதல் அற்றார் க்கும்

ஆராம் ஆவினுல், உத்தமமாம் இல்லதமே வாழ்விழுக்கும் உயர்ந்திக்கும், வித்துமாம் துறவறத்தின் வேருமாம் எனும் வேதம்” என்றும் திருக்குற்றுலப் புராணச் செய்யுளாலும் விளக்கும், ‘வையாக’ என்பது சுறு கெட்டுக்கொடுத்து. (5)

உ. துணையென்ப காம விருந்துயப்பார் தோமி லினைவிழுப்பின் மிக்காகா ராகல்-புனைதழீஇக் கூட்டுங் கடுமீசையரன் கட்டியிற் கொண்டற்றுல் வேட்டபோழ் தாகு மனி.

அனுவாயம்:—காம விருந்து துயப்பாராத் துணை என்ப (ஆக்ரோர்); (அவர்) தோம் இல் இனைவிழுப்பில் மிக்காகா ராகல் புனைபோலத் தழீஇக் கூட்டும்; (ஆதலால்) வேட்டபோழ் ஆகும் அனைடுமீசையரன் கட்டியில் கொண்டற்று.

பதவார:—காமவிருந்து-இன்பவிருந்தினை, துயப்பார் துணை என்ப (ஆக்ரோர்) - அதையிப்பாரா (மோகுத்தை அகட்டத்துக் குருவருக்கொருவர்) துணை என்பர் ஆக்ரோர்; தோம் இல்-குற்றமற்ற, இனைவிழுப்பில்-கூட்டத்தின்கண்ணே, மிக்காகா ராகல்- (அவர்) அனவுகடவாதவராகல், புனைதழீஇக் கூட்டும்-புனைபோலத்தழுவி(மோகுத்தைச்)சேர்க்கும்; (ஆதலால்), வேட்டபோழ் துயப்பாத்- (குருவன் ஒருத்தியை) மணங்கபொழுது, ஆகும் அனை-உண்டாகும் கூட்டம், எடு மிகையான-கசப்புமருந்துணை யுண்ணுதலன், கட்டியில் உண்ட அற்று- (அதனைக்) கருப்புக்கட்டியில் பொதிஸ்து உண்ட அற்றன் அமைத்து.

போழிப்புக:—இன்ப விருந்தினை அனுபவிப்பாரா (மோகுத்தை அகடவறத்துக் குருவருக்கொருவர்)துணை வென்பர் ஆக்ரோர்; குற்றமற்ற கூட்டத்தின்கண்ணே அவர்

இன்பப்பரல்

அதை கடவாதல ராகல் புனைபேரல்த நழுவி (மோகாத்தைச்) சேர்க்கும்; (ஆஹாவ்,) ஒருவன் ஒருத்தியை மணக்தபொழுது உண்டாகும் கட்டம், செப்பு மருக்கினை உண்ணுதலன் (ஆத ஜோக்) கருப்புக்கட்டியில் போதிக்கு உண்ட ஆதங்கமத்து.

► கருத்துக்காரர்:—மோகாத்தை அடைவதற்கு இவ்வாழ்க்கை சுகமான மார்க்கம்.

விசேடவுரை:—விலையற்ற இனைவிழுச்சினாலாம் இங் பத்தைக் கண்டவர் நிலையான பேரின்பத்தை அடைய முய ஒவ்வாராதலால், அதனை கருப்புக்கட்டிக்கு உலயித்தார். இது, இறையனார் அகப்பொருளுக்காயில் கெட்டினார் “கடுத்தின்னாநா ஜோக் கட்டி பூசிச் தீற்றியவாறு போஜு” மென்று கறியிருப்பதை நினைப்பூட்டுகின்றது. ‘விருந்து தய்ப்பார்’ என்பது ‘விருந்தய்ப்பார்’ என மருவியது. ‘விருந்து உய்ப்பார்’ எனக் கீராண்டு ‘விருந்தில் தம்மை உய்ப்பார்’ என உரைப்பிழுக் கொருக்கும். ‘ஆல்’ என்பது ஆஸ. (2)

ஐ. ஒப்புயர்வில் வேட்டோ ஞாகுசிளப்பட் டாழ்க்கசெய் னாப்பின்ஜை ஞால மொருங்கறிக—துப்பராய்த் துமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத் வேமக் கிழத்தி யறிச்து. [துய்க்க

அதுவயம்:—ஒப்பின்ஜையை ஒப்பும் உயர்வும் இல்வேட் டோன் ஒரு சிலைப்பட்டு ஆழ்க்க செய்கை ஞாலம் ஒருங்கு அறிசு; ஏமக் கிழத்தியை அறிச்து துப்பராய்த் துமலரின் மென்மையுறும் தோற்றத்தே வைத்து உய்க்க..

பதவுகாரர்:—ஒப்பின்ஜை - கப்பின்ஜைப் பிராட்டியரனர்,

நப்பு உயர்வு இல் வேட்டோன்-நப்பும் உயர்வும் பூல்வாது விரும்பியவனுகிய கண்ணன், ஒரு நிலைப்பட்டு ஆழ்த் தசெயல்- (எஞ்சூங்றம்) ஒரே தன்மையாக (இன்பத்தில்) ஆழ்த் தசெயலை, குாலம் ஒருங்கு அறிக-வலத்தா சொல்வாம் அறிக்; (அவன் போல) எமம் கிழுத்தி அறிக்கு-தமக்கு கோமத்தை. உண்டுபண்ணும் இல்லானைத் தெரிக்குதொண்டு, நுப்பாராய்-துணைவாய் கின்று, அ மலரின்-தய பூலின்று, மென்னம் ஏறு தோற்றத்தே-மென்னம் பொருக்கிய சிறப்பில், வைத்து உய்க்க-கலத்து (இல்லறத்தை) கடாத்துக.

போழிப்புகாரர்:—கப்பின்னைப் பிராட்டியாகை நப்பும் உயர்வும் இல்லாமல் விரும்பியவனுகிய கண்ணன் (எஞ்சூங்றம்) ஒரே தன்மையாக (இன்பத்தில்) ஆழ்த் தசெயலை குாலத் தாரெல்வாம் அறிக்; (அவன் போலத்) தமக்குச் சேமத்தை உண்டுபண்ணும் இல்லானைத் தெரிக்குதொண்டு துணைவரகுய் கின்ற தய பூவின்று மென்னம்பொருக்கிய சிறப்பில்கவத்து (இல்லறத்தை) கடாத்துக.

கநுத்துரை:—தனக்குத் தக்க இல்லானைத் தெரிக்குத் தொண்டு துணையாக கின்ற மிக மென்னமையாக வைத்து இல்லறத்தை கடாத்துக.

விசேடவுரை:—கப்பின்னையாகரைக் கண்ணன் கேளித் தமை சிலப்பதிகாரம் - ஆச்சியர் குாலவ - எடுத்துக்காட்டில் வரும் “வையம் அனந்தன் மார்பின் திருக்கோக்காப், பெய் வளைக் கூயாணம் பின்னைதா ஞுமென்றே” என்னும் அடி கணாலும், “உப்பக்கம் ரோக்கி உபகேளி தோன்மணந்தான்” என்னும் திருவள்ளுவமாலைப்பாவின் அடியாலும் விளக்கும்.

இன்பப்பரல்

ஒப்பும் உயர்வும் இல்லாமல் விரும்பிய கண்ணக் கூட்பதைத் 'தந்தம் காதலியரை சேவித்தவருள் ஒப்பும் உயர்வும் இல்லாதவன் கண்ணக்' என்று கொன்க. "யாரிடும் காதல கெங்க ரேனை மூடினாக், யாரிடும் யாரிடும் என்று" என்றும் திருக்குறுப்பிலிருங்கள் "யாரிடும் காதலம்" என்பதற்கு மண்குடவரும் பரிமேலதூக்கரும் "காமம் நூக்கற்குரிய இருவராயினுர் யாவரிடும் யாம் மிகக காதலையடையேம்" என்ற உரைத்து மை காண்க. தானும் நன் இல்லாரும் துணையரை சின்று இல்லறத்தை கடத்த வேண்டுமென்பது "மருவிய காதல் மனையாரும் கானும், இருவரும் பூண்மீர்ப்பி கல்லான்— ஒருவரால், இல்லாழிக்கை யென்றும் இயல்புடைய வாக்கைம், செல்லாது தெற்றிற்று சிக்று" என்றும் அறுகெறிக் காரத்தாலும், "உடம்போ ஒயுரிடை யென்னமற் நன்ன, மட்டுநையோ டெம்மிகட கட்பு" என்றும் திருக்குறளாலிலும் விளக்கும். இல்லாளைத் "நூமலரிசு மென்குமயுறு தோற்றக் கே" கூவத்து கடத்த வேண்டு மென்பது, "மெல்லிய கல்லாருள் மென்குய" என்றும் காலடியாலும், "அகிச்சும் அன்னத்தின் ஆவியியும் மாதர், அந்தகு கெருஞ்சிப் பழும்" என்றும் திருக்குறளாலும் விளக்கும். (க)

உந். பாலீ வளர்த்துக் கணங்குழை மாலீஸ்யுறல்
சால்பென்ப கண்கூடாக் காணுய்—தன்மூரதல்
வாலறிவு ஞக்க வகையறிக் காலத்தாற்
தோலெரடு காலீங் தனாங்து.

அனுவாபம்:—பாலீ வளர்த்து மாலீஸில் கணங்குழையை உறவு காஸ்பு என்ப (ஆங்கிரேர்); (ஆதலால்,) காலத்தால் தோலெரடு காலீங்து அனாங்து கண்கூடாகக் 'காணுய்; தன்மூரும் காதலரால் வால் அறிவன் ஆக்க வகையை அறிக.

இள்ளிலை

பதவுரை:—பாலை வார்த்தை-(பகலில்) பிரிவினை வார்த்தை, மாலை-இரவின் முகல்யாமத்தின்கண்ணே, சண்க குழு-பவவாய்த் திரண்ட குண்டலங்களை உடைய இல்லானை, உறல்-கடுதல், சால்பு எண்ப-மேம்பாடு என்று சொல் ஹாவர் (பெரியோர்); (ஆகலால்.) காலத்தால்-தாக் பருவத்தில் தோலோடு-ஆழோடு பொருந்திய, கர்ணங்கு-காலைக்கு ஆண் டு இளையாளை, துணாக்கு-ஈடு, கண்கடாக - பிரத்தியடச மாக, காணுப்- (அம்மேம்பாட்டுடைக்) காண்பாயாக; தழை காதல்-மேஞ்மேஹும் வளரும் அங்பால், வரவு அறிவன்-தூய அறிவே சனது வடிவமாகக்கொண்ட பகவான் அருளை, ஆக்க-செய்வதற்கு, வகை அறிக-வழியை அறிவாயாக.

போழிப்புரை:—(பகலில்) பிரிவினை வார்த்தை, இரவின் முதல் யாமத்தின்கண்ணே பவவாய்த்திரண்ட குண்டலங்களை உடைய இல்லானைக் கடுதல் மேம்பாடு என்ற சொல்ஹூவர் (பெரியோர்); (ஆகலால்), தாக் பருவத்தில் ஆழோடு பொருந்திய காலைக்கு ஆண்டு இளையாளைக் கூடிப் பிரத்தியடசமாக (அம்மேம்பாட்டுடைக்) காண்பாயாக; மேஞ்மேஹும் வளரும் அங்பால் தூயஅறிவே வடிவமாகக்கொண்ட பகவான் அருளைச் செய்வதற்கு வழியை அறிவாயாக.

கநுந்துரை:—தனங்கு காலைக்கு ஆண்டு இளையாயும் ஆழோடு கடியவாயு முன்ன ஒருக்கினைய மண்டத், பொருங் செய்து, தீங்பம் ஆறுபவித்து, அங்பை வார்த்தைப் பகவான் அருளை ஆக்குக.

விடேவுரை:—பிரிவு இன் பத்தின்கண்ணே அறிக விருப்பத்தைத் தருமாதலால் “பாலை வார்த்தை” என்றார்.

இன்பப்பர்

“வருகமற் தொண்கன் ஒருளான்; பகுகுவன், வைதல்லோய் எல்லாம் கெடு” என்றது திருக்குறவ், மாலையில் காதவரைக் கடுதல் நிதிக இன்பம் பயக்குமென்பது “காலை யரும்பிப் பகவெல்லாம் போதாகி, மாலை மலருமிட் கோய்” என்னும் திருக்குறவால் விளக்கும். அழகோடு பொருங்கிய காலைக்கு ஆண்டு இன்னொன்றை மனக்கவேண்டுமென்றுத் தூரியர் வழக்கு இஃது இன்றயனாகப் பொருளுக்கு கட்டேரனுர் உவாச்துன்ன “இல்லும் பதினாறுட்கைப் பிராயத்தானும் இவ்வும் பண்ணீ ராட்டைப் பிராயத்தானாய் ஒத்த பண்பும் ஒத்த கைஞாம் ஒத்த அண்புக் கூச்ச செல்கழும் ஒத்த கல்வியுமுகடயாய்ப் பிறிப்தான்றித்து கணவிழ்றிப் போக்குவைப்பார்” என்னும் வாக்கியத்தால் விளக்கும். அங்பால் வாலறிவன் அருள் ஆகு மெண்பது “அண்புற் றமர்க்கத வழக்கேன்ப வையகந் தின்புற் றூர் எய்தும் சிறப்பு” என்னும் திருக்குறவால் விளக்கும். ‘கணக்குழழி’ என்பது அங்கொழித் தொகை. “காவத்தால்”, “என்பது வேற்றுண்ம மயக்கம். ‘காலைக்கு’ என்பதும் ‘ஓல ஏறிகன்’ என்பதும் ஆகு பெயர்கள். “பாலை வனர்த்தி” என்றும் பாடம்.

(ம)

உ. அழுக்குடம்புச் சீழ்கோன் யாத்தசீர் மெல்லியலை யான மூழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக்குழீலிங்கூட வெண்ணே செறிகாமம் பூட்டு மியல்மாரன் மன்னரசான் மாண்பூப் புலகு.

அதுவைப்பி:—சீழ் கீரான் யாத்த சீர் அழுக்கு உடம்பை யுடைய மெல்லியலை யானத்தால் மூழுக்காட்டி மன்றின்முன் மையகந்தாகக் குழீலிக் கூடல் என்னே உலகு செறிக்க காமத்தைப் பூட்டும் இயல் மாரனுகிய மன் அரசால் மாண்பூப்பு.

பதவுரை:—இழ் கீர் யாத்த செர-இந்த கீரால் பிழைப் புண்ட தன்மையுள்ள, அழுக்கு உடம்பு-அழுக்கு உடம்பை விடையை, மெல்லியலை — மெல்லிய தன்மையாலே, யானங்கு மூழுக்காட்டி-வரசனைக்கட்டால் மூழுக்காட்டி, மறைங்கு முன்-(வலியான காலத்திற் கடியுள்ள) காபையார் முன்னர், காயைத்தாக குழிலி - கையினிடமாகக் கொண்டு, கூடல் என்றே- (மணக்கு) கூடுதல் யாது காரணம்? உலகு - உலக மானது, செறி காமம் பூட்டும் - செறித்த காமத்தைச் சேர்க்கும், இவுல் மரங்கு-இயல்புள்ள மன்மதனுடைய, மன் அரசால்-நிலை பெற்ற அரசாட்சியால், மாண் பூப்பு-மாட்சிகுமைப் பட்ட பொலிவாம்.

போழிப்புரை:—இரத்தகீரால் பிழைப்புண்ட தன்மையுள்ள அழுக்குடம்பையுடைய மெல்லிய தன்மையாலோ காசனைக்கட்டால் மூழுக்காட்டி, (வலியான காலத்திற் கடியுள்ள) காபையார் முன்னர்க் கையினிடமாகக் கொண்டு (மணக்கு) கூடுதல் யாது காரணம்? உலகமானது செறித்த காமத்தைச் சேர்க்கும் இயல்புள்ள மன்மதனுடைய நிலை பெற்ற அரசாட்சியால் மாட்சிகுமைப்பட்ட பொலிவாம்.

கஞ்சத்துரை:—உலகத்திலுள்ளார் பலரும் இங்பத்தே விருப்பமுடையவர். அதனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெண்ணை மணக்கு கொக்கின்றனர்.

விசேஷங்களை:—இச்செய்யுள்ள முதல்பாகம் இங்காந்த வகையை இகழும் தறவினாலையை விடு; இரண்டாம் பாகம் விடுட. “குடரும் கொழுவும் குருதியும் ஏன்பும், தொடரும் கரும்பொடு தோலும்—இடையிடையே, கலத்த தழியும்

வரும்புமாம் மற்றிவற்றன்; எத்திரத்தாக் கார்சோவந் யான்” என்றார் காலடியார். உலகம் மன்மதனது அரசாட்டியின் பொலிஙாம்’ என்பதன் பொருள், ‘உகலத்தாரெல் வாம் மனமதன் அரசாட்டிக்குக் கீழ்ப்பட்டவு’ ரென்பது. பிச் போத சக்திரோதய ஆசிரியரும் “ஒத்தேஹம் உருவமில்லாப் பிரம்மோன்று கோவெபூரி உருவ முன்னார், எத்தேவு ராயினு மோர் பூஞ்சையால் தம்பே”த மெல்லாம் கீங்கி, மத்திரி யுடையிர்போல் மாம்சமுக்கு செயல்மறக்கு மடவா ராகசப், பிச்தேறி யிதமுக்குற்ற பேநதயர்க்கும் பேநதய ராய்ப் பின்செல்லாரால்” என்றார். இச்செய்யுளின் முதலடி ஒத்து சீக்கிளாக் கொண்டுள்ளது, “மெல்லியல்” என்பது அங் மொழித்தொகை. ‘கைகந்தாக்’ என்பது ‘கந்தா’ என விகாரப்பட்டு கிண்றது. காரம் அறிவினு. ‘குழீ இக்கடல்’ என்றும் அங்கெடைச் சொல்லைப் “புளிமங்காய்”க் கோகங்கொக்க.

உடு. இன்ப விபலேரார் யானர் விழைகாம்
பெரன்னி னனியலறிற் செல்விதாங்—தன்மேனி
முத்த முறுவன் முயக்கொக்கி னன்னந்தின்
பெற்றியரி னன்பெறும் பேறு.

அதுவுயமி:—(ஸிலர்) இன்ப இயலை ஓரார். யானர் விழையும் காமம் போன்னினும் அணி மலரினும் செல்விதாம் தன்மேனியும் முத்தமும் முறுவலும் முயக்கும் ஒக்கின், அங் நாத்தின் பெற்றியரின் பெறும் பேறு என்க?

பதவுரை:—(ஸிலர்) இன்ப இயல் ஓரார்—(ஸிலர்) இன் பத்தின் தன்மையை அறியார். யானர் விழை காமம்-புஞ்சு

புதிதாக விரும்பும் காமம், பொன்னிங்-பொன்னினும், அகி மலரின்-ஆழசிய மலரினும், செவ்விதாம்-இன்பத்தைத் தரு வதாம். நன்மோளி-தனது உடம்பும், முத்தம்-பல்லாம், முற வல்-ககையும், முயக்கும்-கட்டமும், ஒக்சின்-உப்ப அகமக் திருப்பிங், அன்னத்தின் பெற்றியரின்-அன்னத்தினது நன் அமையையுடைய பெண்களைப்போல, பெறும் பேறு-(ஒருவன்) பெறும் செல்வம், என்-(வேறு) யாது?

போதிப்புரை:— (சிலர்) இன்பத்தின் நன்மையை அறியார். புதிதுபுதிதாக விரும்பும் காமம் பொன்னினும் ஆழசிய மலரினும் இன்பத்தைத் தருவதாம். தனது உடம்பும் பல்லாம் ககையும் கட்டமும் உப்ப அகமக் திருப்பிங் அன்னத்தினது நன்மையையுடைய பெண்களைப்போல (ஒருவன்) பெறும் செல்வம் (வேறு) யாது?

கநுத்துரை:—உருசலமும் குணசலமும் உடைய பெண்ணேடு கடி வாழ்தலே, ஒருவன் பெற்றக்க பேறு ஜெல்லாவற்றிலும் சிறந்த பேரும்.

விசேஷவுரை:—யானர்-புதிது, ‘சேவிகழைட்டுக்கொறி யும் தோறும்’ இன்பம் புதித புதிதாகத் தோக்குவதால் அதனை ‘யானர்’ என அடைமொழி கொடுத்துக் கூறினார். காமம்-தலைவற்றும் தலைவியும் கூடும் கட்டம். மேனியும் முத்தமும் முறவறும் அகமக்கிருத்தவினாது சிறப்பைப்பற்றி “முறிபேனி முத்தம் முறவுல் வெறிகாற்றம், வேலூண்கள் வேய்த்தோ எவ்ட்டு” எனவும், முயக்கின் சிறப்பைப்பற்றி “தம்மி விருந்து தமதுபாத் துண்டற்றால், அம்மா அரிவை முயக்கு” எனவும், “மலரினு மெல்லினு காமம் கிவதென்,

இன்பப்பால்

செவ்வி தலைப்படு வார்" எனவும் பொய்யாமோழியார் கூறியுள்ளார். முக்குப்போன்றிருத்தால், பல முத்தெனப் பட்டது. இந்தன் முறைவிக்கும் காரணத்தால், கை முற வல்லைப் பட்டது. 'ஒங்கின்' என்பது அங்கினது அமைக் 'திருக்கவேண்டிய இயல்பின் அமைக்கிருப்பின் என்ற பொருள்படும். அங்குத்தின் தன்மையாவது திரும் பாதும்கலத்து கலக்கப்பட்ட காலையில், இரண்டையும் பிரித்து கூர விலக கிப் பாலை யுன்னுதல். அது போல, இன்பம் தயக்கும் காலையில் கேரும் புலவியை கீக்கி இன்பத்தைத் தயந்தலாம். அங்கியும், அங்குத்தின் கலடையைப் போன்ற அழிய கலடைய யுடையாரேன்று உரைப்பிழும் அமையும். ஒருவங் பெறும் பேறுகளில் தகுதியைக்க பெண்ணே சிறாச பேறே என்பது "பெண்ணிற் பெருக்கத்தையாவும் கற்பென் னும், தின்மையுண் டாகப் பெறின்" என்னும் திருக்குறளா னும் விளக்கும். 'என்' என்னும் வினா 'வேறில்லை' என்னும் பொருள் தக்குதிச்சுறுது. சிலர் என்பது எச்சமரக வருவிக்கப் பட்டது. 'பொன்னினும்' என்பதும் 'மலினும்' என்பதும் முயக்கு என்பதும் உம்மை தொக்கு கின்றன. (க)

உ. குவி கெருஞ்சிக்காய் ஸிர்மூல்ளி தும்பையலர்
காவியன் சேற்கண் குறுங்தொடியா—ாவிக்
கினிய ரிஜெசோ ஸிர்க்கண்மா ஞாலத்
தனிமைக் கல்ரேர் கரி.

அதுவயம்:—தூவியை கெருஞ்சிக்காயாகவும் தும்பையலரை ஸிர்மூன்னியாகவும் கொங்கும் அடியையும், காவியையும் சேலையும் அங்கு கண்ணையும் உடைய குறுங்தொடி

இன்னிகூ

யார். ஆவிக்கு இனியர். இணைசேராராஜை அவர் ஈர்க்கண் மா ஞாவத்துந் தனிமைக்கு ஓர் கரி.

பதவிகரர்:— தலை-துண்ட்டின் தலையை, கெருஞ்சிக் காய்-கெருஞ்சிக்காயாகவும், தும்பையலர் சீர்முன்னி-தும்பையலரை சீர்முன்னியாகவும் (கொங்கும் அடிகளையும்), காலி-நிலோற்பல மலையும், சேல்-சேல்மீனையும், அங்கு-ஒந்த, கண்-கண்களையும் உடைய, குருக்தொடியர்-கிரியவளைகளை அணிக்க மகளிர், ஆவிக்கு இனியர்-(ஆடவரிக்) உயிர்க்கு இனிய துணையாவர். இணைசேரார் அவர்-துந்தனையை இனிய துணையைக் கொங்காதவராஜை அவர், ஈர்க்கண் மா ஞாவத்து-குளிர்ச்சிபொருத்திய இடமகன்ற பெரிய புலியின் கண்ணே, தனிமைக்கு-தனிமையுற்று வருக்குத்தந்து, ஓர் கரிசுப்பற்ற சான்றுவர்.

போழிப்புரர்:— துண்ட்டின் தலையை கெருஞ்சிக்காயாகவும் தும்பையலரை சீர்முன்னியாகவும் கொங்கும் அடிகளையும், நிலோற்பலமலையும் சேல்மீனையும் ஒந்த கண்களையும் உடைய குறுகிய வளைகளை அணிக்க மகளிர் (ஆடவரிக்) உயிர்க்கு இனிய துணையாவர். சுத்தனையை இனிய துணையைக் கொங்காதவராஜை அவர், குளிர்ச்சிபொருத்திய இடமகன்ற பெரிய புலியின்கண்ணே தனிமையுற்று வருக்குத்துவதற்கு ஒப்பற்ற சான்றுவர்.

கந்த்சிஷா:— ஆடவரிக் உயிர்க்கு இனிய துணையாஜை இவ்வளைக் கொங்காதார் உலகத்தின் கண்ணே தனிமையுற்றுத் துண்ப முறைவர்.

இன்பப்பால்

விசேஷங்களை :— “அனிச்சமும் அன்னத்தின் துவியும் காதர், அடிக்கு கெருஞ்சிப் பழும்” எனவும், “காணிற் குவளை விவ்த்து கில்லேஞ்சுக்கும், மாணியூ கண்ணேவுல்வே மென்று” எனவும் மாதர் அடிகளையும் கண்களையும் சிறப்பித் தூக்கறினர் திருக்குற்றங்களினியர். நம் உயிர்க்கு இனிய துணையாகிய பெண்ணை வெறுத்த ஆடவர் உலகத்திலுள்ள மற் கறையாவகரையும் வெறுப்பு ரெங்பதுபற்றி அவரைத் தனிக்கூக்கும் கரி ஏன்றார். “இன்னு தினனில்லூர் வாழ்தல்; அதனில்லும், இன்னு தினியார்ப் பிரிவு” — திருக்குற்றன். கொள்ளும் அடி’ என்பது எச்சமாக வருவிக்கப்பட்டது. ‘குாவந்து’ என்பது ‘அந்த’ச் சாரியை கெட்டு கிண்றது. (எ)

உள் காமம்யீ ழின்பக் கடலாமே காதலரி

னேம விருக்ககயே தூக்திரையா—மேமத்தீன்
 • டாம்பரலே தோன்று மளியூட ஸம்பாலிற்
 தெற்றித் தெறிப்பா மொளியெளிபாய்கண்னே
 துற்றுக்கப்பாய்ப் பெற்ற மகவு. [சீர்த்

அதுவயம் :—காமமே வீழும் ழின்பக் கடலாம்; காதலரி னின் ஏம இருக்ககயே தூவும் திரையாம்; தோன்றும் அனி யே ஏமத்து சண்டும் பரலாம்; வடலே தூம் பரவில் தெற்றித் தெறிப்பு ஒளியாம்; சீர்த்து உற்று உகப்பாய்ப் பெற்ற மகவே ஒளிபாயும் கண்ணும்.

பதவுகரை :—காமமே - காமவேட்கையே, வீழ் இன்பக் கடலாம்-மாந்தர் விரும்பும் இன்பக்கடலாம்; காதலரின் ஏம இருக்ககயே-காதலன் காதவியாகிய இருவரது சேமச் சேர்க்கங்கை, தூம் திரையாம் - (அங்கடல்) தூவும் அலையாம்;

இன்னிலை

தோன்ற அவியே - (அவ்விருவரிடத்தும்) உண்டாகும் அங்கே, ஏமத்து சண்டும் பரலாம்-ஆச்சேம் இருப்பாகிய அலையினின்ற இவளிகளும் முத்தாம்; ஜடவே - (அவ்விருவருள்ளும்) உண்டாகும் புலவியே, ஆம் பரவில் தெற்றித் தெறிப்பு ஒனியாம்-(அவ்வாறு) ஆகும் முத்தினின்ற எழுங்கு பாயும்-ஒனியாம்; சிர்து உற்று உகப்பாய் பெற்ற மகவே-(அவ்விருவரும்) சிறங்கு பொருக்கி உவக்கு பெற்ற (இருபால்) மக்கவே, ஒளி பாயும் கண்ணும்-அவ்வொளி பாயும் கண்களாம்.

போழிப்புகா:—காம வேட்கையே மாந்தர் விரும்பும் இன்பக் கடலாம்; காதலன் காதலியாகிய இருவரது சேமச் சேர்க்கையே (அக்கடல்) நாவும் அலையாம்; (அவ்விருவரிடத்தும்) உண்டாகும் அங்கே அச்சேம் இருப்பாகிய அலையினி ஸ்ரு வெளிகளும் முத்தாம்; அவ்விருவருள்ளும் உண்டாகும் புலவியே அவ்வாருகும் முத்தினின்ற எழுங்கு பாயும் ஒளி யாம்; அவ்விருவரும் சிறங்கு பொருக்கி உவக்கு பெற்ற (இருபால்) மக்கவே அவ்வொளி பாயும் கண்களாம்.

கருத்துரை:—இன்பத்திற்கு இருவரது வேட்கையும், இருவரது சேர்க்கையும், இருவரது அங்பும், இருவரது புலவியும், இருவரது தெளியும், இருவரது கூட்டமும், இருவகை மக்களும் சிறப்பு.

விசேடவரை:—“இன்பம் கடல்மற்றுக் காமம்”.— திருக்குறவ். “காமக் கடல்மன்று முண்டே”.— திருக்குறவ். “பெண்ணலத்தினைப் பெருதவர் மகவினைப் பெருதார், பெண்ணலத்தினைப் பெற்றவ ரேமகப் பெற்றார், பெண்ணலத்தினை மகவெபற் றிருமையும் பெறுவார், பெண்ணலத் தினு ஈங்கியோர் பெரும்பொரு ஞங்டோ”- பிரமோத்தா

இன்பப்பால்

காண்டம். “புத்தலிற் புத்தேனு உண்டோ சிவத்தொடு, கீரியைக் காண்டு கூத்து”.— திருக்குறவ். “கலத்தனக வீவார்க் கேவர் புலத்தனக, பூங்கள் கண்டு கூத்து”.— திருக்குறவ். “ஷட் துண்டர்தல் புணர்த விகங்காயம், கூடி யார் பெற்ற பயன்”.— திருக்குறவ். ‘கடலாமே’ என்பதன் ஏகாரம் ‘காமம்’ என்பதனேலூடும், ‘பரவே’ என்பதன் ஏகாரம் ‘ஆளி’ என்பதனேலூடும், ‘ஈண்டாம்’ என்பதன் ஆக்கச்சொல் ‘ஒளி’ என்பதனேலூடும், கூட்டியுரைக்கப்பட்டன. ‘ஷட் வே’ என்பது ஏகாரம் கெட்டு கின்றது. (அ)

உ.அ. கறங்குபறை கானு வுறுவுணைக் காதற் பிறக்கறை காவாரு மஃதே—திறமிரங்கி ஆடி யுணர்வாரே தாமிழசவர் பல்கால மீடிலதே ரின்ப விருந்து.

* அதுவயம்:—கறங்கு பறை உற்ற ஆணைக் கானு; காதல் பிறக்க அழறயும் காவாரும் அஃதே. திறத்தால் இரங்கி ஆடி உணர்வாரே ஈடிலது ஏர் இன்ப விருந்தைப் பல்காலம் மிழசவர்.

பதவுரை:—கறங்கு பறை-(பலியிடுக்கால்) ஓலிக்கின்ற பறைகள், உது ஊனை-பலியிட்ட ஊனிக் கிறப்பை, கானு-அறியமாட்டா; (அது போல,) காதல் பிறக்க அழற-காமத் காத வெளிப்படச் சொல்லுகின்ற, காவாரும்-காவினை உடையவரும், அஃதே-இன்பத்தின் கிறப்பை அறியமாட்டார். திறம் இரங்கி-(காதலருங் ஒருவர்) பிரிவால் வருங்கி, ஆடி உணர்வாரே-புலக்குது தெளிபவரே, ஈடிலது ஈர்-ஒப்பில்லாத தாகிய கிறப்புப் பொருள்கிய, இன்ப விருந்து-இன்ப விருங்களை, பல்காலம்-கெடுக்காலம், மிழசவர்-தயப்பர்.

போழிப்புரை:—(பலியிடுங்கால்) ஒவிச்சிங்றபதறாகச் சமிதிட்ட ஊனின் சிறப்பை அறியமாட்டா; (அது பேஸ்,) காமத்தை வெளிப்படச் சொல்லுகின்ற நாவினையுடையவும் இங்பத்தின் சிறப்பை அறிய மாட்டார். (காதலருள் ஒரு வர்) பிரிவால் ஏராளமாக பூலக்குத் தெளிப்பவரே ஒப்பிங்லாததற்கிய சிறப்புப் பொருள்திய இங்ப விருந்தினை கெடுக்காலம் துய்ப்பார்.

கஞ்சிதுமரா:—காமத்தை வெளியிட்டுப் பேசுபார் அதன் கலையை அறியமாட்டார்; காமத்தை உண்டாக்கிப் பூலக்குத் தெளிப்பவரே அச்சுக்கலையை அறிவார்.

விசேஷவுரை:—அகத்திலுள்ள வேட்கலை வெளி யிடுக் தோறும் அதன் ஆற்றல் குறையும் என்பது இதையன்றாகப் பொருளுக்கு கீட்கின்ற உரைத்துள்ள உரையிற் கண்ட “மூடி வேவாசின்றதேர் பொருளை மூடி திறக்கவிடத்து அந்து ஸின்ற வெப்பம் குறைபடும்” என்பதாலும் விகங்கும். “கயங்கொழு எறுமலர் கயங்கு குவகைப், பயங்கொழு தேனுகர் சுரும்பின் பாண்மைபோல், வயங்கிகழு மகாங்கிச மனந்திருச் சியே, முயங்கிங்கர்க் கண்ணியற் றின்ப முற்றுமோ”.—பிரமோத் தர காண்டம். “உலுதல் காமத்திற் கிண்பம்; அதற்கிண்பம், கூடி முயங்கப் பெறின்”.—திருக்குறள். “நாம்வீழ்வராச் தம் வீழப் பெற்றவர் பெற்றுகே, காமத்துக் காழில் கனி”.—திருக்குறள். ‘நாம்’ என்பது அசை. ‘பிரமக்’ என்பது சுற்றாகரம் கெட்டு நின்றது. ‘அஃது’ என்னும் கட்டுப்பெயர் கானுமையைச் சுட்டி நின்றது. அதன் ஏராம் தேற்றம். உயர்வாரே என்பதன் ஏராம் பிரிவினை

(க)

இன்பப்பால்

உ. தோற்குரே வெல்வர் துணையினசவர் தோட்டியானே
யேற்றுக் கழுதியார் மிக்காலை யாஸ்வங்காவர்
போற்றவிக் கூடல் கரி.

அதுவையீடு—யானை ஏற்றுக் கோட்டுக் கழல் தொடியா
நாய மிக்காலை யார் வரைவர்கள் துணையினசவாருக்கு தோற்கு
ரே வெல்வர்; போற்ற அளியால் கூடல் கரி.

பாநாவாரா:—யானை ஏற்று கோட்டு - யானைக் கடாவீன்
கொம்பாலிழைத்த, கழல் தொடியார் - தன்னடையையும் வளை
யையும் புனைக்கவாகிய, மிக்காலை-வலியின்மிக்க மகன்கா,
யார் வரைவர்-யாவர் வெல்வா? துணையினசவார்-வாழ்க்கைத்
துணையோடு இங்பம் அனுபவிப்பவருஞ், தோற்குரே வெல்
வர்-(புலவியின்கண்ணே) தோற்றவரே வெற்றியக்டவர்; போ
ற்ற அளிக்கூடல் கரி-(தோற்ற பிக்னர்த் தோற்றவங்கா மற்காற
யார்) போற்றும் அன்பால் கடுதவே (தோற்குரே வெல்வ
ரெங்பதற்குச்) சான்று.

போழிப்புரா:—யானைக் கடாவீன் கொம்பாலிழைத்த
தன்னடையையும் வளையையும் புனைக்கவாகிய வலியின்
மிக்க மகன்கா யாவாச் வெல்வர்? வாழ்க்கைத் துணையோடு
இங்பம் அனுபவிப்பவருஞ் (புலவியின்கண்ணே) தோற்றவரே
வெற்றியக்டவர்; (தோற்ற பிக்னர்த் தோற்றவங்கா மற்காற
யார்) போற்றும் அன்பால் கடுதவே (தோற்றவர் வெல்வ
ரெங்பதற்குச்) சான்று.

கருத்துநாரா:—காதவர் இருவருஞ்ஞும் தோன்றும் புலவியின்கண்ணே தோற்றவரே மிக்க இங்பம் அடைவர்.

விசேடவாரா:—ஷட்டு உணர்த்தற்கு ஆண்மகனே முங்கைக்கும் என்பது குறிப்பெச்சம். “கடவுள் ரேத்தவர்

வென்றுர் அது மன்னும், வடவற் காணப் படும்."—திருக் குறள். இது மூன்றாயால் வந்தமையின் சிக்கியல் வென்பது. மிகசொர் எனவும் யாவுக்காவர் எனவும் பாடம். (ஐ)

நடி. காதல் விரிசிலத் தாரா வகைகானுர்

சாதனன் நெரன்ப தகையையோர்—காதலு சாக்கி யளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே கோக்கிலைர கோவ தெவன்.

அதுவுமைம்:—விரிந்த நிலத்துக் காதலது ஆரா வகையைக் கானுர் சாதல் கூற என்ப. தகையையோரது காதலும் ஆக்கி அளிந்து அழிக்கும் கந்தழியின் பேர் உருவே. கோக்கு இலைர கோவதால் எவன்?

பதவியார:—விரிந்த நிலத்து - அகன்ற (இல்) உலகின் கண், காதல்-இன்பத்தினது, ஆரா-பெருகும், வகை கானுர்-தன்மையினை அறியாதார், சாதல்-(காம இன்பத்திற்காக வாழ்தலிலூம்) இறந்தல், கன்று என்ப-உன்னம் என்பர். தகை யையோர்- (ஒருவருக்கொருவர்) தகுதியான காதலருடைய, காதலும்-இன்பமும், ஆக்கி அளிந்து அழிக்கும் -(உலகங்களை யெல்லாம்) சிருட்டித்து இரட்சித்துச் சம்மரிக்கும், கந்தழி யின்-கடவுளது, பேர் உருவே-பெரிய உருவேயாம். கோக்கு இலைர-(இய்வுன்னமையை அறியும்) அறிவில்ஸாதவரை, சேர வது-கொங்கு கொங்வதால், எவன்-யாது(பயண்சண்டாகும்)?

போழிப்புரை:—அகன்ற (இல்) உலகின்கண் இன்பத்தினது பெருகும் தன்மையினை அறியாதார்(காம இன்பத்திற்காக வாழ்தலிலூம்) இறந்தல் உன்னம் என்பர். (ஒருவருக்கொருவர்) தகுதியான காதலருடைய இன்பமும் (உலகங்களையெல்லாம்) சிருட்டித்து இரட்சித்து சம்மரிக்கும் கடவு

தின்பப்பால்

அது பெரிய உருவேயாம். (இங்குக்கூறுமையை அறியும்) அது வில்லாதானா ரோக்கு கொங்குதால் யாது (பயன் உண்டாகும்)?

கடுத்துக்கா:—தகுதியான காதலர் துபவிக்கும் இன் பழும் கடவுள்ளுடை உருவமாதலால் அது வெறுக்கத்தக்க தன்று.

விசேடவுக்கா:—“பொய்க்கை யற்றிட எனவைப் புன வெள விரும்பிக், வைமிகசுக் கொண்ட வைமிழ்தினைக் கமரு குத் தாங்கு, மெய்க்கை யிற்கில் குண்டெனும் வீடுபே ஹங்கி, யிம்கை யிற்படிய வீழுக்குத் தங்கதின் நெண்ணைம்”, “மது விலாதவான் மதிமுக மடங்கதையர் புண்ட்பூபச், சிறியவின்ப மென் நூரைசெய்வ ரண்ணதன் சிறப்பை, யறிவறேயெளி ஞங்கதே பேரின்ப மாகு, மிகறவந்தியது கேட்டியேன் மோழி குவ் வென்றான்”.—இவை கந்தபுராணம். (ஷ)

ந.க. அள்கு மனிகாகைப் பேண வணியா

ஈழுகரிவை வீழ்முயக்கை யண்ணுக்—தளியாளர் பெற்ற பிறக்கெறிந்து புத்தாய பெட்டுமூதும் பெற்றியர் பெட்ட கழுது.

அதுவயம்:—அள்கும் அளியாள் காகைப் பேண, அணி ஆர் அழுகு அளிவை வீழும் முயக்கை அண்ணுக் காரியானர், பெற்ற பிறக்கு ஏறிக்கு புத்தாய பெட்டு உழுதும் பெற்றியர். (ஆவர்) பெட்ட கழுது.

பதவுகா:—அள்கும்-சேவுதும், அயி-அங்பால், காகை- (தனது) பெட்டகைய, பேண-(கடிவாழ்க்கு) இன்பமுற,

இன்னிக்கீல்

அணிலுர்-அணிகள் ஆர்த, அஷுகு-அழகையுடைய, அரிவை-அரிவையைகர, வீழ் முயக்கை-விரும்பிக் (கடும்) கட்டத் தாத, அண்ணு-பொருங்தாத, தளி ஆசர்-சாப்பாட்டுப்பிரியர், பேற்ற-(தம் சையில்) பெற்ற அரிச பொருங்களை, பிறகு எறிக்துவிக்குவது எறிக்துவிட்டு, புக்தாய-புதிய பொருங்களை, பெட்டு உழூம்-பெறவிரும்பித் துங்பம் உறும், பெற் நியர்-தங்கமையாவர். (ஆவர்) பெட்ட கழுது-அவர் (பெற்ற பொருங்களை அதுபவியாது மேறும்மேலும் பெற விரும்பும்) ஆகையிக்க பேணய ஒப்பர்.

போதிப்புரா:— ஜேவஹம் அன்கையுடைய (தனது) பெட்கையைக் (கடிவாழ்த்து) இன்பமுற, அணிகளையும் அழகையும் பொருங்கிய அரிவையைகர விரும்பிக்கூடும் கட்டத்தை விரும்பாத சாப்பாட்டுப் பிரியர், தம் சையில் பெற்ற அரிய பொருங்களைப் பிஸ்துவுல் எறிக்துவிட்டுப் புதிய பொருங்களைப் பெற விரும்பித் துங்பம் உறும் தண்ணூய ராவர். ஆவர் (பெற்ற பொருங்களை அதுபவியாது மேறும் மேறும் பெற விரும்பும்) ஆகையிக்க பேணய ஒப்பர்.

கஞ்சத்துரை:— இல்லாழ்க்கை இன்பத்தை அதுபவியாது துறவிக்கப்பத்தை அடைய விரும்புபவர் பேரர்க்கை கொண்ட பெய்களோ டொப்பர்.

விசேடவுறை:— அணியும் அஷுகு முடைய அரிவையர் என்றது செயற்கை யழகும் இயற்கை யழகும் பொருங்கிய ஒரென்பக்கதக் காட்டுதற்கே. மெய்வான துறவியா பிருக் தால், உணவையும் துறக்கவேண்டு மென்பக்கதக் குறிக்கவே “தளியானர் என்றார். “நாம்விழ்வார் மென்குரூட் உயில் விரிவிதுகெரல், தாமரைக் கண்ணு தூலகு”..-திருக்குறள்(யெ)

இன்அப்பால் முற்றிற்று.

வீட்டுப்பால்.

‘வீட்டுப்பால்’ என்பது ‘வீட்கையுப்பற்றிக்கூதும் பகுதி’ எனப் பொருள்படும். இன்பத்தை அறுபசித்து வீட்டுத்த பின்னாலோ ஆடையப்படுவதாலால், வீடு முடிவின்கண் கூறப்பட்டது. ‘வீட்டிலக்கப்பால்’ என்றும் பாடம்.

இல்லியல்.

‘இல்லியல்’ என்பது ‘இல்லற வியல்பு’ எனப் பொருள்படும். ‘இல்’ என்பதுதாகு பெயரங்களுடு இல்லறத்தை உணர்த்தி விள்ளது.

ஒ. நுத்த அரிசுமயனா ஓடற் இனியனாக
குற்ற மொழுங் குணத்தளாக்—கற்றறிஞர்ப்
பேறுங் தகையளாக் கொண்கண் குறிப்பறிக்கு.
நானுங் தகையளான் பென்.

யம்:— ஒத்த உரிமையளாக ஓடற்கு இனியனாகக் குற்றத்தை ஒருங்ம் குணத்தனாகக் கற்ற அறிஞரைப் பேறுங் தகையளாகக் கொண்கணது குறிப்பை அறிக்கு நானும் தகையன் ஆள் பெண்.

பந்தாரா:— ஒத்த உரிமையளாக ~ (வயது, கல்வி,
செல்வம் முதலியவற்றில் கணவலுட்கு)ஒப்பான உரிமையை,
ஆடையவளாவும், ஓடற்கு இனியனாக-புலத்தற்கு இனிமை
யை ஆடையவளாவும், குற்றம் ஒருங்ம் குணத்தனாக-குற்றங்

என் சிக்கும் குணங்களையுடையவனாகவும், ஏற்ற அறிஞர் பேந்தும் நலையாக- (இலக்கிய இலக்கணங்களைக்) எற்ற அறிஞரானாலோர் உபசரிக்கும் நன்மை யுடையவனாகவும், கொண்டன் குறிப்பு ஆறிக்கு ராஜாம் நலையங்களைத் தோக்கத்தை அறிக்கு பணிக்கு ஒழுகும் நன்மையை யுடைய வன்கள், ஆன் பெண்- (இல்லறத்தை) ஆளும் பெண்ணுள்ள.

போதிப்புரை:— (வயது, கல்வி, செல்வம் முதலியலற்றில் கணவதைக்கு) ஒப்பான உரிமையையுடையவனாகவும், முலத்தற்கு இனிக்கூடிய யுடையவனாகவும், குற்றங்கள்கீக்கும் குணங்களை யுடையவனாகவும், (இலக்கிய இலக்கணங்களைக்) ஏற்ற அறிஞரானாலோர் உபசரிக்கும் நன்மையை யுடையவனாகவும், கணவனது கோக்கத்தை அறிக்கு பணிக்கு ஒழுகும் நன்மையை யுடையவன், இல்லறத்தை ஆளும் பெண்ணுவன்.

கருத்துரை:— ஈண்டுக் கறிய இலட்சணங்களை யுடையவனே இல்லறத்தை ஈடத்துவதற்குத் தக்கவன்.

விசேடவுரை:— வயது, கல்வி, செல்வம் முதலியலற்றில் நலையெடுத் தலைவி ஒத்த உரிமையையுடையனாயிருத் தல் வேண்டுமென்பது “பிறப்பே குடிமை ஆண்மை ஆண் டொடு, உருவ திறுத் தாம வாயில், திறறபே அருளே உணர்வோடு திருவென, முறையுறக் கிங்கத் தூப்பினது வகை யே” என்றும் தொல்காப்பியச் சூத்திரத்தாலும், அவன் ஈடற்கு இனியனாயிருத்தல் வேண்டுமென்பது “ நலத்துக்கை கல்லவர்க் கேளர் முலத்துக்கை, மூவன்ன கண்ணு ரத்து ” என்றும் திருக்குறளாலும், அவன் தனது கணவதையை

குறிப்பறிக்தொழுகுதலும் காலைதலும் வேண்டுமென்பது “கொண்டான் குறிப்பறிவாக் பெண்டாட்டி” என்னும் திரிகடுகத்தாலும் “கொண்டான் குறிப்பொழுகல் கறிய காலைதலும், கண்டது கண்டு விளையாலை—வீன்று, வெறுப்புன செய்யாலை வெளிகாலை நீக்கி, உறுப்போ இனர்வுடையாக் பெண்” என்னும் அறதெறிக்கூர்த்தாலும், அவன் குற்றம் ஒருங்கும் குணத்தொர் யிருத்தல்வேண்டு மென்பது “மனைத்தக்க மாண்புடைய காகிததற் கொண்டான், வசத்தக்கான் வாழ்க்கைத் துணை” என்னும் திருக்குறவாலும், அவன் ஏற்றறிஞரைப் பேணும் தகையார் யிருத்தல் வேண்டுமென்பது “அறக்க வசத்தம் தன்ப ராணிஞால், துறக்கு கோர்ப்பிறப் போர்தொழில் செய்குார், திறக்க தொல்குலத் தெய்வம் பசுவிருக், திறக்க கோர்க்கும் பகுத்தினி தண்பரால்” என்னும் காசிகண்டத்தாலும் விவக்கும். ‘கற்றறிஞர்ப் பேணுக் கைகயீரா’ என்பதற்குப் ‘பல நூல்களையும் (அவன்) கற்று அரிஞரப்பேணும் தன்மையை யுடையாக’ என்னும் பொருளும் அனுமங்கிருத்தல் காண்க. ‘கொண்கன் குறிப்பறிக்கு காலைக்கையன்’ என்பதற்குக் ‘கணவனுடைய கோக்கத்தின் படி ஒழுகி (ப்பிற ஓடவரைக் காணின்) காலைக் காலையை யுடையவன்’ என்றுகைப்பிழும் அனுமயும். ‘உரிமையாக,’ ‘இனியனாக,’ ‘குணத்தனாக,’ ‘தகையனாக’ என்பன ஈது கெட்டு கிட்டன. ‘தகையாக் பெண்’ எனவும் பாடும்.

கூ. மனைக்கொளிசேய் காற்பணியோன் சௌப் புலக்கார் வினைக்கொளியாக்க கட்கா மனாவி—முனைக்கஞ்சா ஹீர ரொளியா மடமே யரிகவயர்க்கா மேரொளியா மில்லுடையான் நுப்பு.

அநுவயக்:— மீணக்குச் சேய் ஒனி (யாம்); காரம் புலத் திற்கு ஆர் வினைக்கு கால் பணியோன் ஒளியாம்; கட்கு அன வி (ஒனி) யாம்; மூணக்கு அஞ்சா வீரர் ஒளியாம்; அரிவை யர்க்கு மடமே (ஒனி) யாம்; இல்லுஸ்தயான் துப்பித்கு ஏர் ஒளியாம்.

பதவுரை:— மீணக்கு சேய் ஒனி - இல்லறத்திற்குச் சூழ்ந்தை விளக்காம்; நாரம் புலத்திற்கு ஆர் வினைக்கு கால் பணியோன் ஒளியாம்-ஈரம் (பொருந்திய) கண்செய்க்கு இகைய யும் பயிர்த் தொழிலுக்கு கால்வகைப் பணிகளையும் செய் வோன் விளக்காம்; கட்கு அனவி (ஒனி) யாம் - கண்ணிற்குச் சூரியன் விளக்காம்; மூணக்கு அஞ்சா வீரர் ஒளியாம்-போர்மூணக்கு (மரணத்திற்கு) அஞ்சாத பகட வீரர் விளக்காம்; அரிவையர்க்கு மடமே (ஒனி) யாம் - பெண்களுக்கு மடமையே விளக்காம்; இல்லுஸ்தயான் துப்பு ஏர் ஒளியாம்-இல்லாற்ஷானது உலியைக்கு உடுவு தொழில் விளக்காம்.

போடிப்புரை:— இல்லறத்திற்குக் குழுந்தை விளக்காம்; காரம் பொருந்திய கண்செய்யின்கண் செய்யப்படும் பயிர்த் தொழிலுக்கு கால்வகைப் பணிகளையும் செய்வோன் விளக்காம்; கண்ணிற்குச் சூரியன் விளக்காம்; போர்மூணக்கு (மரணத்திற்கு) அஞ்சாத பகடவீரர் விளக்காம்; பெண்களுக்கு மடமையே விளக்காம்; இல் வாழ்வானது வலிக்கு உழவுதொழி வே விளக்காம்.

கநுத்துரை:— வீட்டிற்குக் குழுந்தையும், கண்செய்க்கு கால்வகைப் பணியோனும், கண்ணிற்குச் சூரியனும், போர்மூணக்கு அஞ்சாத வீரரும், பெண்களுக்கு யடரும், இல்லாற்வானுக்கு உழவும் சிறப்பாக.

விதேடுளை:— மனைக்குச்சேய் ஒளி என்பது “மைக் தன் மனைக்கு மனி” என்னும் நீதிவெண்பார அடிப்பாறும் விவக்கும். கால்வகைப்பணியாவன, உழுதலூம் ஏருவிடுதலூம் கீர் பாய்ச்சதலூம் கனிர் காத்தலூமாம். “வரினும் நன்றால் ஏரு விடுதல் கட்டபின், நிரினு என்றதன் காபடு” என்ற பொய் யானோயியாரும் கூறினார். கண்ணிற்குச் சூரியன் ஒளி என்பது ‘இரு விளிக்க வாண்முகத்தில் இருக்காலும் வாளிரவி எழுஷ் தாலக்கறிக், கருதலில்ப் பல்பொருளும் காண்டலரிதால்’ என்னும் திருக்குற்றால்ப் புராண அடிகால் விவக்கும். போர்முனைக்கு அஞ்சாவிரர் ஒளி என்பது “உறினுபிர் அஞ்சா மறவர் இறைவன், செறினும்சிர் குஞ்சல் இல்ல” என்னும் திருக்குற்றால் விவக்கும். இறையனாகப்பொருளுக்கு கக்கீ ரஸ் உரைந்த உரையில் “தலைமகட்கு காண, மடம், அச்சம் பயிர்ப்பு என்பன குணம்” என்று கூறியுக்கதால், மடமும் மாதர்க்கு அழுகு என்பது விவக்கும். “மடமென்பது கொன்றுத் தங் கொண்டு கொண்டது விடாவும்” என்றார் காங்கிரஸ். அஃதாவது, ‘அறிவுறுத்த அறிவுற்று அறிக்கை விடாவும். இங் வாழ்வானுக்கு உழுவதொழில் வலி என்பது ‘உழுவார் உலகத்தார்க் காணி அஃதாற்று, தெழுவாரை மெல்லாம் பொறுத்து’ என்னும் திருக்குற்றால் விவக்கும். ‘புலத் திற்கு’ என்பது ‘புலக்கு’ என விகாரப்பட்டு விச்ரது. ‘ஏர் என்பது ஆகுபெயர், அஃது சண்டு உழுவதொழிந் காயின மையால்.

உச, வெப்பபில்லவப் பாக வருவாயி லீக்கோன்றை
மெப்பபினி சேய்வகைவிற் கூட்டுக்கு-வகப்பொருங்வா
பிட்டி துய் வாயிடுக்க யிங்க விழையற்க
வட்டன் மனைக்கீழுவன் மாண்பு.

ஏற்றுவாய்ச்:— கைப் பொருள் வாய் இட்டின்சி உய்யும் காகை இடுக்க; வீங்க விழுழயற்ச; வட்டல் மனோக் திழுவன் மாண்பு. (ஆதலால்,) வருவாயில் ஜாதில் ஒன்றை மெய்ப் பிணரிப்பிழும் சேய் வரைவீழும் எய்ப்பிழும் வைப்பு ஆக்க கட்டும்.

109

பத்துரை:— கைப் பொருள் வாய் இட்டால் – கையின் கண் பொருள்கள் வரும்வழிகள் சுருக்கின், உய்வாய் இடுக்க- (கைப் பொருள்கள் நன்னை விட்டுச்) செல்லும் வழிகளைச் சுருக்குக; வீங்க விழுழயற்ச - அளவிற்கு மின்சொ செலவு செய்ய விரும்பற்ச; வட்டல் மனோக் திழுவன் மாண்பு - பொருளைத் திரட்டுதல் இல்லாழ்வானது இலட்சணமாகும். (ஆதலால்,) வருவாயில் ஜாத் தன்றை-தனது வரும்படியில் ஜாதி வொரு பாகத்தை, மெய்ப்பிணி சேய் வரையில் எய்ப்பிழு வைப்பு ஆக-சீரத்தின்கண் வியாதியுற்ற காலத்திழும் மீக்கு எது விவாகங்களத்திழும் (விரத்தாப்பியத்தால்) தனர்க்கியுற்ற காலத்திழும் உதவும் சேமஷிதியாக, கட்டுக்-சேர்த்திடுக.

போழிப்புரை:— இல்லாழ்வான் தன் கையின்கண் பொருள்கள் வரும் வழிகள் சுருக்கின், (கைப் பொருள்கள் நன்னை விட்டுச்) செல்லும் வழிகளைச் சுருக்குக; அனுங்கு மின்சொ செலவு செய்ய விரும்பற்ச; பொருளைத் திரட்டுதல் இல்லாழ்வானது இலட்சணமாகும். (ஆதலால்,) தனது வரும் படியில் ஜாத்திவொரு பாகத்தைச் சீரத்தின்கண் வியாதியுற்ற காலத்திழும் மக்களது விவாக காலத்திழும் (விரத்தாப்பியத்தால்) தனர்க்கியுற்ற காலத்திழும் உதவும் சேமஷிதியாகச் சேர்த்திடுக.

ஷ்டப்பேரல்

கந்த்துரை:— வரவு சுருங்கின், செலகவுச் சுருக்கவு
வேண்டும்; ஆடம்பரங்கன் செய்யலாவது. தந்தம் அருளா
யின் ஜாதிலொருபாகத்தை மீதப்படுத்திச் சேமநிதிகா
ங்கத்திருத்தல் வேண்டும்.

—

விசேடவிலை:— “பூரியர் கலைவேங் தாக்கும் புவிபூப்
பிக்கும் துய்க்கும், சீரிய எண்டி சேர்க்கும் தேவர்தம் மூல
கம் போக்கும், காரிய மனத்துக் கூட்டும் கருதலர் தம்மை
வாட்டும், குரிய திடைக்கே விள்ளை கொழும்போன்றீ
கொண்டிய னென்றார்” என்ற கம்பாட்டாழ்வாரும் கூறி
யுன்னதால் இல்லாத்தார் பொருளைத் திரட்டுதல் வேண்டும்.
வருவாய் சுருங்கின் செலகவுச் சுருக்கவேண்டு மென்பது
“ஆகா நனவிட்டி தாயினும் கேழவிலை, போகா நகலாக
கடை” என்னும் திருக்குறளாலும், அனவிற்கு மிஞ்சின
செல்லு செய்யலாகா தென்பது “ஆனவறிக்கு வழாதான்
வாழ்க்கை உள்போல, இஸ்லாகித் தோன்றுக் கெடும்” என்
னும் திருக்குறளாலும் விளக்கும். “அருவாயுட் கால்லழுஷ்சி
வாழ்தல்” என்றார் தீரிகடுகத்தார். அவர் கருத்து காலில்
ஒருபக்கை அறத்தெற்கு உபயோகித்தல்வேண்டும், ஒரு பக்
கை மீதம் பிழுத்தல்வேண்டும்; இரண்டு பக்கைச் செலவிட
ல்வேண்டுமென்பது. பொருளைத் திரட்டுதல் வேண்டுமென்
பது, “உடுவிலா வையத்து மக்னிய மூன்றின், ஏடுவன்
தெய்த லிருதலையும் எய்தும், கடுவன் தெய்தாதான் எய்தும்
உலைப்பெய், தடுவது போதும் துயர்” என்னும் காலத்தியால்
விளக்கும். அச்சிறை கெழுத்தியே தீர வேண்டுவ தோன்று
தாழவின், அஃதோழித்து சிற்ற ஜாது பாகத்தை வருவா
பெண்டிருந்து.

(ங)

ஈடு. ஜம்புலத்தேர் கல்குரவோ ரோப்பித் தலைப்பட்ட
செம்பாக நன்மைனையைப் பேணிக்-கடாவுய்த்
பைம்பு எளிலைபேணி யூற்புப் வடுவடா
ஏம்புவீர்த் தாரிற் ரகை.

அங்காரம்:— ஜம்புவத்தோனரயும் கல்குரவோனரயும்-
ஒம்பித் தலைப்பட்டவற்றில் செம்பாகத்தால் என் மைனையைப்
பேணியும் கடானவு உய்த்த ஏபம்புல்வின் மீவையப் பேணி
யும் ஊற்புப் வடு அடார் ஜம்புவத்தை ஈர்த்தாரின் தலை.

பதவுகள:— ஜம்புவத்தோர்-ஜூர்து சிலத்தவரையும்,
கல்குரவோர் - தரித்திரரையும், ஒம்பி - (ஞைப்புப்போக நின்ற
பொருளின் ஒரு கூதுகொண்டு) பேணி, தலைப்பட்ட - (தம்
மைச்) சேர்க்க, செம்பாகம் கல்மைனையைப் பேணி - செம்பா
கத்தால் (தமது)நல்ல குடும்பத்தைப் பேணியும், கடா உய்த்த
பைம்புல் நிலை பேணி - பகட்டைச் செலுத்திய பசம்பயிர்
வளரும் நிலக்கணைப் பேணியும், ஊற்புப் வடு அடார் - (தாம்)
சிறக்கும்படி குற்றம் உருது வாழ்பவர், ஜம்புலம் ஈர்த்தாரின்
தலை - ஜம்புலக்களையும் கொன்றுரித் திறக்கவராவர்.

போழிப்புகள:— ஜம்து சிலத்தவரையும் தரித்திரரை
யும்(ஞைப்புப்போக நின்ற பொருளின் ஒரு கூது கொண்டு)பே
ணி(தம்மைச்) சேர்க்க செம்பாகத்தால் (தமது) கல்ல குடும்
பத்தைப் பேணியும் பகட்டைச் செலுத்திய பசம்பயிர் வள
ரும் நிலத்தைப் பேணியும் (தாம்) சிறக்கும்படி குற்றம் உருது
வாழ்பவர், ஜம்புவங்களையும் கொன்றுரித் திறக்கவராவர்.

விசேடவுகை:— ஜம்து சிலத்தவர் - தென்புலத்தார்,
தெய்வம், விருந்து, ஓக்கல், தான். ஜம்புவங்கள் - கனவு,
ஊரி, ஆறு, ஒரை, காற்றம், செம்பாகம் - சேர்பாதி. கொறிப்

விட்டுப்பால்

பட வாழ்கின்ற இல்லாழ்வான் தறவியினும் சிற்கதவதென்பது “தென்புலத்தார் தெய்வம் விருக்தொக்கல் நானென் ரூங், ஈசம்புலத்தார் ஜம்பல் தலை,” “இயல்பினுண் இல்லாழ்க் கை வாழ்பவு ஜொன்பான், மூயஸ்வாரு ஜெவ்வாம் தலை” என்றாலும் விருக்குறவ்வாலும் விகங்கும். ஜம்புலத்தைக் கொல்ல வாவது, ஜம்புலங்களையும் வெல்லுதல். “ஆடல்வேண்டும் ஜுக் தன் புலத்தை” என்றார் வங்குவனும், “ஆடா-ஷி” என்றாம் பாடம்.

(2)

ஈசா உள்ளவா சேற வியபெனினும் போவாய
வெள்ளத் தனசேறல் வேண்டன்—மனைக்கிழவு
ஞானாவின் மிக்காய காற்பெறுமிலை யோம்பலே
தெள்ளந்துர் கண்ட ரெறி.

அநுவாயம்:—உள்ளவாது சேறல் இயைபு எனினும்,
போம்வாய வென்றத்தன சேறல் வேண்டல். மனைக்கிழவன்
நன்கும் அளவின் மிக்காய கால் தொழிலை ஜம்பலே தென்
அறிஞர் கண்ட ரெறி.

பந்துரை:—உள்ளவாது - தன்னிடத்திலும்வன போரு
ஞுக்குக் தக்கபடி, சேறல் - ஒழுகுதல், இயைபு எனினும் -
பொருத்த மெங்குதும், போம் ஓய-செலுவகன், வென்றத்
தன-வென்றத்தைப் போல, சேறல் வேண்டல் - கடத்தினை
விரும்பத்துக் கொடுத்தும்-இல்லாழ்வான், கன்கும் அளவின்
மிக்காய விரும்பத்தைக் காவிரிக்கு சேற்பட்ட, கால்
தொழிலை-முயற்சியை, ஜம்பலே-விசக்குதலே, தென் அறி
ஞர்-தெள்க்க அறிவாளிகள், கண்ட கெறி-கூறிப் பழுப்பாம்.

போடிப்புகா:—தன்னிடத்திலுக்கு பொருளுக்குத் தக்கபடி ஒழுகுதல் பொருத்த மென்றாலும், செலவுகள் வென் அந்தப்போல கடத்தலே விரும்பற்க. இல்லாம்பான் விரும் பற்றக்க அளவிற்கு மேற்பட்ட மூயற்சியை விலக்குதலே தெரிக்க அறிவாளிகள் கறிய வழியாம்.

கருத்துகாரர்:—பெருஞ்செல்வ முடியப்பேரேனும் பெரு அரசியான செலவுகளையாவது தம்மால் முடிக்க முடியாத பெரு மூயற்சிகளையாவது செய்யற்க.

விசேடவாரர்:—ஷதியந்தோடு முதலையும் அழிக்கும் செலவுகளைச் செய்யலாக தென்பகுதைக் குறிக்கலே, உன்ன கீழரயும் கொண்டு போகும் வென்னத்தைப் போன்ற செலவுகளை விரும்பற்க என்றார். “ஆக்கம் கருதி முதலையுக்கும் செய்வினா, யாக்கர் அறிவுபடயார்” என்றார் திருவங்கு வரும். தம்மால் முடிக்க முடியாத மூயற்சிகளைச் செய்யவா காதென்பது “உடைத்தம் வலியறியார் யாக்கத்தின் யாக்கி, இடைக்கண் முறிக்தார் பலர்” என்னும் திருக்குறளாலும் “நெடிதுபற்பகல் செல்வினும் சிரம்புவ நொன்றை, இடை விடாமலே மூன்றுபெற் றிடுகின்ற தியற்கை, உடல் வருக்கியும் தங்களால் முடிவுற தொன்றை, முடிய மீதெனக்கொன் வது யைவர்தம் முறையே” என்னும் கஞ்சபுராணத்தாலும் விளக்கும். “உச்சவாறு” என்பது ஈறு கெட்டும், ‘போம் வாய்’ என்பது ‘போவாய்’ எனவும் “வென்னத்தை அன்னு” என்பது ‘வென்னத்தன்’ எனவும் விகாரப்பட்டும் நின்றன(ு)

நன், ஐங்குராவ ரோம்ப வினாக்கல் சேர்ந்தேர்க்குப் பைக்கழி களைக்குப் பார்த்தனித்த—னையுளத்தார்க்

விட்டுப்பால்

குற்ற பரிசீர்த்த வெண்ணுன் கறவெறியி
அற்ற புரிதல் கடன்.

அதுவும்:—ஜூங்குரவர் ஒம்பல், சேங்தோர்க்கு இன்
ஒன்றில் கீக்கல், அபங்கூழி களைக்கணுப் பார்த்து அளித்தல்,
ஊரைச்சாத்தர்க்கு உற்ற பரிசு ஈர்த்தல், ஏண்ணுண்கு அறவெறி
யில் உற்ற புரிதல் கடன்.

பதவுகர:—ஜூங்குரவர் ஒம்பல் - ஜூங்குரவரையும் பேசுதல்,
சேங்தோர்க்கு இன்னால் கீக்கல் - தஞ்சமெனத் தன்
பால் வந்து அடைக்கார்க்கு அவரது துண்பத்தை கீக்குதல்,
அபங்கூழி களைக்கணுக பார்த்து அளித்தல்-பசிய பயிர்களை
ஆகரவாகப் பார்த்துப் பாதுகாத்தல், கா உளத்தர்க்கு உற்ற
பரிசு ஈர்த்தல்-வருக்குதிக்கிற மனத்தை யுடையார்க்குக்கோர்க்க
தீங்கப்பத்தை கீக்குதல், எண் கான்கு அற நெறியில் உற்ற
புரிதல்-முப்பத்திரண்டு தரும் வழிகளிலும் பொருங்கியவற்
நைச் செய்தல், கடன்-(இல்லாம்வானது) கடமையாகும்.

போழிப்புகர:—ஜூங்குறவரையும் பேசுதல், தஞ்ச
மெனத் தன்பால் வந்து அடைக்கார்க்கு அவரது துண்பத்
கை கீக்குதல், பசிய பயிர்களை ஆகரவாகப் பார்த்துப் பாது
காத்தல், வருக்குதிக்கிற மனத்தையுடையார்க்கு சேங்கத நென்
பத்தை கீக்குதல், முப்பத்திரண்டு தரும் வழிகளிலும் பொரு
ங்கியவற்கநைச் செய்தல் (இல்லாம்வானது) கடமையாகும்.

:—ஜூங்குரவ ரோம்பல் முதலியன் இல்லாம்

வீசேடவுரை:—பூங்குரவு-தரசன், உலாத்திமாயன், தங்கை, தேசிகன், முத்தோன். முப்பத்திரண்டு அநீலாறி யாவன:—"ஆதலர் சாலை சோலை யாவின்வர யுமறகண் ஆடி யோதுவார்க் குணவு தண்ணீ நுறபங்கர் மடர்த டாகம், கோதிலை வரிஞ்சு சண்ணை கொலையுமிர விடுத்த ரேதூ மாதலைக் கெண்ணைய் கண்ணேய் மருங்நூன் மகப்பாள் சோறு," "அறங்கமயத் தோர்க்குண்டி யழிக்கோணை சிறந்த உட்டுண், பிராறாத் காத்தலையும் பெண்போக மகப்பே தம்த தல், ஏறியதின் விலங்குண் வண்ணு வூலிதிக் கிரைக் கோருதி, மறநலத் தறமெண் அண்கு மனையறத் தில்ளுர் எவ்கும்". — திருங்குற்குலப்புராணம். 'இங்கள்' என்பது 'இங்கள்' என விகாரப்பட்டு இருந்தது. 'சேர்க்கோர்க்கும்' என வும் பாடம். அவ்வும்மை இறந்ததைக் கீழ் இய வெச்சுவும்மை, அது சற்றத்தாலையும் தழுவி கிற்றவர்கள். (ஏ)

ந.அ. கல்வினஞ்சு சார னபதுவனர்தல்பங்காற்று
ஈல்வின மோம்பங் பொறையரன—வொங்லும்வா
யின்னார்க் கிளிய புரித னெற்கிற்ற
னன்னுப்ப தூய்யப்பதோ சாறு.

அதுவுயமி:—ஒல் இனத்தைச் சார்தல், நயனை உணர்தல், பல் ஆற்றால் கல் இனத்தை ஓம்பல், பொறையை ஆஸ்தல், இன்னார்க்கு ஒல்லும் வாய் இனியவற்றைப் புரிதல், கெறியில் கிற்றல், காஸ் காப்பண் உய்ப்பதற்கு ஒர் ஆசு.

பதாவுரை:—ஒல் இனம் சார்தல்-கல் ஒழுக்கமுடையங்காப் பொருந்துதல், நயன் உணர்தல் - (நால்காச் காறும்) கிழியை உணர்தல், பல் ஆற்றால் கல் இனம் ஓம்பல்-பல வழி

விட்டுப்பால்

எனாலும் கல்ல ஒழுக்கமுடையவரைப் பேணுதல், பொறை ஆனல்-பொறுமையைக் கைக்கொண்டு ஒழுகுதல், இன்னுர் க்கு ஒல்லும் வாய் இனிய புரிதல்-தனக்குத் துண்பம் செய் தார்க்கும் இயலும் இடங்களில் என்மைகளைச் செய்தல், செறி கிர்தல்-கல்ல செறியில் ஒழுகுதல், கல் காப்பண் உய்ப்பது ஓர் ஆறு- கல்ல குவிடத் தின்கண் கொண்டுபோய்க் கேர்ப்பதற்கு உப்பற்ற வழிகளாம்.

போழிப்புரை:— கல்ல ஒழுக்க முடையாகவைப் பொரு க்குதல், (நூல்கள் கூறும்) நீதியை உணர்தல், பல வழிகளாலும் கல்ல ஒழுக்க முடையவைப் பேணுதல், பொறுமை யைக் கைக்கொண்டு ஒழுகுதல், தனக்குத் துண்பஞ்செய் தார்க்கும் இயலும் இடங்களில் என்மைகளைச் செய்தல், கல்ல செறியில் ஒழுகுதல், கல்ல குவிடத் தின்கண் கொண் டுபோய்க் கேர்ப்பதற்கு உப்பற்ற வழிகளாம்.

கருத்துரை:— என்றுக் கறிய செயல்கள் முத்தியை அடைவிக்கும் செறிகளாம்.

விசேடவுரை:—கல்ல குவிடம்-முத்தியுலகம். கல்லி எத்தாச் சார்தல் வேண்டுமென்பது “கல்லாகாச் காண்பது வும் கண்டே கல்மிக்க, கல்வார்கொல் கேட்பதுவும் கண்டே— கல்லார், குணவக்க் கூரப்பதுவும் கண்டே அவரோ, முனைக் கிருப்பதுவும் கண்டு” என்னும் முத்தாரயாலும், இன்னுசெய் தார்க்கும் இனியலை செய்ய வேண்டுமென்பது “இன்னுசெய் தார்க்கும் இனியலை செய்யாக்கால், என்ன பயத்தோ கால்பு” என்னும் திருக்குறவாலும் விளக்கும், ‘போறையாக் கல்’ எனவும் பாடம். (ஏ).

இன்னிகீல்

ஈ. முனியா நறமறங்கள் முக்குற்றம் பேசு கணிகாக்கு மொண்ணை உறைப்படுத்தும் பண்போன் பனிலீவத்தின் வித்தாய்ப் பெயரா எடுக்கற் றினியலு வான்மறி நினி.

அவ்வயம்: அறத்தை மூனியான், மறங்களையும் முக்குற்றங்களையும் பேசுஞ், கணிகாக்கும் ஒண்மையினை உறைப்படுத்தும் பண்போன், பனி நிலத்தின் வித்தாய், பெயரான் எடுக்கற் ற இனி இனிய ஞாவான்.

பதவுரை: அறம் முனியான்-தருமத்தை வெறுக்காதவனும், மறங்கள் முக்குற்றம் பேசுஞ் - அதருமங்களையும் முக்குற்றங்களையும் விரும்பாதவனும், கனி காக்கும்-மிகவும் பாதுகாக்கப்படும், ஒண்மை உறைப்படுத்தும் பண்போன் - அறி வை நிலைப்படுத்தும் ஒழுக்கத்தை யுடையோக், கனி நிலத்தின் வித்தாய் - குளிர்க்க நிலத்தைச் சேர்க்க வித்தைப் போன்றவனும், பெயரான்-நின்ற நிலையைவிட்டு அஸையாதவனும், எடுக்கு அற்று - அச்சம் கீங்கி, இனி இனியஞாவான்-இப் பிறப்பிலேயே பேரின்பத்தை யுடையவனுவான்.

போடிப்புரை: தருமத்தை வெறுக்காதவனுக், அதருமங்களையும் முக்குற்றங்களையும் விரும்பாதவனும், மிகவும் பாதுகாக்கப்படும் அறிவை நிலைப்படுத்தும் ஒழுக்கத்தை யுடையோன், குளிர்க்க நிலத்தைச் சேர்க்க வித்தைப்போன்றவனும், நின்ற நிலையைவிட்டு அஸையாதவனும், அச்சம் கீங்கி, இப் பிறப்பிலேயே பேரின்பத்தை யுடையவனுவான்.

விட்டுப்பால்.

கருத்துகர:— இச் செய்யளில் கறியபடி ஒழுது வேரன் இப்பிறப்பிலேயே பேரின்பத்தை அடைவான்.

விசேஷங்கள்:— முக்குற்றமாவன:— காமம், வெளுனி, மயக்கம். முக்குற்றங்களையும் கீக்கினும் பேரின்பத்தை யன்டங்களென்பது “காமம் வெளுனி மயக்கம் இவை மூன்றன், காமம் கெடக்கெடும் கோய்” என்னும் திருக்குற்றங்கள் விளக்கும். ‘இப்பொழுது’ என்னும் பொருளைத்தரும் ‘இனி’ என்பது கண்டு ‘இப்பிறப்பு’ என்னும் பொருளைத் தங்கு கின்றது, ‘ஏற்று’ என்பது அதை. (அ)

இவ்வியல் முற்றிற்று.



துறவியல்.

'துறவியல்' என்பது, 'துறவறவியல்பு' எனப் பொருள் படிம். தாறவு என்பது ஆகுபெயராய் என்றால் துறவறத்தை உணர்த்தி கிட்டது.

ச. முப்பாலை வீழ்வார் கிளங்கார் செறும்பாலை முப்பால் மயக்கேழ் பிறப்பாகி—யெப்பாலு மெய்பொரு தேரூர் வெளிபோரார் யாண்ணடக்க பொய்ப்பாலை யுய்வாயாப் போக்கு. [கும்]

அதுவுயம்:— முப்பாலை வீழ்வார் செறும்பாலை விலக் காராய், முப்பால் மயக்கால் ஏழ் பிறப்பாகி எப்பாலும் மெய்ப்பொருங் தேரூராய், பொய்ப்பாலை யாண்ணடக்ககும் உய்வாயாப் போக்கு வெளிக்கை தூரர்.

பதவுரா:— முப்பாலை வீழ்வார் - (வீட்டைக் கருதாது) குறம் பொருங் இன்பத்தையே மேண்மேலும் விரும்பி தீற்போர், செறும் பாலை விலங்கார்-வருத்தும் பகுதியினவாகி யதுண்பத்தகள்ளின்றும் கீக்காராய், முப்பால் மயக்கு - அம் முப்பால் மயக்கத்தால், ஏழ் பிறப்பு ஆசி-எழுவகைப் பிறப்புக்களும் உண்டாகப்பெற்று, எப்பாலும் - எல்லிடந்தும், மெய்ப்பொருங் தேரூர்-உண்ணமப்பொருங்கோ அறியாராய், பொய்ப்பாலை-பொய்ப்பகுதியினவாகிய அம்முப்பாலை, யாண்ணடக்ககும் உய்வாயாக போக்கு-எல்லிடந்திற்கும் செலுக்கும் வழியாகக்கொண்டு, வெளி ஒரார்-பாலுவர்க்கை உணர்மாட்டார்.

போழிப்புரை:—(விட்டைக் கருதாது) அறம் பொருக்கி இன்பக்களையே மேண்மேலூம் விருட்டி கிறபோர், வருத்துப் பகுதியினால்லிய துங்பக்களினிக்குதும் சீங்காராய், சாமுகபால் மயக்கத்தால் எழுவுகைப் பிறப்புக்களும் உண்டாகிற பூற்று எவ்விடத்தும் உண்மைப்பொருளை அறிவாராய், பொறப்பகுதியினாலைய் ஆக்ஷப்பாலை எவ்விடத்திற்கும் சேலுத்தும் வழியாகக் கொண்டு பரவெனிக்கை உணர்மாட்டார்.

கநுந்துரை:—அறம் பொருள் இன்பக்களை விடாது பற்றி கிறபோர் மேய்ப்பொருளை உணரார்.

விரேடவரை:—பரவென்-சிதாகாயம். முப்பாலைப்பற்றி கிறபோர் துங்பக்களினிக்குது க்காரெஞ்பது “பற்றி விடாது இடும்பைக்க பற்றினைப், பற்றி விடாது சுவர்க்கு” எக்கும் கிருக்குதனாலும், முப்பால் மயக்கால் ஏழ் பிறப்பா மேன்பது “பொருளால் விவரத்தை பொருளென்க நண்கும், மருணானு மானுப் பிறப்பு” என்றும் கிருக்குதனாலும் விணக்கும். ஏழ் பிறப்புக்களை “ஈர்வ பதினெட்டாக்கும் ஒண்பது மானுடம், நீர்ப்பற வை சாற்காலோர் பப்பத்தாம்—சீரிய, பந்தமாம் தேவர் பகு ஞு வயன்பகுடத்த, அந்தமில்லீர்த் தாவரகா ஜெக்து” என்பதால் ஆறிக் ‘வீழ்வர்’ எனவும் ‘பேர்த்து’ எனவும் பாடம். (க)

க. உண்மையா லீர்த்து விருள்கடிக்குது சாரையம் புண்விலக்கச்சார்பொருளைப்போற்றித்தீருர்-துங்குணர் என்னு நிகைப்படுவ ராற்றுல் விழுப்புள்ளை வை யெண்பொருட் கூரியலைச் சார்ந்து.

அங்குவயம்:—உண்மை மாலை ஈர்த்து, கிருளைக் கடிக்குது, சாரும் ஜூவும் புண்ணும் விலக்கச் சாரும் பொருளை துங்க

இங்கிலை

துணர்வால் போற்றினாலும், ஆற்றல் விழுப்புவளையும் என்னும் பொருள் கூர் இயலையும் சார்த்து அண்ணு நினப்படுவர்.

பதங்கா:—உண்மை மால் சார்த்து-மெய்யை மகறக்கும் மயக்கத்தைத் தொலைத்து, இருஞ் சமர்து-வஞ்ஞாவா: கிய இருஞோ கீக்கி, சார் ஜூபும் புண் விளக்க-அடிக்கடி வந்து பொருங்கும் ஜூபும் தன்பரும் கீக்கும்படியாக, சார் பொருளை நுண் உணர்வால் போற்றினார்-(வல்லாம்) சார்த்துக் குதாரமாயுள்ள பரம்பொருளை நுண்ணிய அறிவால் வழிபட்ட டோர், ஆற்றல் விழு புளைா-வல்பொருங்கிய மேலான தறி காவயும், என் பொருள் கூர் இயலை-எண்கைப்படும் அப்பரம் பொருளின் நுண்ணிய தன்மையையும், சார்த்து-பொருங்கி, அண்ணு நிலைப்படுவர்-அடைத்தற்கு அருமையான முத்திகிலை வைப் பொருங்குவர்.

போழிப்புரை:—மெய்யை மகறக்கும் மயக்கத்தைத் தொலைத்து, அஞ்ஞானமாகிய இருஞோ கீக்கி, அடிக்கடி வந்து பொருங்கும் ஜூபும் தன்பரும் கீக்கும்படியாக, (வல்லாம்) சார்த்துக் குதாரமாயுள்ள பரம்பொருளை நுண்ணிய அறிவால் வழிபட்டடோர் வல்பொருங்கிய மேலான அறிகவையும், என் அப்படும் அப்பரம்பொருளின் நுண்ணிய தன்மையையும் பொருங்கி, அடைத்தற்கு அருமையான முத்திகிலை வைப் பொருங்குவர்.

கந்த்துகா:—மயக்கத்தையும் அஞ்ஞானத்தையும் ஜூபுத் தையும் தன்பத்தையும் கீந்தவர் மெய்ப்புபொருளை யுணர்த்து வீடுபேற்றை அடைவர்.

விசேஷங்கா:—“இருங்கிட்கி இன்பம் பயக்கும் மருங் கீட்கி, மாசுதூ கூட்டி யவர்க்கு” என்னும் திருக்குறளின் பொருள் சும்முடு சிக்திக்கந்தக்கது. குற்றியலூரத் திற்குப் பின் நூட்டுமிர் வருங்கால் சிறுபாண்மை வராவுடம்படுமெய் தோண்டுமாதவால், ‘கார்த்து’ என்பதற்குப் பின்வகுதே ‘இருக்’ என் பீடன் இருங் வராவுடம்பொழுமெய் பெற்றுகின்றது. குற்றியலூரத்திற்குப் பின்வரும் உயிர் வராவுடம்படுமெய் பெற்று வருதலைப் பின்வரும் வெண்பாவில் காண்க:— “ஆக்கு மலரும் குவியுமா இங்கிலாய், ஒங்கு கமலத்தின் ஒண்போது— வாக்கைத், திஜிரி சட்டரங்கும் வெண்சக்கம் வாளில், பகருமதியெற்றும் பார்த்து.” இது முதல் ஆழ்வார்களின் ஒருவராகிய பேயார் பாடியது. இதன் தனிச்சிரின் முதலிலுள்ள உயிரெழுத்து வராவுடம்படு செய்கியப்பெறுவீடின் வெண்பாத்தளை கெடும். “வினக்கும்” என்றும்பாடும். (e)

22. மரசுகல வீது மொளியன்ன சேங்புடையேர் முசா வியற்கை நிலதுணர்வா—ராசகற்றி யின்ன லீனிவாயரக் கொள்வார் பிறப்பிறப்பிற நுன்னு ரடையும் நிலன்.

அதுவாயும்:—மாசு அலை வீதும் ஓவியை அன்ன சேங் வை உடையோர், முசா இயற்கை நிலனை உணர்வார்; ஆகை அதற்கு இன்னை இஜிய வாயாயரக்க் கொள்வார் பிறப்பு பிறப்பில் நுன் நூர்; நிலனை அடையும்.

பதவிகா:—மாசு அலை— குற்றம் கீட்க, வீதும் ஓவி யன்ன—மேன்மேலூம் ஒங்கும் சடர்ப் பிரகாசந்தூத பொத்த சேங்பு உடையோர்—தவந்துளை உடையோர், முசா இயற்

ஷ-ஆழியாத தண்ணமலை உடைய, எவன் உணர்வார்-முத்தி யுல்லங்க உணர்வார்; ஆர் அகற்றி-தம் குற்றங்களை யெல்லாம் கீச்சி, இங்ஙல்-துங்பத்தை, இனிய வாயாகக் கொள்வார் - இனிய வழியாகக்கொள்பவர், பிறப்பு இறப்பில் துங்குர் - பிறப்பையும் இறப்பையும் பொருக்தார்; நிலன் அடையும் - முத்தி யுலங்க அடைவார்.

போதிப்புகா:—குற்றம் கீச்ச மேன்மேஜும் ஒங்கும் கடர்ப்பிரகாசத்தை யொந்த தங்கினையுடையோர், ஆழியாத தண்ணமலை உடைய முக்கியுலங்க உணர்வார்; தம் குற்றங்களை யெல்லாம் கீச்சித் துங்பத்தை இனிய வழியாகக் கொள்பவர் பிறப்பையும் இறப்பையும் பொருக்தார்; முத்தி யுலங்க அடைவார்.

கருந்துகார:—தவத்தூர்யுடையோர் மெய்யுணர் சுப்புவர்.

விடேடவிகார:—தவம் செய்தோர்க்கு மெய்யுணர்வு யள குமெச்சபது, “கடச்கடரும் போக்கோல் ஒளிவிடும் துங்பம் கடச்கட கோற்கிற பவர்க்கு” என்னும் திருக்குறளாலும் துங்பத்தை இன்பமாகக் கொள்பவர் வீட்டை அடைவ ரென் பது, “இங்குகை யின்ப மென்கொளி ஞகுந்தன், ஒன்றூர் விழையும் சிறப்பு” என்னும் திருக்குறளாலும் விளக்கும். ‘இனிய’ என்பதும் ‘வாயாக’ என்பதும் ஈதுசெட்டு சின்றன, ‘அடையும்’ என்பது ‘கொள்வார்’ என்னும் பலர்பால் படர்க்கைப் பெயர்க்கொற்குப் பயனிகையாக சின்றது. ‘கொள்வார்’ எனவும் பாடம். (ந)

சந். பேராப் பெருநிலன் சேய்த்தே யுடம்பொன்று
பேரா-வெருநிலனு நீங்காப் பெரும்பொருக்கொ
யோ வறிந்துய்வும் போழ்து. १

அதுவாயும்:—உடம்பை ஒன்றுது, பேரா ஒரு நிலஞ்சு, நீக்காப் பெரும் பொருளை ஏராக அறிக்கு உய்யும் போழ்தூ பேரைப் பெருங்கிலன் சேய்ததே?

பதவி:—உடம்பு ஒன்றுது-உடம்பைப்பொருங்காது, பேரா ஒரு நிலஞ்சு - மாருத ஒப்பற்ற உலகமாக சிக்ரு, கீகா ஒப்பு பொருளை-(ஆவ்விளகினின்று) கீகாந பெரிய பரம் பொருளை, ஏராக அறிக்கு உய்யும் போழ்தூ-கண்குக அறிக்கு பிழைக்கும் பொழுது, பேரா பெரு நிலன் சேய்ததே-எப் பொழுதும் மாருத பெரிய முத்திலிலம் தாரத்தின் கண்ணதோ?

போதிப்பு:—உடம்பைப் பொருங்காது, மாருத ஒப்பற்ற உலகமாக சிக்ரு, அதினின்று கீகாந பெரிய பரம் பொருளை கண்குக அறிக்கு பிழைக்கும் பொழுது, எப்பொழுதும் மாருத பெரிய முத்திலிலம் தாரத்தின் கண்ணதோ?

* **கநுத்து:**—மேவ்பொருளை யுணர்த்தார் விழரவில் விட்டை அவடவர்.

விசேடவார:—“ ஜயத்தின் கீங்கித் தெவிச்தாங்கு கலவத்தின், வாணம் கணிய துகைத்து” என்றார் பொய்யா மொழியார். சன்னி இடதுவிலை கால துணிலையைக் குறித் து சிக்ரது. ‘ஒன்றுது’, ‘ஏரா’ என்பன ஈதுகெட்டு நின்றன, இச்செய்யுச் சூக்கதியால் வக்கமையால் கிட்டியல் வெண்பா,

சா, மெய்யுணர்வே மற்றத்தினைக் கொள்ள விழுக்கலனும் பொய்யுணர்வா எல்லாடிய வெல்வா மொருங்கழியு மையுணர்வா னுய்க்கு வறஞ்சார்பாச் சார்பொதுக்க காங்யா நிலைவேண்டு வரார்.

ஏநுவயம்:— அதனைக் கொண்ட மெய்யுணர்வே விழுது கலனும்; பொய்யுணர்வான் சங்கிய வெள்ளாம் ஒருங்கு அழியும்; காப்பா சிலை வேண்டுவோர் ஜூபுணர்வானை ஆயுங்கு அறம் சார்பாகச் சார்க்கை ஒழுக்க.

பத்திரிகை:— அதனைக் கொண்டா - அங்கிலத்தை அடைய தற்கு, மெய் உணர்வே விழுது கலனும்-மெய்ப்பொருள் உணர்ச்சியே மேலான புணியாம்; பொய்யுணர்வான் சங்கிய எல்லாம் ஒருங்கு அழியும்-பெருப்பொருள் உணர்ச்சியால் பெரு கியனவெள்ளாம் சேர அழிக்கு போம்; காயா சிலை வேண்டுவோர்-அழியாத முந்தி கிலையை அடைய விரும்புவோர், ஆனார்வான் ஆயுங்கு-ஜூபுணக் கார்வாக நிற்பானை ஆராயுங்கு, அறம் சார்பாக-அறத்தைத் துணியாக்கவேண்டு, சார்பு ஒழுக்க-பற்றுக்கணா எல்லாம் ஒழிக்கக்கூடவர்.

போய்திப்புவாய்:— அங்கிலத்தை அடைதற்கு மெய்ப்பொருள் உணர்ச்சியே மேலான புணியாம்; பொய்ப்பொருள் உணர்ச்சியால் பெருகியா வெள்ளாம் சேர அழிக்கு போம்; அழியாத முந்தி கிலையை அடைய விரும்புவோர், ஜூவுகா உணர்வாக நிற்பானை ஆராயுங்கு, அறத்தைத் துணியாக்க கொண்டு பற்றுக்களையெல்லாம் ஒழிக்கக்கூடவர்.

கருத்துவாரர்:— விட்டுட அடைய விரும்புவோர் மெயப் பொருளை உணர்ந்து அறக்கைப் புரிந்து தூறவினையடைக.

விடேவுகை:— பிறவிக்கடலைக் கட்டு விட்டு விலந்த கை அடைதற்கு மெய்யுணர்வீஸ சிறந்த புணியென்பது, “உணரவெனும் வங்கமேறும் அழிஞர் அகவ்வுத்” என்னும் சுசி

வீட்டுப்பால்.

வர்ஜை போதத்தாலும், வீட்டினை ஆடைய விரும்புவோர் . பற்றுக்கணோ அதுக்கவேண்டு மென்பது, “பற்றற்ற கண்ணே பிறப்பறும் மற்று, நிலையாறும் காணப் படும்” என்னும் திருக்குறைஏறும், “அற்றது பற்றெனில் உற்றது வீடுயிர், செற்றக மண்ணுமில் துற்றிறை பற்றே” என்னும் திருவாய் மோழியாறும் விளங்கும். குற்றியலூரைச் சிற்குப் பின்னால் ‘அறம்’ என்பதன் முதல் வகரவடம்படுமெம் பெற்றது. ‘மற்று’ என்பது அதை. ‘விழுஷ்கலனும்’ என்றும் பாடும். (6)

சுரு. ஒன்றுண்டே மற்றுடலிற் பற்றி விளையிறுக்கும் பொன்று உணர்வால் விலங்கொறுக்கப் பொரும்ரியாத தன்பாற் பெயர்க்குக்குது பற்றத் தலைப்பட்டோர் கண்பா ஸ்ரீநிதார் துறந்தார் வசருபந்தார் புன்பாலாற் சுற்றப் படார்.

- அங்குவயம்:—ஒன்று உண்டே; மற்ற உடலிற் பற்றி விளையால் இறுக்கும்; பொன்று உணர்வால் விலங்கு ஒறுக்கப் பொம்ரியா தலையால் பெயர்க்குக்குது; (அதனைப்) பற்றித் தலைப்பட்டோர் கண்பால் அறிக்தார், துறந்தார், உங் உங்க்தார்; புன்பாலால் சுற்றப் படார்.

பந்துகர:—ஒன்று உண்டே-துண்மா ஒன்று உண்டே; மற்ற உடலிற் பற்றி விளை இறுக்கும்- அது உடலிற்பொருக்கி இரு விளைகளாலும் (தன்னை) இறக்கிக்கட்டும்; பொன்று உணர்வால்-அழியாத, மெய்யுணர்வால், விளக்கு ஒறுக்க -- அவ்விளை விலங்கை ஒழிப்பதற்காக, அபும்ரியா தன்பால் பெயர்க்குக்குது-உடம்பின் உட்பக்கத்தைத் திரும்பிப்பார்த்துத் தன் உடம்பின் பற்றை ஒழிக்கும்; பற்றி தலைப்பட்டோர் - அம்மெய்யுணர்வைப் பற்றியிட்டதோர், கண்பால் அறிக்தார்- அறப்பகுதியை அறிக்தவாய், துறந்தார் - எல்லாப்பொருக்க

இன்னிலை

கனோடும் துறந்தவராய், வரல் உய்க்தார்-துவ்வுவகிற்கு வருத வினின்று தப்பினார்; புன்பாலால் ஈந்தப் படார்-பின்னர் (ஒருபோதும்) இழிச்சு பகுதிகளால் சூழப் படார்.

போதிப்புகார:— ஆண்மா ஒன்று உண்டே; அதீத உடல் பொருக்கி இருவிணைகளாலும் இதைக்கூட்டும்; அழியாத மெய்யுணர்வால் அவ்விளை விவரங்கள் ஒரிப்பதற்காக உடம் பின் உட்பக்கத்தைச் சிருப்பிப் பார்த்துத் தன் உடம்பின் பற்றை ஒழிக்கும், அம் மெய்யுணர்வைப் பற்றி யகூட்க்கோர் அறப்பகுதியை அறிந்தவராய், எவ்வாப் பொருங்களையும் துறந்தவராய், இவ் உலகிற்கு வருதவினின்று தப்பினார்; பின்னர் (ஒருபோதும்) இழிச்சுபகுதிகளால் சூழப்படார்.

கந்த்துகார:— ஜூன்மாவானது ஓர் உடலைப்பற்றி விணை களைச்செய்து துண்பங்களை வருத்திக்கொள்ளும்; அது மெய்ப்பொருளை யுணர்ந்தபோது அறந்ததைப் புரிந்து துந்வை யணுடத்து முத்தியை அடையும்.

விசேடவுகார:— மெய்ப்பொருளை யுணர்க்கோர் பின் ஈரப் பிறப்பிணையடையாரென்பது, “ஒர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப், பேர்த்துண்ண வேங்டா பிறப்பு” என்றும் திருக்குறளால் விளக்கும். காரம் தோற்றுத்தின் கண் வக்தது. ‘உம்’ ‘உஞ்சு’ ஆகிப் ‘பெயர்க்குஞ்சு’ என நின்றது. ‘இழிச்சு பகுதிகள் – காமம், வெகுளி, மயக்கம், ‘பொங்கு உணர்வா’ என்றும் ‘வரலூய்க்தார், என்றும் பாடம்,

துறவியல் முற்றிற்று.

வீட்டிலக்கப்பால் முற்றிற்று.

இன்னிலை மூலமும் உரையும் முற்றுப்பெற்றன.